




ශ්‍රී ලංකා මහවැලි අධිකාරිය
இலங்கை மகாவலி அதிகார சபை
Mahaweli Authority of Sri Lanka



වාර්ෂික වාර්තාව - 2014
ஆண்டறிக்கை - 2014
Annual Report -2014

ஆண்டறிக்கை 2014

இலங்கை மகாவலி அதிகார சபை

இலங்கை மகாவலி அதிகார சபை ஆண்டறிக்கை – 2014

நோக்கு மற்றும் பணி	I
வரலாற்றுப் பின்னணி	II -VII
பணிப்பாளர் நாயகத்தின் மீளாய்வு – 2014	VIII
சிரேஷ்ட முகாமைத்துவம்	IX-XI
கணக்காய்வுக் கமிட்டியின் அறிக்கை – 2014	XII – XIII
பணிப்பாளர் சபையின் சுருக்கக் குறிப்பு	XIV
கணக்காய்வு கமிட்டியின் அறிக்கை – 2014	XV-XVI
கடந்த 7 ஆண்டுகளின் போது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்	XVII
இலங்கை மகாவலி அதிகார சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கம்பனிகளின்	
பணிப்பாளர் சபை - 2014	XVIII

பாகம் I -நிர்வாக அறிக்கை

அத்தியாயம் 1 இலங்கை மகாவலி அதிகார சபையின் ஸ்தாபிதம், சட்ட (01 –08)

ரீதியான உருவாக்கம் மற்றும் அதன்கருமங்கள்

இலங்கை மகாவலி அதிகார சபையின் பொதுவான நிர்வாகக்

கட்டமைப்பு

மகாவலி வலயங்களின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகம்

தலைமை அலுவலக செயற்பாடுகள் அலகு

திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் அலகு

உள்ளகக் கணக்காய்வுகள் அலகு

அத்தியாயம் 2 – தொழில்நுட்ப சேவைகள் பிரிவு

(09 – 26)

கருமங்கள்

கருத்திட்ட திட்டமிடல் மற்றும் அமுலாக்கல்

முதன்மை வேலைகள் இயக்குதல், பராமரித்தல் மற்றும் நிர்வாகப்

பிரிவு

நீர் முகாமைத்துவ செயலகம்

காணிப் பாவனைத் திட்டமிடல் பிரிவு

சுற்றாடல் மற்றும் வனவில பாதுகாப்புப் பிரிவு

அத்தியாயம் 3

அபிவிருத்திப் பிரிவு

(27 – 48)

காணிப் பிரிவு

விவசாய அபிவிருத்திப் பிரிவு

கால்நடை அபிவிருத்திப் பிரிவு

நிறுவன அபிவிருத்திப் பிரிவு

வணிக அபிவிருத்திப் பிரிவு

அத்தியாயம் 4

மனித வளங்கள் மற்றும் நிதி முகாமைத்துவப் பிரிவு

(49 – 57)

மனித வள முகாமைத்துவப் பிரிவு

சட்டப்பிரிவு

நிதிப் பிரிவு

மகாவலி பாதுகாப்புப் படை

மகாவலி நிலையம்

போக்குவரத்துப் பிரிவு

அத்தியாயம் 5

மகாவலி அதிகார சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கம்பனிகள்

(58 – 60)

பாகம் II வருடார்ந்தக் கணக்குகள்	61 – 73
பாகம் III கணக்காளர் நாயகத்தின் அறிக்கை	74 – 94
பாகம் IV கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்த பணிப்பாளர் நாயகத்தின் குறிப்புக்கள்	95 – 104
பாகம் V இலங்கை மகாவலி அதிகார சபையின் ஒட்டுமொத்த செயலாற்றுகை	105 – 123

நோக்கு

இலங்கையின் ஆற்றுப் பள்ளத்தாக்கு பிரதேசங்கள் மற்றும் நீர் வளங்கள் என்பவற்றை திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், இயக்குதல் மற்றும் நெறிப்படுத்தல் தொடர்பான முதன்மையான நிறுவனமாக செயற்படுதல்.

பணி

- ❖ தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் காணி மற்றும் நீர் வளங்களின் செயல் திறனை உயர்த்துதல்.
- ❖ நீர்ப்பாசன கட்டமைப்புகளின் முகாமைத்துவத்துக்கென விவசாயிகள் அமைப்புகளின் முகாமைத்துவ ஆற்றலை விருத்தி செய்தல் மற்றும் அவற்றின் முகாமைத்துவத்தை விவசாய அமைப்புகளிடம் ஒப்படைத்தல்.
- ❖ தற்போதைய நீர்த் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் விதத்தில் மகாவலி நீர்த் தேக்கங்களின் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை விரிவாக்குதல் மற்றும் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அபிவிருத்தி செய்தல்.

வரலாற்றுப் பின்னணி

மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமாக இருந்து வருகின்றது. முக்கியமாக இலங்கை நாட்டின் உலர் வலயத்தின் கிராம அபிவிருத்தி தொடர்பாக அடிப்படையில் கவனம் செலுத்திய இந்த நிகழ்ச்சித்திட்டம் அப்போதைய அரசாங்கத்தினால் 1968 ஆம் ஆண்டில் ஐ நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்/ உணவு மற்றும் விவசாயத் தாபனம் (UNDP/FAO) என்பவற்றின் தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. நாட்டின் மத்திய மலைப் பிரதேசங்களின் இயற்கை நீர் ஆதாரங்களை உலர் வலயத்தில் விவசாய மற்றும் குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென பயன்படுத்திக் கொள்வதில் மகாவலி திட்டம் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்துள்ளது.

இலங்கையின் துரித குடித்தொகை வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதன் முயற்சியின் போது உற்பத்தியைத் துரிதப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்து வந்தது. 1940 களின் அளவுகளுடன் ஒப்பிடும் போது 1969 இல் இலங்கையின் குடித்தொகை இரட்டிப்பாக அதிகரித்ததுடன், அவ்வாண்டில் அது 11.8 மில்லியன் மட்டத்தை எட்டியிருந்தது. அப்பொழுது நாட்டின் வருடாந்த குடித்தொகை அதிகரிப்பு 3.1 சதவீதமாக இருந்து வந்தது. அக்காலகட்டத்தில் இடம்பெற்று வந்த குடித்தொகை அதிகரிப்பின் பின்புலத்தில் 1980 ஆம் ஆண்டளவில் நுகர்வுக்கென இலங்கைக்கு 1.8 மில்லியன் தொன்கள் அரிசி தேவைப்படும் என அனுமானிக்கப்பட்டிருந்தது. எனினும், அச்சந்தர்ப்பத்தில் நாட்டில் 0.7 மில்லியன் தொன் அரிசி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மேலும், கைத்தொழில் அபிவிருத்தி, வீட்டு நுகர்வு என்பவற்றுக்கான மின்சாரத்துக்கான கேள்வி 2000 gwh அலகுகள் என மதிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், 1969 ஆம் ஆண்டில் வருடாந்த மின்சார உற்பத்தி 470 gwh அலகுகளாக இருந்து வந்ததுடன், நீர்மின் உற்பத்தி நிலையங்கள் இதில் 388 gwh அலகுகளை பங்களிப்புச் செய்து வந்தன. மிகுதி மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலம் எரிபொருள் பாவனையுடன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 1960 – 1967 காலப் பிரிவின் போது வருடாந்த அரிசி இறக்குமதி 466,000 மெற்றிக் தொன்களாக இருந்து வந்ததுடன், அதன்விளைவாக ஒவ்வொரு வருடமும் 200 மில்லியன் ரூபா வெளிப் பாச்சல் இடம்பெற்றது. அது தவிர உப உணவுப் பயிர்களின் இறக்குமதிகளுக்கென வருடாந்தம் ரூ. 130 மில்லியன் செலவிடப்பட்டு வந்தது. இந்த செலவுகள் அனைத்தும் மிக உயரளவிலான பெறுமதி ஒன்றைக் காட்டின.

நாட்டின் குடித்தொகை ஈர வலயத்தில் மட்டுமே பெருமளவில் ஒன்று திரண்டு வரும் விடயமும் அக்கால கட்டத்தில் அவதானிக்கப்பட்டிருந்தது. ஈர வலயத்தின் குடித்தொகை சதுர கிலோ மீற்றர் ஒன்றுக்கு 465 நபர்களாக இருந்து வந்தது. உலர் வலயத்தில் குடித்தொகை அடர்த்தி சதுர கிலோமீற்றர் ஒன்றுக்கு சுமார் 80 நபர்கள் என்ற அளவில் காணப்பட்டது. உலர் வலயம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 66 சதவீதத்தை உள்ளடக்கியிருந்த அதே வேளையில், குடித்தொகையில் 70 சதவீதத்தினர் ஈர வலயத்திலேயே செறிந்து வாழ்ந்து வந்தனர். அதன் பிரகாரம் உலர் வலயம் நெடுகிலும் சனச்செறிவு மிகக் குறைவாக இருந்து வரும் நிலை

அவதானிக்கப்பட்டது. நாட்டின் ஏனைய நதிகளுடன் ஒப்பிடும் பொழுது ஈர வலயத்தின் மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுக்கும் மகாவலி கங்கை இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஆறிலொரு பிரதேசத்துக்குச் சமமான பிரதேசம் ஒன்றிலிருந்து கிடைக்கும் நீரோட்டங்களைச் சேகரித்து, உலர் வலயத்துக் கூடாகச் சென்று கடலில் கலக்கின்றது. மகாவலி கங்கை வற்றாத ஒரு நதி எனக் கருதப்படுகின்றது. இதே வேளையில், மேல் மகாவலி பிரதேசங்களில் நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை விநியோகம் செய்யும் அதேவேளையில் உலர் வலயத்தின் விவசாய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கென மகாவலி கங்கையின் நீரை திசை திருப்ப வேண்டிய தேவை இருந்து வருகின்றது என்ற விடயம் உணரப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு தூதுக்குழு உலர் வலயத்தில் காணி அபிவிருத்திக்கான வாய்ப்புக்களைக் கண்டறிவதற்கென 1956 ஆண்டில் ஒரு சாத்தியப்பாட்டு அறிக்கையை மேற்கொண்டது. அதே நேரத்தில் கனேடியன் ஹன்டின சேர்வே கோர்ப்பறேஷன் என்ற கனேடிய நிறுவனம் இலங்கை நீர்ப்பாசன மற்றும் நில அளவைத் திணைக்களங்களுடன் இணைந்து அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் மகாவலி கங்கை தொடர்பான ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த இரு நிறுவனங்களும் தமது கண்ணோட்டங்களை உள்ளடக்கும் இரண்டு சுயாதீனமான அறிக்கைகளை 1961 ஆம் ஆண்டில் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தன. சம்பந்தப்பட்ட ஆய்வுகள் 1962 ஆம் ஆண்டில் ஒப்புதலுக்கென பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ஒட்டுமொத்த மகாவலி வடிநிலத்தினதும் நீர்வளங்கல் தொடர்பான விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளாத விதத்தில் மகாவலி கங்கையின் நீரின் ஒரு பாகத்தை திசை திருப்புவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென இலங்கை நிபுணர்கள் அபிப்பிராயப்பட்டதன் காரணமாக பாராளுமன்றம் இந்த அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. அதனையடுத்து, மகாவலி கங்கையையும் உள்ளடக்கிய அனைத்து நதிகளையும், அனைத்து நீராதாரங்களையும், நிலப் பரப்புக்களையும் உள்ளடக்கிய விதத்தில் விரிவான ஓர் ஆய்வினை மேற்கொண்ட பின்னர், முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்திக்கென தெரிவு செய்யப்பட வேண்டிய கருத்திட்டங்கள் எவை என்பன தொடர்பாக சுயாதீனமான பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு 1962 ஆம் ஆண்டில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தது. இந்த வேண்டுகோளை அடுத்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் இலங்கைக்கு உணவு விவசாயத் தாபன குழு ஒன்றை அனுப்பி வைத்தது. அது தவிர, இந்தக் குழுவுக்கு உதவுவதற்கென இலங்கையிலிருந்து நிபுணர்களும் அதேபோல ஏனைய உதவி ஆளணியினரும் நியமனம் செய்யப்பட்டார்கள்.

நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் பின்னர் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி 1968 ஆம் ஆண்டில் 14 புறம்பான அறிக்கைகளைக் கொண்டிருந்த 3 தொகுதிகளாகப் பிரசுரிக்கப்பட்டது. அதனை அடுத்து, மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கு 1968 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் ஒப்புதலை வழங்கியது.

இந்த நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்து பயன்களைப் பெற்றுக்கொள்ளும் வட மத்திய மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் அமைந்திருந்த பிரதேசங்கள் 15 வலயங்களாகப்

பிரிக்கப்பட்டதுடன், அகர வரிசையில் 'A' தொடக்கம் 'M' வரையில் அவற்றுக்குப் பெயரிடப்பட்டன. பொருளாதார ரீதியில் சாத்தியமானவை எனவும் குறைந்த முதலீடுகளுடன் கூடிய பயன்களைப் பெற்றுக்கொடுக்கக் கூடியவை எனவும் கருதப்பட்ட கருத்திட்டங்கள் முதலாவது கட்டத்தின் போது எடுத்துக் கொள்ளப்பட்டன.

மகாவலி பெருந்திட்டம்

மகாவலி நீர் ஆதாரங்களிலிருந்து மின்சார உற்பத்திக்கும் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்குமேன சுமார் 6,900 மில்லியன் கன அடி நீரை வழங்குவதே மகாவலி பெருந்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. 15 நீர்த்தேக்கங்களை நிர்மாணித்து, மின்சார உற்பத்திக்கென அவற்றில் 11 நீர்த்தேக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வதும் அதன் இரண்டாவது நோக்கமாக இருந்து வந்தது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உணவு மற்றும் விவசாயத் தாபனம் (FAO) என்பவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட மகாவலி பெருந்திட்டத்தின் பிரகாரம், உலர் வலயத்தில் மகாவலி வடிநிலத்திலும் ஏனைய வடிநிலங்களிலும் அமைந்திருக்கும் 364,372 ஹெக்டரெயர் நிலப்பரப்புக்கு சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரு பருவங்களின் போதும் நீர்ப்பாசன நீரை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்த மொத்த நிலப்பரப்பில் 253,968 ஹெக்டரெயர் விவசாயத்துக்கென திறந்துவிடப்படவிருக்கும் புதிய நிலங்களாக இருந்தன. மிகுதி 110,404 ஹெக்டரெயர் நிலப்பரப்பில் ஏற்கனவே ஒரு பருவத்தின் போது மட்டும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. திட்டமிடப்பட்டிருக்கும் நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் என்பவற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி 2037 GWh அலகு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்ற விடயமும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மகாவலி பெருந்திட்டத்தின் பிரகாரம் 30 வருட காலப்பிரிவின் போது இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. நிதிகளின் உபயோகம் மற்றும் அமுலாக்கம் என்பவற்றின் வசதியைக் கருத்தில் கொண்டு - குறிப்பாக அபிவிருத்தியின் பயன்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்ற விடயத்தைக் கருத்தில் கொண்டு - இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நடவடிக்கைகள் 3 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன:

I. முதலாவது கட்டம்

முதலாவது கட்டத்தை 1969 - 1980 காலப்பிரிவின் போது அமுலாக்குவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இக் கட்டத்தின் போது 74,494 ஹெக்டரெயர் புதிய நிலங்களுக்கும், 58,300 ஹெக்டரெயர் பழைய நிலங்களுக்கும் நீர்ப்பாசன நீரை வழங்குவதற்கும் வருடாந்தம் 820 GWh அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. இக் கட்டத்தின் நடவடிக்கைகள் 3 கருத்திட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன:

- பொல்கொல்ல திசை திருப்பல் (1969 – 1973)
- விக்டோறியா/ மினிப்பே திசை திருப்பல் (1973 – 1977)
- மொறகஹகந்த பல் நோக்கு அலகு

II. இரண்டாவது கட்டம்

இந்த இரண்டாவது கட்டத்தின் போது மகாவலி மற்றும் மாதூறு ஓயா வடிநிலங்களில் அமைந்திருக்கும் 93,117 ஹெக்ரெயார் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்படும். நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கென திட்டமிடப்பட்டிருந்த 93,117 ஹெக்ரெயார் நிலப்பரப்பில் 8502 ஹெக்ரெயார் நிலப்பரப்பு ஏற்கனவே சாகுபடியின் கீழ் இருந்து வந்தது. இக்கட்டத்தின் முக்கிய நடவடிக்கைகள் பின்வருவனவற்றையும் உள்ளடக்கியிருந்தன: தல்தெனவில் 15 MWh நிறுவப்பட்ட ஆற்றலுடன் ஒரு நீர் உற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல், றத்கிந்த நீர்த்தேக்கத்திலிருந்து மாதூறு ஓய நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் பொருட்டு ஓர் சுரங்கப் பாதையை நிர்மாணித்தல், மாதூறுஓய நீர்த்தேக்கத்துக்கு அருகில் 49 MWh நிறுவப்பட்ட ஆற்றலுடன் கூடிய ஒரு நீர்மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல்.

II. மூன்றாவது கட்டம்

இக் கட்டத்தின் கீழ் வட மத்திய மாகாணத்தில் 105,668 ஹெக்ரெயார் புதிய நிலப்பரப்பு அபிவிருத்தி செய்யப்படும். நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான இறுதித் திட்டத்தின் அமுலாக்கத்தின் விளைவாக 293 MWh அலகு நிறுவப்பட்ட ஆற்றலுடன் கூடிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படும். அத்தகைய நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கிடாக வருடாந்தம் 1169 MWh அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மினிப்பே குளத்தின் வலது கரைக் கால்வாயின் அபிவிருத்தி, 164 கி.மீ நீளமான வட மத்திய கால்வாயின் நிர்மாணம், ரொட்டலாவல, உமாஓய, றந்தம்பே, கொத்மலே மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களின் நிர்மாணம் என்பன இக் கட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

தற்போதைய முன்னுரிமைத் தேவைகளின் அடிப்படையில் மகாவலி பெருந்திட்டம் 3 அபிவிருத்திக் கட்டங்களின் அடிப்படையில் அமுல் செய்யப்பட்டு வருகின்றது.

மகாவலி பெருந்திட்டத்தின் அமுலாக்கம் (1 ஆவது அபிவிருத்திக் கட்டம்)

மகாவலி பெருந்திட்டத்தின் முதலாவது கருத்திட்டமாக 1970 ஆம் ஆண்டில் பொல்கொல்ல மற்றும் மோவதென்ன கருத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டதுடன், அதன் நிர்மாண வேலைகள் 1976 ஆம் ஆண்டளவில் பூர்த்தியடைந்தன. இக் கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டமையை அடுத்து ஏற்கனவே இருக்கும் 16000 ஹெக்ரெயார் நிலப்பரப்புக்கும், 23000 ஹெக்ரெயார் புதிய நிலப்பரப்புக்கும் நீர்ப்பாசன நீரை வழங்கக் கூடிய ஆற்றலும், 40 MWh அலகு நிறுவப்பட்ட ஆற்றலுடன் கூடிய விதத்தில் மின்சாரத்தை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. இக் கருத்திட்டத்தின் கீழ் 1977 ஆம் ஆண்டளவில் மகாவலி H வலயத்துக்குள் கலாவெவ வடிநிலத்தில் 23000 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இப்பொழுது மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வலயம் H பிரதேசத்தில் குடியேற்றங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்திருப்பதுடன், அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 39,500 ஆக இருந்து வருகின்றது.

1977 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதாரம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தது. அரிசியை உள்ளடக்கிய விதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விவசாயப் பண்டங்களின் இறக்குமதிச் செலவு அதிகரித்து வந்தமை ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது. நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 69 சதவீதம் மட்டும் உள்ளநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதுடன், 31 சதவீதம் அரிசித் தேவையை இறக்குமதிகள் மூலம் ஈடு செய்ய வேண்டியிருந்தது. அது தவிர வேறு பல அத்தியாவசிய விவசாயப் பண்டங்களும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

1977 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட மின்சார உற்பத்தி 408 MWh அலகுகளாக இருந்து வந்ததுடன், அது அச்சந்தர்ப்பத்தில் நாட்டில் மின்சாரம் தொடர்பாக நிலவி வந்த கேள்வியை நிறைவேற்றி வைப்பதற்கு போதியதாக இருந்து வரவில்லை. மின்சார செயலிழப்பு ஒரு சாதாரண விடயமாக மாறி இருந்ததுடன், வருடத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்திருந்தது.

லேலியல்லாத திண்டாட்டம் தொடர்பான விகிதம் 17 சதவீதமாகக் காணப்பட்டது. லேலியல்லாத திண்டாட்டத்தைக் குறைப்பது ஓர் அத்தியாவசியமான அம்சமாக இருந்து வந்ததுடன், அத்தகைய பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகள் தேவைப்பட்டன.

அவசர அடிப்படையில் இத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதற்கான ஓர் படிமுறை என்ற விதத்தில் அப்போதைய அரசாங்கம் மகாவலி பெருந்திட்டத்தின் அமுலாக்கத்தை துரிதப்படுத்துவது தொடர்பான ஒரு முடிவினை 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மேற்கொண்டது.

துரிதப்படுத்தப்பட்ட மகாவலி நிகழ்ச்சித்திட்டம் (இரண்டாவது அபிவிருத்திக் கட்டம்)

மகாவலி பெருந்திட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு சில கருத்திட்டங்களை அமுல் செய்வதற்கும், அவற்றை குறுகிய 6 வருட காலப் பிரிவுக்குள் பூர்த்தி செய்வதற்கும், அரசாங்கம் 1977 ஆம் ஆண்டில் தீர்மானித்தது. இக் கருத்திட்டங்களை அமுல் செய்வதற்கென புறம்பான ஒரு அமைச்சுக் கருவாக்கப்பட்டது. அதன் பிரகாரம் கொத்மலை, விக்டோரியா, நந்தெனிகல மற்றும் மாதறுஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டங்களை ஆரம்பித்து, அமுல் செய்வதற்கென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் றன்தம்பே கருத்திட்டமும் இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மாதறுஓயா தவிர, ஏனைய நீர்த்தேக்கங்களில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதுடன், அதேநீர் நீர்ப்பாசன நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் விவசாய குடும்பங்களை குடியேற்றுவதுடன் இணைந்த விதத்தில் மகாவலி C மற்றும் B வலயங்களின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. வலயம் B மற்றும் வலயம் C என்பவற்றில் முறையே 30,465 குடும்பங்களும் 45,488 குடும்பங்களும் குடியேற்றப்பட்டன.

இக் கருத்திட்டங்களுக்கென முறையே பெரிய பிரித்தானியா, கனடா, சுவீடன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் நிதியுதவிகளை வழங்கின. ஆற்றின் கீழ்ப்பகுதி நடவடிக்கைகளுக்கான நிதிகளை உலக வங்கி, ஐரோப்பிய பொருளாதார ஆணைக்குழு, ஜப்பான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் பெற்றுக் கொடுத்தன. இக் கருத்திட்டங்களை தொடக்கி வைப்பதற்கென 1979 ஆம் ஆண்டில் இலங்கை மகாவலி அதிகார சபை

ஸ்தாபிக்கப்பட்டது. பொறியியல் மற்றும் வடிவமைப்பு, நடவடிக்கைகளுக்கு மகாவலி பொறியியல் மற்றும் நிர்மாண முகவரகமும், மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கென மகாவலி பொருளாதார முகவரகமும் உருவாக்கப்பட்டன. துரிதப்படுத்தப்பட்ட மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாரிய நீர்த்தேக்கங்களின் முகாமைத்துவத்துக்கென 1986 ஆம் ஆண்டில் முதன்மை வேலைகள் இயக்குதல், பராமரித்தல் மற்றும் நிர்வாகப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.

துரிதப்படுத்தப்பட்ட மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான கருத்திட்டங்கள் 1990 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தகைய கருத்திட்டங்களுக்கிடையே மின்சார உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் கணிசமான அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில், விவசாயத் துறையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் விடயத்தில் அரசாங்கம் தயக்கம் காட்டி வந்ததுடன், அதன் காரணமாக மகாவலி பெருந்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த மொறகஹகந்த நீர்த் தேக்கக் கருத்திட்டத்தைப் பின்னர் அமுல் செய்வதற்கென ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், சார்புரீதியில் நீண்ட காலமாக கோப்புக்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த இந்தக் கருத்திட்டம் தற்பொழுது அமுல் செய்யப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பயன்கள் மேலும் விரிவடையும்.

மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால வகிபங்கு (மூன்றாவது அபிவிருத்திக் கட்டம்)

மேலே குறிப்பிடப்பட்ட கட்டத்தின் கீழ் பின்வரும் கருத்திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன: மொறகஹகந்த மற்றும் கருக்கங்க நீர்த்தேக்க கருத்திட்டம், காலிங்க நுவர அங்கமடில்ல நீரேற்று கருத்திட்டம், மகாவலி ஆற்றின் ஒரு கிளை நதியான குடாஓயாவில் மேற்கொள்ளப்படும் பல்நோக்குக் கருத்திட்டம், வெலிஓய குடியேற்றப் பிரதேசத்தில் கிவுல்ஓய நீர்த்தேக்கக் கருத்திட்டம், மேல் எலஹர கால்வாய் கருத்திட்டம், வடமத்திய மாகாண பிரதான கால்வாய்க் கருத்திட்டம், வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டம், மினிப்பேய் கால்வாய்க் கருத்திட்டம்.

இக்கருத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டளவில் 113,823 ஹெக்ரெயார் புதிய காணிகளை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அது மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் கீழ் 82,000 ஹெக்ரெயார்கள், வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் கீழ் 13,030 ஹெக்ரெயார் காணிகள், மாதுறுஓய வலது கரை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் 18,000 ஹெக்ரெயார் காணிகள், கிவுல்ஓய கருத்திட்டத்தின் கீழ் 2400 ஹெக்ரெயார் காணிகள் மற்றும் உமாஓய பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் 11,423 ஹெக்ரெயார் காணிகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

உமாஓய கருத்திட்டத்திலிருந்து 120 MWh அலகுகள், மொறகஹகந்த கருத்திட்டத்திலிருந்து 25 MWh அலகுகள் மற்றும் சிறு அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 60 MWh அலகுகள் என்ற அடிப்படையில் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அது தேசிய மின் தொகுப்புக்கு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புதிய பெறுமதிகளை தேசிய உணவு உற்பத்திக்கெனப் பயன்படுத்தி, மகாவலி குடியேற்றவாசிகளின் நலனோம்பலை மேம்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

பணிப்பாளர் சபை தொடர்பான விபரம் - 2014

வரிசை எண்.	பெயர்/பதவி	காலம்
01	திரு. காமினி கருணாநாயக்க பணிப்பாளர் நாயகம் இலங்கை மகாவலி அதிகார சபை தலைவர்	ஜனவரி – நவம்பர்
02	திரு. அநுராத விஜேகோன் பணிப்பாளர் நாயகம் மகாவலி அதிகார சபை	டிசம்பர் 2014 மட்டும்
03	பொறியியலாளர் (கலாநிதி) பி.யூ. விக்கிரமரத்ன மேலதிகச் செயலாளர் (தொழில்நுட்பம்) நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சு, பணிப்பாளர்	ஜனவரி 2014 மட்டும்
04	பொறியியலாளர். திரு. டி.ஆர். ஆரியரத்ன பணிப்பாளர்(திட்டமிடல் மற்றும் அமுலாக்கல்) நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சு	பெப்ரவரி – டிசம்பர் 2014
05	பொறியியலாளர் (திருமதி) பத்ரா கமலதாசு பணிப்பாளர் நாயகம் நீர்ப்பாசனத் திணைக்களம்	காலப்பிரிவு முழுவதிலும்
06	திருமதி. எஸ்.ஜி. பத்திரதே உதவிச் செயலாளர், நீர் மற்றும் திட்டமிடல் அமைச்சு பணிப்பாளர்	காலப்பிரிவு முழுவதிலும்
07	பொறியியலாளர் (திரு) எம்.ஏ.பி. ஹேமச்சந்திர செயல் பணிப்பாளர் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம்	2014 பெப்ரவரி – டிசம்பர்

சிறீஷ்ட முகாமைத்துவம்

ரிசை எண்.	பதவி	பெயர்	காலம்
01	பணிப்பாளர் நாயகம்	திரு. காமினி ராஜகருண	
02	மேலதிக பணிப்பாளர் நாயகம்	பொறியியலாளர்(திரு) டி. சீ.எஸ். எலகந்த	03. 02. 2014 - 14. 11. 2014
03	பிரதிப் பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்ப சேவைகள்)	பொறியியலாளர்(திரு).என்.சீ.எம்.நவரத்ன	ஓய்வு 01.08. 2014
		பொறியியலாளர்(திரு).எச்.எச்.பீ.பிநேமகுமார	04. 08. 2014 தொடக்கம்
04	பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் மற்றும் நிதி)	திரு. ரஞ்சித் ஆரியரத்ன	பணி நிறுத்தம் 08. 01. 2014-
		என்.சீ. விதானகே	09.01.2014 01.01.2015
05	பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள்)	திரு.சீ. வெல்லாப்பிலி	ஜனவரி 2014 – 01. 12. 2014
06	பணிப்பாளர் (விவசாயம்)	திரு. எம்.எஸ். தயாரத்ன	ஜனவரி 2014 – 23. 11. 2014
		டபிள்யூ.ஈ டிமெல்	24. 11. 2014 தொடக்கம்
07	பணிப்பாளர்(காணிப்பாவனைத் திட்டமிடல்)	திரு. எச்.எச் லீலாலந்த	01. 03. 2013 - இன்று வரையில்
08	பணிப்பாளர்(முதன்மை வேலைகள் நிர்வாகம், இயக்குதல் பராமரித்தல்)	பொறியியலாளர். (திரு) எஸ்.எஸ். ஜயவீர	காலப்பிரிவு முழுவதிலும்
09	பணிப்பாளர் (பொறியியல் வடிவமைப்பு திட்டமிடல்)	பொறியியலாளர் (திருமதி) பீ. தலகல	காலப்பிரிவு முழுவதிலும்
10	பணிப்பாளர் (ஆற்றின் கீழ்ப்பிரிவு அபிவிருத்தி)	பொறியியலாளர் (திரு) கே.ஜி.பெரேரா	காலப்பிரிவு முழுவதிலும்
11	பணிப்பாளர் (நீர் முகாமைத்துவ செயலகம்)	பொறியியலாளர் (செல்வி) ஜி.கே.ரீ. சமரதுங்க	காலப்பிரிவு முழுவதிலும்
12	பணிப்பாளர் (ஆற்றுவடி நில முகாமைத்துவம்)	பொறியியலாளர் (திரு) எச்.எச்.பி. பிநேமகுமார	ஜனவரி 2014 – 03.08. 2014
13	பணிப்பாளர் (பாதுகாப்பு)	மேஜர். (திரு) எல்.பீ.ஏ. ஜெயவர்தன	காலப்பிரிவு முழுவதிலும்
14	பணிப்பாளர் (காணி)	திரு. எம்.எஸ்.ஏ. எஸ். குமார (பதில்)	காலப்பிரிவு முழுவதிலும்
15	பணிப்பாளர் (கால்நடை வளர்ப்பு)	திருமதி. கே.ஜி.விஜேசூரிய	காலப்பிரிவு முழுவதிலும்

16	பணிப்பாளர் (நிதி)	திருமதி. இந்திராணி ராமநாயக்க	காலப்பிரிவு முழுவதிலும்
17	பணிப்பாளர் (வணிக அபிவிருத்தி)	திரு. டப்.பி.சி. பெரேரா	காலப்பிரிவு முழுவதிலும்
18	பணிப்பாளர் (சட்டம்)	திருமதி. ஆர்.எல். ராஜபக்ஸ்	காலப்பிரிவு முழுவதிலும்
19	பணிப்பாளர் (நிறுவன அபிவிருத்தி)	கலாநிதி டி.எம்.எஸ். திசாநாயக்க	காலப்பிரிவு முழுவதிலும்
20	பணிப்பாளர் (வனவளம் மற்றும் சுற்றாடல்)	திரு. ஏ.ம்கே.வி. அத்தநாயக்க	காலப்பிரிவு முழுவதிலும்
21	பணிப்பாளர் (தலைமை அலுவலக செயற்பாடுகள்)	திருமதி டி.கே.பி. விஜேவீர	காலப்பிரிவு முழுவதிலும்
22	பணிப்பாளர் (மகாவலி நிலையம்)	திரு. ரீ.எம்.வீ. மல்லஹேவ (ஒப்பந்த அடிப்படையில்)	காலப்பிரிவு முழுவதிலும்
23	பணிப்பாளர் (ஆளணி மற்றும் நிர்வாகம்)	திரு. என்.சீ.விதானகே (பதில்)	ஜனவரி 2014 – 08.01.2014
		திரு. சீ.சீ. ஹிதல்ல ஆராய்ச்சி	08.01.2014 தொடக்கம்
24	கருத்திட்டப் பணிப்பாளர் (அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகங்கள் திட்டமிடல் கருத்திட்டம்)	பொறியியலாளர் (திரு) டி.சீ.எஸ்.எலகந்த	காலப்பிரிவு முழுவதிலும்
25	கருத்திட்ட முகாமையாளர் (மொற்கஹந்த/களுகங்க அபிவிருத்தி கருத்திட்டம்)	பொறியியலாளர் (திரு) ஆர்.பி. தென்னக்கோன்	காலப்பிரிவு முழுவதிலும்
26	கருத்திட்டப் பணிப்பாளர் (மகாவலி ஒருங்கிணைந்த கருத்திட்டம்)	பொறியியலாளர் (திரு) பி.ஜி. குணபால	காலப்பிரிவு முழுவதிலும்
27	வதிவிட கருத்திட்ட முகாமையாளர் (வலயம் B)	திரு. டபிள்யூ.கே. ரஞ்சித் பெரேரா	காலப்பிரிவு முழுவதிலும்
		திரு. பி.ஜி. தயானந்த	01.03.2014 தொடக்கம்
28	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (றும்பக்கன்ஓய)	திரு. ஏ.ஏம்.எம்..ஏ.பி.ஜி. குணவர்தன	காலப்பிரிவு முழுவதிலும்
29	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (வலயம் C)	திரு.ஐ.எம்.யூ.கே. குமார	14. 02. 2013 தொடக்கம்
		திரு. டபிள்யூ.கே. ரஞ்சித் பெரேரா	01.03.2014 தொடக்கம்
30	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (விக்டோறியா)	திரு. டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ. விஜயதூங்க	ஓய்வு 11. 02. 2014
		திரு. ஐ.எம்.யூ.கே. குமார	01.03. 2014 தொடக்கம்

31	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (ஹூருலுவெவ)	திரு. எச்.கே.பீ. ஜயநாத	18. 02. 2013 தொடக்கம்
		திரு. ஆர்.பி. சிறிசேன	01.03. 2014 தொடக்கம்
32	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (வலயம் H)	திரு. ஆர்.பி. சிறிசேன	01. 01. 2014 - 28. 02. 2014
		திரு. எச்.எம்.கே.ஆர். ஹேரத்	01.03.2014 தொடக்கம்
33	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (வலயம் L)	திரு. பீ.ஜீ. தயானந்த	01. 01. 2014 - 28. 02. 2014
		திரு. எச்.கே.பீ ஜயநாத	01. 03. 2014 தொடக்கம்
34	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (வலயம் D)	பொறியியலாளர். செல்வி சந்திரா செனரத்	22.03.2013 தொடக்கம்
35	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (வலயம் G)	திரு. எச்.எம்.கே.ஆர். ஹேரத்	01. 01. 2014 - 28. 02. 2014
		திரு. ஏ.எச்.எம். பண்டா	01.03. 2014 தொடக்கம்
36	வதிவிடக் கருத்திட்ட முகாமையாளர் (வளவே)	திரு. எம்.எம். அசங்க குணதிலக	18. 03. 2013 தொடக்கம்

2014 ஆம் வருடம் தொடர்பாக பணிப்பாளர் நாயகத்தின் மீளாய்வுக் குறிப்பு

1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இலங்கை மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலப்பரப்புக்கள் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 42 சதவீதத்தை உள்ளடக்குகின்றன. மகாவலி வடிநிலத்தை அபிவிருத்தி செய்வதை அடிப்படையாகக் கொண்ட பலநோக்கு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் என்ற முறையில் மகாவலி நிகழ்ச்சித்திட்டம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் மிகவும் முதன்மையான ஒரு பாத்திரத்தை வகித்து வருகின்றது. மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்கத்தின் போது நாட்டின் உலர் வலய பிரதேசங்களில் 5 பாரிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதன் மூலம் அப்பிரதேசத்துக்கு செல்வச் செழிப்பை எடுத்து வரும் விதத்தில் புதிய அபிவிருத்தி அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன.

அன்று தொடக்கம் பல்வேறு கருத்திட்டங்களுக்கிடாக இலக்குடன் கூடிய அபிவிருத்திச் செயற்பாடுகள் வெற்றிகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்துள்ளன. 2014 ஆம் ஆண்டின் போது கட்டமைப்புக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தேவையான இயக்குதல் மற்றும் பராமரிப்புக் கருவங்களை மேற்கொள்வதற்கென ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் பிரகாரம் மகாவலி பிரதேசங்களின் விவசாய உற்பத்தித்திறனை உயர்த்திக் கொள்வதற்கும், மகாவலி பெருந்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் எஞ்சியுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல் செய்வதன் மூலம் உலர் வலயத்தில் ஒரு செழிப்பு நிலையை எடுத்து வருவதற்கென நீர்ப்பாசன நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கும் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடத்தின் போது உணவு மற்றும் நீர் என்பவற்றின் அடிப்படையில் உயரளவிலான அபாயங்களை எதிர்கொண்டு வரும் மகாவலிப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கென இலங்கை மகாவலி அதிகார சபை முன்னுரிமை வழங்கியிருந்தது. நீர் வளங்களின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம், நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களின் நவீனமயமாக்கல், நீரேந்து பரப்புக்களின் முகாமைத்துவம், நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும் தேசிய நீர்ப்பாசனக் கொள்கைப் பணிப்புரைகளின் கீழ் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, 2014 ஆம் வருடத்தின் போது இலங்கை மகாவலி அதிகார சபை 30 வருடங்களுக்கும் மேலாக நிலவி வந்த பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அபிவிருத்திச் செயற்பாடுகள் தேங்கிக் கிடந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் ஒரு விவசாய பொருளாதார மறுமலர்ச்சியைத் தூண்டும் திட்டங்களை உருவாக்கி அமுல் செய்தது. அதன் பிரகாரம் மாதுறுவ வலது கரை அபிவிருத்தி, அல்லைக் கந்தளாய் கருத்திட்டத்துக்கான சாத்தியப்பாட்டு அறிக்கை மற்றும் திட்டங்கள் என்பவற்றை முடிவாக்கி அவற்றைப் பூர்த்தி செய்தல் மற்றும் வெலிஓய, கிவுல்ஓய என்பவற்றின் அபிவிருத்தி ஆகிய நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த வருடத்தின் போது இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த பிரதான கருவங்கள் உத்தேச அபிவிருத்தித் திட்டங்களின் எஞ்சியிருக்கும் வேலைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தல், குடியேற்ற அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள், புதிய வருமான வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம்

கிராமிய பொருளாதாரத்தை விருத்தி செய்தல் மற்றும் 10,000 ஹெக்டரெயார் விவசாய நிலப்பரப்புக்களை உள்ளடக்கும் விதத்தில் நீர்ப்பாசன முகாமைத்துவம் என்பவற்றை உள்ளடக்கிக்கியிருந்தன.

2014 ஆம் வருடத்தின் போது மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் ரூ. 110 மில்லியன் முதலீடு மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் விளைவாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கூடாக ரூ. 900 மில்லியன் பெறுமதியான திரண்ட பயன்கள் கிடைத்தன. எனவே, இலங்கை மகாவலி அதிகார சபை பின்வரும் விதத்தில் தேசிய பொருளாதாரத்துக்குப் பங்களிப்புக்களை வழங்கியுள்ளது: நெல் உற்பத்தி 22%, சோயா உற்பத்தி 98%, மிளகாய் உற்பத்தி 6%. ஏனைய களப்பயிர்களின் உற்பத்திக்கு ஊடாகவும் அது தேசிய பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்துள்ளது.

இவ்வருடத்தின் போது நிர்ணயிக்கப்பட்டிருந்த விவசாய இலக்குகளை சாதித்துக் கொள்ளும் பொருட்டு அர்ப்பணிப்புடன் உழைத்த இலங்கை மகாவலி அதிகார சபையின் ஊழியர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பல்நோக்கு விவசாய செயன்முறை ஒன்றுக்கூடாக நிதிசார் ரீதியிலும், ஏனைய விதத்திலும் தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கென இந்த இலக்குகளை சாதித்துக் கொள்வதற்கு அவர்கள் பங்களிப்புச் செய்திருந்தார்கள். மேலும், கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பாக அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



காமினி ராஜகருண
பணிப்பாளர் நாயகம்
இலங்கை மகாவலி அதிகார சபை

பணிப்பாளர் சபையின் சுருக்கக் குறிப்பு

இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் சபையின் அறிக்கையை 31.12.2014 திகதியில் நிறுவனத்தின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கின்றோம்.

வருடம் தொடர்பான மீளாய்வு

பணிப்பாளர் நாயகம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மீளாய்வில் 2014 டிசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான விரிவான ஒரு கூற்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதே போல நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாத்தல், ஊழல், மோசடி மற்றும் ஏனைய முறைகேடுகள் என்பவற்றை கண்டறிதல் மற்றும் இடர்நேர்வுகளை குறைத்துக் கொள்ளல் என்பவற்றை நோக்காகக் கொண்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பான ஒரு சிறந்த முகாமைத்துவத்துடன் நிறுவனம் செயற்பட்டுள்ளது.


மேலும், இலங்கை மகாவலி அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணிகளை நிறைவேற்றி வைக்கும் விடயத்தில் அவர்கள் காட்டியிருக்கும் அதியுயர் அர்ப்பணிப்புணர்வு தொடர்பாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் என்ற முறையில் எமது நன்றியினை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.



காமினி ராஜகருணா
தலைவர்
இலங்கை மகாவலி அதிகார சபை




பொறியியலாளர் (திரு.) பி.யூ. விக்ரமரத்ன
மேலதிகச் செயலாளர்
(தொழில்நுட்பச் சேவைகள்)
நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள்
முகாமைத்துவ அமைச்சு



திரு எஸ் ஜீ பத்திரகே
உதவிச் செயலாளர்
நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள்
முகாமைத்துவ அமைச்சு



பொறியியலாளர் (திருமதி) பத்ரா கமலதாஸு
பணிப்பாளர் - நீர்ப்பாசன திணைக்களம்
பணிப்பாளர் - பொறியியல் செயற்பாடுகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம்



பொறியியலாளர் (திரு.) எம்.ஏ.பி. ஹேமசந்திர
பணிப்பாளர்

கணக்காய்வு கமிட்டியின் அறிக்கை – 2014

இலங்கை மகாவலி அதிகார சபையின் கணக்காய்வு கமிட்டி பணிப்பாளர் சபையின் நிறைவேற்றுத் தரம் சாராத மூன்று பணிப்பாளர்களை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதுடன், திறைசேரியை பிரதிநிதித்துவம் செய்யும் பணிப்பாளர் அக்கமிட்டியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

வருடத்தின் போது கணக்காய்வு கமிட்டியின் உறுப்பினர்கள்

- திரு. எஸ். ஜி. பத்திரகே கமிட்டியின் தலைவர்
- பொறியியலாளர் (திருமதி) பத்ரா கமலதாஸ் உறுப்பினர்
- திரு. எம்.ஏ.பி. ஹேமச்சந்திர உறுப்பினர்

கமிட்டி கூட்டங்களில் பங்கேற்றவர்கள்

- பணிப்பாளர் சபையின் செயலாளர்
- பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி)
- பணிப்பாளர் (நிதி)
- பிரதம உள்ளக கணக்காய்வாளர்
- கணக்காய்வாளர் நாயகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வெளி கணக்காய்வாளர் ஒருவர்
- தேவையின் பிரகாரம் அழைக்கப்படும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள்

கமிட்டியின் பணிகள்

- ❖ உள்ளகக் கட்டுப்பாட்டு செயன்முறையை கண்காணித்தல், மீளாய்வு செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் மீளமைப்புச் செய்தல், வருடாந்த கணக்காய்வு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.
- ❖ உள்ளகக் கணக்காய்வு அறிக்கையை மீளாய்வு செய்தல், பிரச்சினைகளை பரிசீலனை செய்து, நிவர்த்தி வழிமுறைகளை மேற்கொள்வதற்கென நடவடிக்கை எடுத்தல்.
- ❖ 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 142 (இ) உட்பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுப்பப்பட்டிருக்கும் விடயங்களை கவனத்தில் எடுத்தல்.
- ❖ நிறுவனத்தின் செயலாற்றுகை அறிக்கைகளை காலாண்டு அடிப்படையில் மீளாய்வு செய்து இக்கப்படுத்துதல்.

உள்ளக கணக்காய்வு பிரிவு

நிறுவனத்துக்குள் ஆக்கபூர்வமான செயலாற்றுகையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு நிதிக் கணக்காய்வு, தொகுதி பகுப்பாய்வு, செயலாற்றுகை பகுப்பாய்வு மற்றும் விசேட விசாரணைகள் என்பவற்றை மேற்கொள்ளும் நோக்கங்களுடன் இலங்கை மகாவலி அதிகார சபையின் உள்ளக கணக்காய்வு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவினால் 2014 ஆம் வருடத்தின் போது கணக்காய்வு கமிட்டியின் ஆலோசனையின் பிரகாரம், ஓர் உள்ளக கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அதிகார சபையின் உள்ளக கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், செயல்திறனற்ற நடைமுறைகளை இல்லாதொழித்தல், உள்ளக கட்டுப்பாட்டினை விருத்தி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்களை குறைக்கும் விதத்தில் செயற்படுதல் என்பவற்றுக்கென இப்பிரிவின் மூலம் தொகுதி கணக்காய்வு முறைமையியல் ஒன்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2013 ஆம் வருடத்தின் போது இடம்பெற்ற முன்னேற்றம்

- உள்ளக கணக்காய்வு திட்டத்தின் கீழ் வருடத்தின் போது 21 அறிக்கைகள் வெளியிடப்பட்டமை.
- 07 புலன் விசாரணைகள் நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கைகளை வழங்கியமை.
- கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் கூட்டங்கள் 03 நடத்தப்பட்டமை.

பரிந்துரை

மேலே குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளின் போது இனங்காணப்பட்ட பிரச்சினைகளை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கி கமிட்டியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், முகாமைத்துவத்தினால் நிறுவனத்துக்குள் தவறுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடங்களின் போது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்

	2014	2013	2012	2011	2010	2009	2008
	(Rs.'000)	(Rs.'000)	(Rs.'000)	(Rs.'000)	(Rs.'000)	(Rs.'000)	(Rs.'000)
சொத்துக்கள்							
நடைமுறை அல்லாத சொத்துக்கள்							
இயந்திரம், உபகரணம், பொறித்தொகுதி	4,259,208	4,549,301	3,733,498	4,011,792	5,325,181	5,271,286	5,031,173
ஏனைய நிதிச் சொத்துக்கள்					59,848,291	72,794,406	71,941,143
இடம்பெற்று வரும் வேலைகள்	62,506	48,362	12,821		2,940,429	1,940,878	1,076,819
முதலீடுகள்	<u>175,359</u>	<u>166,731</u>	<u>135,392</u>	<u>135,392</u>	<u>124,801</u>	<u>134,976</u>	<u>145,827</u>
	4,497,074	4,764,394	3,883,909	4,147,184	68,238,702	80,141,537	78,194,964
நடைமுறைச் சொத்துக்கள்							
கையிருப்புகள்/பட்டியல்	180,890	174,028	161,801	157,725	162,219	140,686	178,128
கிடைக்க வேண்டியவை	1,274,329	1,150,958	898,804	684,392	1,129,552	1,183,988	1,028,909
முற் கொடுப்பனவுகள்		38	1,548	19,470	4,209	1,358	312
வங்கி பிணைப் பத்திரங்கள்	837	905	2,210	2,160	359	503	503
காசு, காசுக்கு இணையானவை	190,391	140,950	121,802	143,521	209,735	44,435	55,454
நடைமுறைச் சொத்துக்களின் மொத்தம்	<u>1,646,447</u>	<u>1,466,879</u>	<u>1,186,165</u>	<u>1,007,268</u>	<u>1,506,074</u>	<u>1,370,966</u>	<u>1,262,803</u>
மொத்தச் சொத்துக்கள்	6,143,521	6,231,273	5,070,074	5,154,452	69,744,776	81,512,502	81,512,502
பொறுப்புக்கள்							
நடைமுறை பொறுப்புக்கள்							
செலுத்த வேண்டியவை	491,622	528,482	478,223	364,983	238,803	254,085	259,194
திரண்ட செலவுகள்	207,705	87,145	61,525	47,494	39,385	70,231	64,707
நடைமுறை பொறுப்புக்கள் மொத்தம்	699,327	615,627	539,748	142,477	278,188	324,317	323,901
பணிக்கொடைக்கென ஒதுக்கிய தொகை	1,311,876	1,157,688	1,077,205	1,022,674	1,071,471	1,091,555	988,026
கடன்கள்	612	612	612	612	1,142	370	8,100
பிற்படுத்தப்பட்ட குத்தகை வருமானம்	14,329	6,243	9269				
நடைமுறையல்லாத பொறுப்புக்களின் மொத்தம்	<u>1,326,817</u>	<u>1,164,543</u>	<u>1,087,086</u>	<u>1,023,286</u>	<u>1,072,613</u>	<u>1,091,925</u>	<u>996,126</u>
மொத்தப் பொறுப்புக்கள்	2,026,144	1,780,170	1,626,834	1,435,763	1,350,801	1,416,241	1,230,027
தேறிய சொத்துக்கள்/மதிப்பு							
திரண்ட நிதியம்	23,383,849	23,224,435	23,116,473	230,009,463	87,422,561	98,404,890	96,161,823
வருமான ஒதுக்கு	67,466	53,560	53,560	53,560	65,731	59,904	10,990
மீள் கணிப்பீடு	3,837,266	3,851,627	3,061,097	3,061,146	3,119,639	3,340,644	3,238,397
மே/கொ வருமான -செலவு நிலுவை	(23,171,205)	(22,678,520)	(22,787,889)	(22,405,480)	(22,213,956)	(21,709,177)	(21,273,471)
மொத்த தேறிய சொத்துக்கள்/மதிப்பு	4,117,377	4,451,102	3,443,240	3,718,689	68,393,975	80,096,260	78,137,739

**இலங்கை மகாவலி அதிகார சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கம்பெனிகளின்
பணிப்பாளர் சபை - 2014**

வரிசை எண்	கம்பெனி	தலைவர்	பணிப்பாளர் சபை	தலைமை அலுவலக முகவரி
01	வ/ப மகாவலி கால்நடை வளங்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி		திரு.எட்வர்ட் டி மெல் திரு. நிமல் மஹவத்த திரு. ஓஸ்மன் டி சில்வா திருமதி கே.ஜீ. விஜேசூரிய	இல. 260/20, பேஸ்லைன் வீதி, கொழும்பு 09
02	வ/ப மகாவலி ஆலோசனை சேவைகள் பணியகம் (தனியார்) கம்பெனி	டாக்டர் ஹர்ஷ சமரவீர	பொறியியலாளர் (திரு.) டி.சி.எஸ். எலகந்த திரு. காமினி விஜேநாயக பொறியியலாளர் (திரு.) சிசிர குமார	இல. 11, ஜாவத்த வீதி, கொழும்பு 05
03	மகாவலி வென்ச்சர் கெப்பிட்டல் கம்பெனி		திரு. எம். விஜிதசேன திரு. ரத்னசிரி வேரகல	07 ஆவது தளம், இலங்கை மகாவலி அதிகார சபை, இல.500, ரீ.பீ. ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
04	இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பெனி	திரு. கே. டப்ளியூ. என். டி. கருணாரத்ன	திரு. M.K.B. அத்தநாயக்க திரு. B.W.M செனவிரத்ன	அணைக்கட்டு பிரதேசம் பொல்கொல்ல
05	மகாவலி பொறியியல் சேவைகள் கம்பெனி		மூடப்பட்டுள்ளது	

நிர்வாக அறிக்கை
பாகம் I

முதலாவது அத்தியாயம்

இலங்கை மகாவலி அதிகார சபையின் ஸ்தாபிதம் மற்றும் அதன் உள்ளடக்கம்

1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் இலங்கை மகாவலி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன், அச்சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிட்ட ஒரு விசேட பிரதேசத்தில் அல்லது ஒரு விசேட பிரதேசம் தொடர்பாக அதிகார சபையின் கருமங்கள் பின்வரும் விதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

(அ) நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசன நீர் விநியோக அமைப்புகள் என்பவற்றை நிர்மாணித்து, இயக்குதல் மற்றும் மின்சார உற்பத்தி, மின்சாரம் வழங்குதல் என்பவற்றுக்கான இயந்திர உபகரணங்களை நிறுவுதல் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் மகாவலி கங்கை அபிவிருத்தி திட்டத்தை திட்டமிடுதல் மற்றும் அமுல் செய்தல்.

எவ்வாறிருப்பினும், மின்சார விநியோகம் தொடர்பான கடமைகள், வேறேதேனும் எழுத்து மூலமான ஒரு சட்டத்தின் கீழ் அவ்வாறு செய்வதற்கு அதிகாரத்தை பெற்றிருக்கும் வேறேனும் ஓர் அதிகார சபையினாலும் மேற்கொள்ளப்பட முடியும்.

(ஆ) முழுமையான ஒருங்கிணைந்த அபிவிருத்தியை போஷித்து வளர்த்தல் மற்றும் அந்த அபிவிருத்தியை தக்க வைத்துக் கொள்ளல்.

(இ) விவசாயத் துறையின் உற்பத்தித்திறன் மற்றும் வேலை வாய்ப்பு ஆற்றல் என்பவற்றை உயர் மட்டத்தில் நிலை நிறுத்துதல். அத்துடன், விவசாய பொருளாதார அபிவிருத்தியை எடுத்து வருதல் மற்றும் உறுதிப்படுத்திக் கொள்ளல்.

(ஈ) பௌதீகச் சூழலை பாதுகாத்தல் மற்றும் பராமரித்து வருதல்.

(உ) பொதுமக்களின் நலனோம்பல் மற்றும் கலாசார முன்னேற்றம் என்பவற்றை விருத்தி செய்தல் மற்றும் நிர்வகித்தல்.

(ஊ) விவசாய அபிவிருத்தியில் உள் மற்றும் வெளியார் மூலதனத்தை பயன்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்திக் கொள்ளல்.

(எ) மகாவலி கங்கை அபிவிருத்தி திட்டத்தை திட்டமிடுவதிலும், அமுல் செய்வதிலும் அரசாங்க திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், தனியார் அல்லது வேறு எவ்வேனும் நபர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல் மற்றும் உறுதிப்படுத்திக் கொள்ளல்.

1.0 இலங்கை மகாவலி அதிகார சபையின் கருமங்கள்


பணிப்பாளர் நாயகத்தினால் இலங்கை மகாவலி அதிகார சபையின் ஒவ்வொரு விடயப் பரப்பின் கீழும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கருத்திட்டங்கள் மற்றும் கள அலுவலகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் பிரதிப் பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள், கருத்திட்ட பணிப்பாளர்கள் மற்றும் வதிவிட கருத்திட்ட முகாமையாளர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் பிரகாரம், பின்வரும் கருமங்களை இலங்கை மகாவலி அதிகார சபை நிறைவேற்றியுள்ளது:

- ❖ தொகுதி திட்டம் மற்றும் வருடாந்த செயல் திட்டம் என்பவற்றின் பிரகாரம் நிறுவனத்தின் முன்னேற்றத்தை மாதாந்த அடிப்படையில் மீளாய்வு செய்து, தேவையான தலையீடுகளின் மூலம் குறிப்பிட்ட இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ளல்.
- ❖ சொத்துக்களை பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான உரிய திட்டமொன்றின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் சொத்துக்களை கையுதிர்த்தல்.
- ❖ கால அட்டவணையின் பிரகாரம் மொறகஹகந்த - களுகங்க நீர்த்தேக்கம் மற்றும் கிவுல்லய நீர்த்தேக்கம் என்பவற்றை நிர்மாணித்தல்.
- ❖ வலயம் B வலது கரை மற்றும் வலயம் L என்பவற்றின் நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொள்ளும் நிலப்பரப்பினை அதிகரித்துக் கொள்வதற்கென பிரதேசங்களை இனங்கண்டு, ஆரம்ப சுற்றாடல் ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- ❖ விவசாயத் துணைச் சேவைகளின் மேம்பாடு, விவசாய மேம்பாடு மற்றும் வருமான உருவாக்க நிகழ்ச்சித்திட்டங்களை விருத்தி செய்தல் மற்றும் நாட்டில் உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்துதல்.
- ❖ நீர்ப்பாசன கட்டமைப்புக்களின் பராமரிப்பு, முகாமைத்துவம் என்பவற்றை விவசாயிகள் அமைப்புக்களிடம் ஒப்படைக்கக் கூடிய விதத்தில் விவசாயிகள் அமைப்புக்களை பலப்படுத்துவதற்கென உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு வலுவூட்டுதல்.
- ❖ “செல்வச் செழிப்புமிக்க தேசமொன்றுக்கு மகாவலி கால்நடை உற்பத்திகள்” என்ற தொனிப் பொருளின் கீழ், மகாவலி குடியேற்றவாசிகள் சமூகத்தினரின் வாழ்வாதார அபிவிருத்திக்கென கால்நடை வளங்கள் துறைக்கு வலுவூட்டுதல்.

- ❖ விவசாய நிலங்கள் தொடர்பாக பற்றாக்குறையை எதிர்நோக்கி வரும் மகாவலி குடியேற்றவாசிகளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினருக்கு பொருளாதார அபிவிருத்தியையும், தொழில் உருவாக்கத்தையும் எடுத்து வரும் பொருட்டு பாரம்பரிய விவசாயத்துறைக்கு வெளியிலான தொழில் முதலீட்டு கருத்திட்டங்களுக்கு அவர்களை நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்.
- ❖ அனைத்து மட்டங்களையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஆற்றல் அபிவிருத்திக்கென செயல்படுதல்; ஊழியர்கள் தொடர்பான தகவல்களை கணினியில் உட்படுத்துதல் மற்றும் e மனிதவள முகாமைத்துவ தொகுதியொன்றை அறிமுகம் செய்து வைத்தல்.
- ❖ அமைச்சின் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி சாகுபடி பருவ செயற்பாட்டு திட்டமொன்றை தயாரித்து, நீர்ப்பாசனம், குடியிருப்புக்கள், நீர் மின் வலு உற்பத்தி, வீடுகளுக்கான மின்சார விநியோகம் மற்றும் வீடுகளுக்கான நீர் விநியோகம் என்பவற்றுக்கென பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை ஒதுக்குதல்.
- ❖ வலயங்கள் B, C, H, L, D மொறகஹகந்த, ஹுருலுவெவ, வளவே, விக்டோரியா மற்றும் ஒரு புதிய வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் ரம்பக்கன்ஓயா ஆகிய கருத்திட்டங்களில் பயிர் பன்முகப்படுத்தல், சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்களின் உருவாக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- ❖ நீர் முகாமைத்துவம், மனித வள அபிவிருத்தி, கால்நடை வள அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி, மண் மற்றும் நீர் பாதுகாப்பு, நீர் பிரி நிலங்களின் முகாமைத்துவம், சுற்றாடல் மாசடைதல் மற்றும் நீர் மாசடைதல் தொடர்பாக சமூகத்திற்கு அறிவூட்டுதல்.
- ❖ முதன்மை நீர்த்தேக்கங்களின் திசைத் திருப்பல் அளவுகளை பாதுகாப்பான விதத்தில் மேற்கொள்ளும் பொருட்டு பயனுள்ள செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குதல், அமுல் செய்தல் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கு அது தொடர்பாக அறிவூட்டுதல்.

1.1 இலங்கை மகாவலி அதிகார சபையின் பொதுவான நிர்வாக கட்டமைப்பு



1.2 மகாவலி வலயங்களின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகம்

மகாவலி கங்கை பள்ளத்தாக்கு அபிவிருத்தி பெருந்திட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டிருக்கும் குடியிருப்புக்களின் நிர்வாகம், நீர்ப்பாசன கட்டமைப்புக்களை இயக்குதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் என்பவற்றுக்கென மகாவலி பிரதேசம் 10 நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மகாவலி பள்ளத்தாக்குடன் இணைந்த விதத்தில் அருகில் B,C,D,H, மொறகஹகந்த, விக்டோரியா, ஹ்ருவூவெவ ஆகிய வலயங்களும், உடவளவே, வெலிஓயா (L) மற்றும் ரம்பக்கன்ஓயா போன்ற விசேட வலயங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மகாவலி வலயங்கள் மற்றும் விசேட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ கருமங்கள் வதிவிட கருத்திட்ட முகாமையாளர்களின் அதிகாரங்களின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வதிவிட கருத்திட்ட முகாமையாளர்கள் நேரடியாக பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பொறுப்புக் கூறுவதுடன், பிரதிப் பணிப்பாளர் நாயகங்களின் கண்காணிப்பின் கீழ் வலய மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கென தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு விடயப் பரப்பு தொடர்பாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பணிப்பாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது.

அதே போல வதிவிட கருத்திட்ட முகாமையாளர் ஒவ்வொரு வலயத்திலும் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இருந்து வருவதுடன், தொழில்நுட்பம், காணி, விவசாயம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளுக்கான கண்காணிப்பு உத்தியோகத்தர்களாக பிரதி வதிவிட கருத்திட்ட முகாமையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சில அலகுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு பிரிவு முகாமையாளர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதுடன், அந்த அலுவலகத்தில் ஒவ்வொரு விடயப் பரப்பு தொடர்பாக பிரிவு முகாமையாளர்களின் நேரடியான கண்காணிப்பின் கீழ் ஒரு நீர்ப்பாசன பொறியியலாளர், நிறுவன அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர் மற்றும் காணி உத்தியோகத்தர் ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த உத்தியோகத்தர்களின் கண்காணிப்பின் கீழ் அனைத்து விடயப் பரப்புக்கள் தொடர்பாகவும் கடமைகளை நிறைவேற்றி வைப்பதற்கென ஒவ்வொரு அலகுக்கும் ஒரு முகாமையாளர் வீதம் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு அலகிலும் காணிகளை பெற்றுக் கொண்ட சுமார் 250 – 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடியமர்த்தப்படுகின்றனர்.

மகாவலி வலயங்களில் காணி நிர்வாகம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் அரசு காணிகள் கட்டளைச் சட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் காணிக் கொள்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அபிவிருத்தி செயற்பாடுகளுக்கென அரசு காணிகளை பகிர்ந்தளிப்பது தொடக்கம் அளிப்புப் பத்திரங்களை வழங்குவது வரையிலான அனைத்துச் செயற்பாடுகளும், அதே போல காணிகள் பகிர்ந்தளிப்புக்கு பின்னரான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, வர்த்தக மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்கென காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளும், ஆரம்ப குடியேற்றவாசிகளுக்கு மேலதிகமாக இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையினருக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதும் வலய அலுவலகங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதே போல நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம், நிறுவன அபிவிருத்தியின் மூலம் நீர்ப்பாசன கட்டமைப்புக்களை பராமரித்தல், முகாமைத்துவம் மற்றும் விருத்தி செய்தல் என்பனவும் இடம்பெறுகின்றன. விவசாய அபிவிருத்தியின் கீழ் விதை உற்பத்தி, பண்ணை அபிவிருத்தி, பயிற்சி மற்றும் மாதிரிப் பண்ணைகளை செயற்படுத்துதல், கால்நடை வளங்கள், கடற்றொழில் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புச் செயற்பாடுகள், கருத்திட்ட அபிவிருத்தி, சிறிய மற்றும் நடுத்தர அளவு கடன் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் செய்தல், விவசாய வர்த்தக தொழில் முயற்சிகளை நெறிப்படுத்துதல், விவசாய கைத்தொழில்கள் மற்றும் சுயதொழில் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்துதல் என்பனவும் வலயங்களின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1.3 பணிப்பாளர் நாயகத்தின் கீழ் நேரடியாக நிர்வகிக்கப்பட்டு வரும் பிரிவுகள்

- ❖ தலைமை அலுவலக செயற்பாடுகள் பிரிவு
- ❖ திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் பிரிவு
- ❖ உள்ளக கணக்காய்வு பிரிவு

1.3.1 தலைமை அலுவலக செயற்பாடுகள் பிரிவு

பணிகள்

- இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் சபைக் கூட்டங்களை நடத்துதல், அதன் கருமங்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
- நிறுவனத்திற்கு கிடைக்கும் தபால்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு, முகாமைத்துவம் மற்றும் தொடர் நடவடிக்கை.
- பணிப்பாளர் நாயகத்தினால் நடத்தப்படும் அனைத்து உள் மற்றும் வெளி கூட்டங்கள், மாநாடுகள் என்பவற்றை திட்டமிடுதல் மற்றும் நடத்துதல்.
- வலய, தேசிய, சர்வதேச மாநாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நெறிப்படுத்துதல். வெளிநாட்டு உதவிக் குழுவினர் மற்றும் தூதுக் குழுவினர் ஆகியோர் இங்கு வருகை தரும் பொழுது அது தொடர்பான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- வெளிநாட்டு புலமைப் பரிசீலகன், மாநாடுகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றுக்கு பெயர்களை முன்மொழிதல் மற்றும் அது தொடர்பான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள்.
- இலங்கை மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு என்பவற்றை உள்ளிட்ட ஏனைய அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், சர்வதேச நிறுவனங்கள் என்பவற்றுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளல்.
- அமைச்சரவை பத்திரங்கள், வரைவுகள் என்பவற்றை சமர்ப்பித்தல் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பிரகாரம் செயற்படுதல்.
- திணைக்கள பொருள் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பிராந்திய மற்றும் கருத்திட்ட கொள்வனவு நடவடிக்கைகளின் முடிவுகளை உறுதிப்படுத்தல்.
- நிறைவேற்று முகாமைத்துவ கமிட்டி கணக்காய்வு முகாமைத்துவக் கமிட்டி கூட்டங்களை ஒருங்கிணைத்தல், ஆவணப்படுத்தல் மற்றும் முடிவுகளை தெரியப்படுத்துதல்.

1.3.2. திட்டமிடல் மற்றும் இயக்குதல் பிரிவு

- நிறுவனத்தின் நோக்கு மற்றும் பணி என்பவற்றின் பிரகாரம் தொகுதித் திட்டமொன்றை தயாரித்தல் மற்றும் வருடாந்த திட்டத்தின் பிரகாரம் செயற்படுதல்.
- விசேட கருத்திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை தயாரித்தல், சமூக, பொருளாதார மதிப்பீட்டாய்வுகள் மற்றும் பகுப்பாய்வு என்பவற்றை மேற்கொள்ளல்.

- செயல் திட்டம் மற்றும் கருத்திட்ட அறிக்கைகள் என்பவற்றின் முன்னேற்றத்தை மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் மீளாய்வு செய்தல், கருத்திட்ட மதிப்பீட்டை ஒருங்கிணைத்தல் மற்றும் இயக்குதல்.
- தொழில்நுட்ப அறிக்கைகள், சாத்தியப்பாட்டு அறிக்கைகள், இயக்குதல் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் என்பவற்றை பாதுகாத்து வைத்தல் மற்றும் உபயோகத்திற்கு வழங்குதல்.
- மகாவலி கணினி வலையமைப்பை நெறிப்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
- உத்தியோகபூர்வ இணையதளத்தை ஸ்தாபித்தல், இற்றைப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியை வழங்குதல்.
- பாதிக்கப்படும் துறைகள் தொடர்பான ஆய்வுகளை ஒருங்கிணைத்தல்.

1.3.3 உள்ளக கணக்காய்வு பிரிவு

இலங்கை கணக்காய்வு தர நியமனங்கள், நல்லாட்சிக்கான பொதுத் துறை தொழில் முயற்சிகள் (பொதுத் துறை தொழில் முயற்சி கொள்கை சுற்றறிக்கை PED/12), இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் நிதி ஏற்பாடுகள் மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சு, பொது நிதி திணைக்களம் என்பவற்றின் உள்ளக கணக்காய்வு கொள்கைகள் மற்றும் ஒழுங்குவிதிகள், முகாமைத்துவ முடிவுகள் என்பவற்றின் பிரகாரம் உள்ளக கணக்காய்வு விடயப் பரப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

- ❖ தொழில்நுட்ப அல்லது கணக்கியல் பார்வைக்கு அப்பால், முகாமைத்துவ கோணத்திலிருந்து நிறுவனத்தின் செயற்பாட்டு பணிகளை பரிசீலித்துப் பார்த்து, அறிக்கையிடுதல்.
- ❖ வேலைத் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் என்பவற்றின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்கள் உரிய காலப் பிரிவிற்குள் எந்த அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதனை மதிப்பீடு செய்தல்.
- ❖ வேலைகளின் அமுலாக்கம் தாமதமடைவதற்கு வழிகோலும் பிரச்சினைகள் தொடர்பாக உடனுக்குடன் உரிய இடத்திற்கு போய், பரிசீலனைகளை மேற்கொள்ளல்.
- ❖ செயற்பாட்டு பணிகளை கண்காணிப்பதில் பயன்படுத்தப்பட்டு வரும் கட்டுப்பாட்டு முறைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் மீளாய்வு செய்தல்.
- ❖ 2014 இல் வெளிக்கள கணக்காய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 21 கணக்காய்வு அறிக்கைகளும், 07 புலன் விசாரணை அறிக்கைகளும் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்தன.

இரண்டாவது அத்தியாயம்

தொழில்நுட்ப சேவைகள் பிரிவு

(தொழில்நுட்ப சேவைகள்) பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் பின்வரும் கருமங்களை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது:

1. தொகுதி திட்டம்/ வருடாந்த திட்டம் என்பவற்றின் பிரகாரம், அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு உபாய ரீதியான திட்டங்களை தயாரித்தல்.
2. தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும் மதிப்பீடுகள் என்பவற்றை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களையும், நெறிப்படுத்தலையும் வழங்குதல்.
3. பிரதான அணைக்கட்டுக்கள், நீர் திசை திருப்பும் வழிகள் மற்றும் ஆற்றின் கீழ் பிரதேச நீர்ப்பாசன கட்டமைப்புகள் என்பவற்றையும் உள்ளடக்கிய பௌதீக வளங்கள் உரிய விதத்தில் பராமரித்து, பாதுகாக்கப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு பொருத்தமான ஒரு செயன்முறையை உருவாக்குதல்.
4. நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகளுடாக விவசாய நடவடிக்கைகளுக்கும் ஏனைய சேவைகளுக்கும் அவசியமான நீரை உரிய அளவில், உரிய காலத்தில் வழங்குவதற்கென முறையான திட்டங்களை தயாரித்துக் கொள்ளல்.
5. கருத்திட்டங்களை திட்டமிடுதல், சாத்தியப்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல், நெறிப்படுத்தல் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்.

அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளை இலக்காகக் கொண்டு இலங்கை மகாவலி அதிகார சபையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு செயற்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம், 2014 ஆம் வருடத்தின் போது இந்தப் பிரிவின் மூலம் பின்வரும் கருமங்கள் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளன.

2.1 கருத்திட்ட திட்டமிடல் மற்றும் அமுலாக்கல்

2.1.1 வலயம் B

- ❖ பிம்புரத்தாவ குளம் தொடர்பாக வான் கதவுகளுடன் பாலத்தை திட்டமிடுதல் மற்றும் நிர்மாணித்தல்.
- ❖ மல்வன்ன அலகின் 302 பிரிவில் கிளைக் கால்வாய் இல. D4/302 கால்வாய் தொகுதியை திட்டமிடுதல் மற்றும் நிர்மாணித்தல்.

மெதிரிகிரிய வலயம்

- ❖ எட்டம்பலயாவுக்கூடாக ஒரு பாலத்தை கட்டுவதற்காக திட்டத்தை தயாரித்தல், பாலத்தை நிர்மாணித்தல்.

2.1.2 ஆற்றின் கீழ் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள்

- ❖ இந்தப் பிரிவின் பிரதான கருமங்கள் வருமாறு: மகாவலி அதிகார சபை பிரதேசங்களில் இருக்கும் நிர்ப்பாசன கட்டமைப்புக்களை இயக்குதல், பராமரித்தல், கட்டடங்கள் மற்றும் பணிமனைகளை பராமரித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல், வீதிகளை புனரமைத்தல் மற்றும் அது தொடர்பான திட்டங்களை தயாரித்தல், மதிப்பீடுகளை தயாரித்தல், கட்டுமான வேலைகளை மேற்கொள்ளல், தரக் கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற மீளாய்வு.

2.1.3 சிறு அளவிலான நீர் மின் உற்பத்தி கருத்திட்டங்களின் அபிவிருத்தி

- பின்வரும் நிறுவனங்களினால் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, நிர்மாணிக்கப்பட்ட சிறு அளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாண வேலைகளின் ஒருங்கிணைப்பு:

1. ஈகின் பவர் (தனியார்) கம்பெனி - மாதுரு ஓயா (மெ.வா. 0.6)
2. எஸ்கெஸ் பவர் (தனியார்) கம்பெனி - ஓவல (மெ.வா. 2.8)

கீழே குறிப்பிடப்படும் சிறு அளவு நீர் மின் உற்பத்தி கருத்திட்டங்களின் நிர்மாண வேலைகளைப் பூர்த்தி செய்து, தேசிய மின் தொகுப்புடன் இணைத்தல்.

3. ரொஸ் ஸ்டேட் - (மெ.வா. 4.5)
4. லோவர் கொத்மலை ஓய (தனியார்) கம்பெனி - கீழ் கொத்மலை (மெ.வா. 4.55)

2.1.4 ஆற்றங் கரை மற்றும் நீர்த்தேக்க அபிவிருத்தி

நீர் வளங்கள் கூறின் கீழ் நீர் வளங்கள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சமூகத்திற்கு அறிவூட்டுதல், கலாவெவ மேல் நீரேந்து பிரதேசத்தில் அமைந்திருக்கும் தாவர தொகுதியை தெரிவு செய்யப்பட்ட குள சூழலுக்கு உசிதமான விதத்தில் புனரமைத்தல், குளங்களில் அடிப்பாகம் மற்றும் மேல் நீரேந்துப் பிரதேசங்களில் மரங்களை நடுதல் மற்றும் கலாவெவ குளத்திற்கு நீர் வழங்கும் கிளை நதியொன்றான ஹவன்வெல்ல ஓயாவின் கரைப் பகுதியை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்ளல்.

சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அபிவிருத்தி கூறின் கீழ் கலா ஓயா ஆற்று வடிவத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தம்புளுஓயா, கண்டலம மற்றும் கலாவெவ நீர்த்தேக்கங்களினதும், மகாவலி கங்கை வடிநிலத்தில் அமைந்திருக்கும் போவதென்ன நீர்த்தேக்கத்தினதும் நீரின் தரத்தை பரீட்சித்தல், மேல் நீரேந்து பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றாடல் மற்றும் நீரின் தரம் என்பவற்றை பாதுகாத்தல் தொடர்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டுதல் மற்றும் அது தொடர்பாக போட்டிகளை நடத்துதல், தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் குடிநீரின் தரத்தை பரீட்சித்து, அது சம்பந்தமாக சமூகத்திற்கு அறிவூட்டுதல் திடக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக

சமூகத்திற்கு அறிவுட்டுதல் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளில் மக்களை ஈடுபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென செலவிடப்பட்ட தொகை 9.84 மில்லியனாகும்.

2.1.5 ஒருங்கிணைந்த அபிவிருத்தி கருத்திட்டம் - L வலயம்

2014 ஆம் ஆண்டில் L வலய ஒருங்கிணைந்த கருத்திட்டத்தின் கீழ் பின்வரும் நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

	செயற்பாடு	செலவு (ரூ.மில்)
01	கால்வாய்களை சீராக்குதல் வயல் கால்வாய்கள் - 15KM விநியோக கால்வாய்கள் - 2.62 ஓர மதில்களை அமைத்தல் வெள்ளச் சேதங்களை புனரமைத்தல்	8 . 63 5 . 58 1 . 62 1 . 2
02	பாதைகளை அமைத்தல்	21 . 29
03	கட்டிடங்களின் நிர்மாணம்	0 . 81

2.1.6 கருத்திட்ட செயற்பாடுகள்

	கருத்திட்டம்	செயற்பாடுகள்	செலவு (ரூ.மில்)
01	கிவுல்லுய நீர்த்தேக்க கருத்திட்டம்	<ul style="list-style-type: none"> கட்டிடங்களின் நிர்மாணம் மற்றும்புதுப்பித்தல் இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்தல் கிராம வீதிகளை அமைத்தல் விவசாய காணிகள் தொடர்பாக வீதிகளை அமைத்தல் கால்வாய் தொகுதிகளை அமைப்பதற்கென காடுகளை துப்புரவு செய்தல் நீர்ப்பாசன கால்வாய்களை விருத்தி செய்தல் பொறியியல் அளவீடுகள் காணிகளை துண்டாக்குதல் மற்றும் திட்டமிடல் கிணறுகளை அமைத்தல் தொழில்முனைவு பயிற்சி 	2. 41 1. 29 30. 58 2. 91 2. 6 1. 46 9. 48 0. 82 4. 92 0. 23

02	ரிதிமாலியத்த	<ul style="list-style-type: none"> • கட்டடங்களை அமைத்தல் • நீர்ப்பாசன செயற்பாடுகள் • வீதிகளை அமைத்தல் 	<p>4. 187</p> <p>21. 704</p> <p>3. 44</p>
02	ரம்பக்கன்ஓயா	<ul style="list-style-type: none"> • கட்டடங்களை அமைத்தல் மற்றும் விருத்தி செய்தல் 	29. 66
03	செவனகல	<ul style="list-style-type: none"> • வயல் கால்வாய்களை விருத்தி செய்தல் • நீர் விநியோக கால்வாய்களை விருத்தி செய்தல் • ஏனைய செயற்பாடுகள் 	<p>20. 83</p> <p>6. 51</p> <p>8. 21</p>

2.2 ஆற்று வடிநில அபிவிருத்திப் பிரிவு

பணிகள்

- மகாவலி கங்கையுடன் சம்பந்தப்பட்ட ஆற்றுப் வடிநிலங்களில் காணப்படும் நிலைமைகளை ஆய்வு செய்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் எதிர்வு கூறுதல்
- ஆற்று வடிநில முகாமைத்துவ திட்டங்களை தயாரித்தல் மற்றும் அது சம்பந்தப்பட்ட தகவல் தொகுப்பினை பராமரித்து வருதல்
- ஆற்று வடிநில உள்கட்டமைப்பு முகாமைத்துவ வசதிகளின் அபிவிருத்தி
- ஆறுகள் மற்றும் நீரோடைகள் என்பவற்றின் வெள்ள நிலைமைகளை அவதானித்தல்
- நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் என்பவற்றில் மண்ணின் உள்ளடக்க அளவை அளவீடு செய்தல் மற்றும் நீர் மாதிரிகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல்.

மேலே குறிப்பிடப்பட்ட பணிகள் தொடர்பாக நீர் வளங்கள் கூறின் கீழ், நீர் வளங்கள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டுதல், கலாவெவ மேல் நீரேந்து பிரதேசத்தில் அமைந்திருக்கும் எல்லங்கா தொகுப்பொன்றின் தெரிவு செய்யப்பட்ட குளங்களை சூழலுக்குப் பொருத்தமான விதத்தில் புனரமைப்புச் செய்தல், குளக்கரைகள் மற்றும் மேல் நீரேந்துபரப்பு பிரதேசங்களில் மரங்களை நடுதல் மற்றும் கலாவெவ பிரதேசத்திற்கு நீரை வழங்கும் கிளை நதியான ஹவன்வெல்ல ஓயாவின் கரைகளை பாதுகாத்தல் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் என்பன ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் செயற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

சூழல் மற்றும் இயற்கை மூலவளங்கள் பாதுகாப்புக் கூறின் கீழ், கலாஓயா ஆற்று வடிநிலத்தின் மேல் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தம்புளூயா, கண்டலம மற்றும் கலாவெவ நீர்த்தேக்கங்களினதும், மகாவலி கங்கை வடிநிலத்தில் அமைந்திருக்கும் போவதென்ன நீர்த்தேக்கத்தினதும் நீரின் தரத்தை பரீட்சித்தல், மேல் நீரேந்து பரப்பு பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் சூழல், நீரின் தரம் என்பவற்றை பாதுகாப்பது தொடர்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டல், தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் குடிநீரின் தரம் தொடர்பாக பரீட்சிப்புக்களை மேற்கொண்டு, அது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூகத்தினருக்கு அறிவூட்டுதல் போன்ற செயற்பாடுகள் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

அதே போல அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ கருத்திட்டம் தொடர்பாக தம்புளூயா, கண்டலம, சந்திரிகாவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டுக்கள் புனரமைக்கப்பட்டமை, நீர் வளங்கள் அபிவிருத்தி தொடர்பாக தயாரிக்கப்பட்ட தேசிய திட்டத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொண்டமை போன்ற விசேட பணிகள் 2013 ஆம் வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்டன.

2.3 முதன்மை வேலைகள் நிர்வாகம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவு

துரிதப்படுத்தப்பட்ட மகாவலி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பாரிய நீர்த்தேக்கங்கள், கால்வாய் தொகுதிகள், அணைக்கட்டுகள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட கட்டுமானங்கள் என்பவற்றை இடையறாது இயக்கிச் செல்லக் கூடிய விதத்தில் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கென 1985 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்மை வேலைகள் நிர்வாகம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.

2.3.1 முதன்மை வேலைகள் நிர்வாகம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் வேலைத் தலங்கள்

கொத்மலை	விக்டோரியா
பொல்கொல்ல	ரந்தெனிகல
மினிப்பே	ரன்தம்பே
உல்ஹிட்டிய	மாதுரு ஓயா
கண்டலம	தம்புலு ஓயா

1.3.2 முதன்மை வேலைகள் நிர்வாகம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவின் முதன்மையான செயற்பாடுகள்

- A நிர்வாகம்
- B இயக்குதல்
- C பராமரிப்பு

2.3.4 2014 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றம்

- நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள் அவற்றுடன் இணைந்த கட்டுமானங்கள் என்பவற்றின் பொதுவான பராமரிப்பை முழுமையாக மேற்கொண்டமை.
- அனைத்து அணைக்கட்டுகள் தொடர்பாகவும் திட்டமிடப்பட்டிருந்த பாதுகாப்பான இயக்குதல் செயற்பாடுகள் மற்றும் நிரந்தர பராமரிப்பு செயற்பாடுகள் என்பன பூர்த்தி செய்யப்பட்டமை.
- உபகரணங்களின் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்யும் செயற்பாடு திட்டமிடப்பட்ட விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- நீரின் தரம் தொடர்பான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை பூர்த்தி செய்தல்.
- நீர்த்தேக்க பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களை மீண்டும் கையகப்படுத்தல் என்பன தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன.
- நிறுவன பரிசோதனைகள், முதன்மை வேலைகள் நிர்வாகம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலகுடன் இணைந்திருக்கும் பொறியியலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டமை.
- திகன கிராமத்தின் நிரந்தர பராமரிப்பு நடவடிக்கைகள்

2.4 நீர் முகாமைத்துவ செயலகம்

2.4.1 பணிகள்

சிறு போகம் / பெரும்போகம் என்பவற்றில் நடத்தப்படும் நீர் கட்டுப்பாட்டு கமிட்டி கூட்டத்துக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை வழங்குதல், சாகுபடி திட்டங்களை தயாரித்தல், நீர் கட்டுப்பாட்டு கமிட்டியைச் சேர்ந்த நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல், திட்டங்களை அமுல் செய்தல் மற்றும் கண்காணித்தல் என்பன நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிகளாகும்.

2.4.2. 2013/2014 பெரும்போகம் (01.10.2013 தொடக்கம் 31.03.2014 வரையில்)

2013/14 பெரும்போகத்தின் ஆரம்பத்தின் போது அனைத்து நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் மிக குறைந்த அளவில் நிலவி வந்தது. அதன் காரணமாக தென்கிழக்கு பருவப்பெயர்ச்சி மழையை பயன்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் கலாவெவ வலது கரை IH மற்றும் MH வலயங்களைச் சேர்ந்த நீர்ப்பாசன திட்டங்கள், சொற்பொறு, தம்பராவ மற்றும் மாதுரு ஓயா ஆகிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. மகாவலி மற்றும் வளவ கங்கை தொகுதியைச் சேர்ந்த ஏனைய நீர்ப்பாசன திட்டங்களில் 2015 நவம்பர் மாதத்தில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. பெரும்போகத்தின் நடுப்பகுதியின் தொடக்கத்தில் மிகுந்த வரண்ட காலநிலை நிலைமை காணப்பட்டதுடன், நீர்த்தேக்கங்களுக்கான நீர் வரத்தும் மிகக் குறைந்த மட்டத்தில் நிலவி வந்தது. அதன் காரணமாக 2013/2014 பெரும்போகத்தின் பயிர்ச்செய்கையை பராமரிப்பதற்கென பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட நீரிலும் பார்க்க அதிகளவிலான நீரை விடுவிக்க வேண்டி நேரிட்டது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நீர் மின் உற்பத்தி Gwh 996 ஆகும்.

இவ்விதம் உக்குவல சுரங்கப் பாதைக்கூடாக அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீரின் அளவு திட்டமிடப்பட்ட அளவிலும் பார்க்க மும்மடங்காக இருந்து வந்தது. அது கன மீற்றர் 402 மில்லியனாகும். 2013/14 பெரும்போகம் முடிவடையும் போது ராஜாங்கன மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்கள் தவிர ஏனைய அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

2014 பெப்ரவரி மாதத்தில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மின்சார உற்பத்தி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அம்பத்தலே நீர் விநியோகத் திட்டத்தின் நீர் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் வரையறுக்கப்பட்டிருந்தது.

2.4.3 2014 சிறுபோகம் (01.04.2014 தொடக்கம் 09.09.2014 வரையில்)

2014 சிறுபோகத்தின் ஆரம்பத்திலேயே மகாவலி தொகுதியை சேர்ந்த அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் மிக குறைவாக காணப்பட்டது. சிறுபோகத்தின் போது அந்த நீர்த்தேக்கங்களுக்கு வந்த நீர் வரத்து சாதாரண நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட நீர் வரத்து அளவிலும் பார்க்க மிகக் குறைந்த அளவில் காணப்பட்டது. அதன் காரணமாக 2014 சிறுபோகத்தின் போது நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சிறு போகத்தை திட்டமிடும் பொழுது உலர் நிலைமையின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட நீர்மட்டத்தை அண்மித்ததாக காணப்பட்டது.

சிறுபோகத்தின் ஆரம்பத்தில் அனைத்து நீர்த்தேக்கங்களும் மழையை பெற்றுக் கொண்ட போதிலும், ஜூன் மாதம் தொடக்கம் நிலவிய உலர் காலநிலை காரணமாக நீர்த்தேக்க மட்டங்களை பராமரிக்கும் பொருட்டு கொத்மலை மற்றும் பொல்கொல்லை நீர்த்தேக்கங்களுக்கு வந்த நீர் வரத்தில் சுமார் 50% H,IH,MH,D1,D2 மற்றும் G வலயங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கென திருப்பி அனுப்பப்பட்டது. மகாவலி வலயத்தில் சிறுபோகத்தின் போது 486 Gwh மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவாக இருந்து வந்த காரணத்தினால் திஸாவெவ, ஹூருலுவெவ மற்றும் கந்தளாய் ஆகிய நீர்ப்பாசன திட்டங்களில் பயிர்செய்கை திட்டமிடப்படவில்லை. சுமார் 20 – 25% பயிர்செய்கை வீட்டு உபயோகத்திற்கென வழங்கும் நீரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

ராஜாங்கன மற்றும் பராக்கிரம சமுத்திரம் நீர்ப்பாசன திட்டங்களில் மட்டும் மார்ச் மாத இறுதி அளவில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய வலயங்களில் மே மாதக் கடைசியிலும் ஜூன் மாத தொடக்கத்திலும் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

2.4.4 2014/15 பெரும்போகம் (01.10.2014 தொடக்கம் 31.12.2014 வரையில்)

2014/15 பெரும்போகம் தொடர்பாக நீர் விநியோக கமிட்டி கூட்டம் 10.10.2014 இல் கன்னொறுவ தாவர மற்றும் மரபணு வள நிலையத்தில் இடம்பெற்றது.

இப்போகத்தின் முடிவின் போது அனைத்து நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்து வந்த போதிலும், தென்கிழக்கு பருவப் பெயர்ச்சிக்காற்று மழைவீழ்ச்சியுடன் இணைந்த விதத்தில் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து சென்றது. நவம்பர் மாத நடுப்பகுதி அளவில் ஹூருலுவெவ மற்றும் உடவளவே நீர்ப்பாசன திட்டங்கள் தவிர ஏனைய அனைத்து நீர்ப்பாசன திட்டங்களிலும் பயிர்செய்கை முடிவடைந்திருந்தது. மகாவலி வலயங்களின் நீர்த்தேக்கங்களுக்கு வந்த உயர் அளவிலான நீர் வரத்து காரணமாக டிசம்பர் மாத முடிவின் போது அனைத்து நீர்மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களிலும் வான்கதவுகளை திறந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டது.

2.5 காணிப் பயன்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவு

2.5.1 கருமங்கள்

- ❖ மகாவலி பிரதேசங்களில் காணிப் பயன்பாடு மற்றும் பௌதீக திட்டங்களை தயாரித்தல், புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசங்களில் காணிகளை கையகப்படுத்தல், மீள் குடியேற்றம் குறித்த தேசிய கொள்கையின் பிரகாரம் உத்திகளை திட்டமிடுதல்.
- ❖ புதிய கருத்திட்டங்கள் மற்றும் விசேட கருத்திட்டங்கள் என்பவற்றின் காணிகள் மற்றும் பௌதீக திட்டங்களை தயாரிப்பதற்கென தரவுகள் மற்றும் தகவல்கள் என்பவற்றை திரட்டுதல்.
- ❖ இரண்டாம் நிலை மற்றும் முதன்மை தகவல்களின் அடிப்படையில் பூகோள ரீதியிலான தகவல் வரைபடங்களை தயாரித்தல், இற்றைப்படுத்துதல்.
- ❖ மகாவலி பிரதேசங்களில் குடியிருப்புக்கள் மற்றும் நகரங்கள் என்பவற்றை திட்டமிடுதல்.
- ❖ மகாவலி பிரதேசங்களில் குடிசன பரம்பல், விவசாயம், பௌதீக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய மனிதச் செயற்பாடுகள் என்பன குறித்த தகவல்களை திரட்டுதல் மற்றும் அறிக்கைகளை தயாரித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை மகாவலி அதிகார சபையின் காணிப் பயன்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

காணிப் பயன்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவின் மூலம் 2014 ஆம் வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

H வலயம்


தம்புத்தேகம வதிவிட கருத்திட்ட முகாமையாளர் பிரதேசத்தைச் சேர்ந்த எப்பாவல பிரிவில் அமைந்திருக்கும் யோத எலகம கிராமத்தின் சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வு 191 காணித் துண்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் காணியுரித்து மற்றும் காணிப் பாவனை தொடர்பான தகவல்களையும், அதே போல பொருளாதார தரவுகள் மற்றும் தகவல்கள் என்பவற்றையும் கணினியில் உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. அதன் பிரகாரம் மொத்த குடியேற்றவாசிகள் தொடர்பான தகவல்கள் வருடாந்த அடிப்படையில் பின்வரும் விதத்தில் எடுத்துக் காட்டப்படுகின்றது. தற்பொழுது இப்பிரதேசத்தில் காணப்படும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் தொல்பொருள் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் ஒருங்கிணைந்து திரட்டப்பட்டன.

வருடம்	குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை
1960-1979	4
1980-1999	88
2000-2014	59
மொத்தம்	151



நொச்சியாகம நகரம்

நொச்சியாகம நகரப் பிரதேசம் தொடர்பாக காணிப் பாவனை திட்டமிடலை இற்றைப்படுத்துவதற்கென கள மதிப்பீட்டாய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. நகரத்தில் காணப்படும் சேவை பாதைகளின் தொகுப்பை திட்டமிடுவதும், அதனை மீண்டும் உருவாக்குவதற்குமென நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை என்பவற்றின் ஒருங்கிணைப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



இலத்திரனியல் காணி தரவு தொகுப்புக்கள் தயாரித்தல்



இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளினதும் தகவல்களை உள்ளடக்கி இலத்திரனியல் காணி தரவுத் தொகுப்பை தயாரிக்கும் கருத்திட்டத்தின் முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் H வலயத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. துல்லியமான தகவல்களை வலையமைப்பாக உருவாக்கி, காணிப் பாவனை திறனை செயல்திறன் மிக்கதாகவும், ஆக்கபூர்வமாகவும் முகாமைத்துவம் செய்தல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் சமூக, பொருளாதார மதிப்பீட்டாய்வுகள் இப்போது பூர்த்தியடைந்துள்ளன.



மடாட்டும நகரம் தொடர்பாக முறையான ஒரு நகரத் திட்டத்தை தயாரித்தல் மற்றும் கல்கிரியாகம நகர அபிவிருத்தியை இற்றைப்படுத்தல் ஆகிய நோக்கத்துடன் காணிப் பாவனை முறை தொடர்பான ஆற்றல்கள் குறித்த தகவல்களையும், பொருளாதார தரவுகளையும் கணினியில் உள்ளடக்குவதற்கென ஒரு மதிப்பீட்டாய்வு நடத்தப்பட்டது.

வலயம் C


பல வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட தெஹிஅத்தகண்டிய நகரம் காலப்போக்கில் அடைந்திருக்கும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொள்வதும், இதுவரையில் பயன்படுத்தப்படாத காணிகளை பயன்படுத்துவதற்கு ஏற்பாடு



செய்வதற்கும் தேவையான நகரத் திட்டமிடுதலை இற்றைப்படுவதற்கென கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

B வலயம்

மல்வத்த மற்றும் மகாவெலிதென்ன ஆகிய பிரதேசங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை தயாரித்து, எதிர்காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




விக்கோரியா வலயம் - திகன அம்பகோட்டே பிரதேசம்

திகன அம்பகோட்டே அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்கென அப்பிரதேசத்தை உள்ளடக்கும் விதத்தில் ஒரு சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பிரதேசத்தின் எதிர்கால திட்டத்தை தயாரிப்பதற்கென இப்பிரதேசத்தில் அத்துமீறி குடியேறி வருபவர்கள் மற்றும் தம்மை பதிவு செய்திருக்கும் குடியேற்றவாசிகள் ஆகியோரை இனங்கண்டு கொள்ளல், காணி இல்லாதவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கென மயான பூமியை ஒதுக்கக் கூடிய விதம் குறித்து திட்டமிடுதல், சமூக பொருளாதார பின்னணியை ஆய்வு செய்வதற்கூடாக பிரதேசத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் புதிய நகரத் திட்டத்தை தயாரித்தல் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மொரகஹகந்த அபிவிருத்தி பிரதேசம்

மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நகர மற்றும் குடியிருப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் தோரப்பிட்டிய நகர திட்டம், மாலுயா நகரத் திட்டம், தோரப்பிட்டிய குடியேற்ற திட்டம், மாலுய குடியேற்ற திட்டம் மற்றும் தஹம்வெவ குடியேற்ற திட்டம் என்பன மேற்கொள்ளப்பட்டன.


தோரப்பிட்டிய நகர திட்டம்




தஹம்வெவ குடியிருப்புத் திட்டம்



தோர்ப்பிட்டிய குடியிருப்புத் திட்டம்





மாஷா குடியிருப்புத் திட்டம்



மகாவலி பண்ணைகளின் வரைபடங்களை தயாரித்தல்

மகாவலி அதிகார சபைகளுக்குச் சொந்தமான அனைத்து பண்ணைகள் தொடர்பாகவும் கள ஆய்வினை மேற்கொண்டு, GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தகவல்கள் சேகரிக்கப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.



2.6 சுற்றாடல் மற்றும் வன வளப் பாதுகாப்பு பிரிவு

2.6.1 கருமங்கள்

பின்வரும் கருமங்களை மேற்கொள்வதற்கான பொறுப்பு (வன வளம் மற்றும் சுற்றாடல்) பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது:

- ❖ நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளின் போதும் அது தொடர்பான சுற்றாடல் கொள்கையை தயாரிப்பதற்கென உதவுதல் மற்றும் அது தொடர்பான முகாமைத்துவ பாதுகாப்புத் திட்டங்களை தயாரித்தல்.
- ❖ அபிவிருத்தி கருத்திட்டங்களின் அனைத்து விதமான சுற்றாடல் தாக்கங்களையும் மதிப்பீடு செய்தல், அமுலாக்கலின் பின்னர் கண்காணிப்பை மேற்கொள்ளல் மற்றும் ஏனைய நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு.
- ❖ சுற்றாடல் மற்றும் வன வளப் பாதுகாப்பு முகாமைத்துவ செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு, திட்டங்களின் தயாரிப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் அதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை தயாரித்தல்.
- ❖ சம்பந்தப்பட்ட துறைகளில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை அபிவிருத்தி செய்வதற்கென நடவடிக்கை எடுத்தல்.
- ❖ இலங்கை மகாவலி அதிகார சபை பிரதேசங்களில் காணப்படும் இயற்கை வளங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்தல் மற்றும் முகாமைத்துவம்.

01. வனவளம் மற்றும் சுற்றாடல் பிரிவின் மூலம் 2014 ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

- 1.1 மகாவலி அதிகார சபையின் மூலம் அமுல் செய்யப்படும் பாரிய அளவிலான கருத்திட்டங்களில் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றை தயாரித்தல், மீளாய்வு செய்தல், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல். நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு மற்றும் மகாவலி அதிகார சபை என்பவற்றினால் அமுல் செய்யப்படும் மற்றும் உத்தேசிக்கப்படும் நீர்ப்பாசன மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொழில்நுட்ப கமிட்டிகளில் பிரதிநிதித்துவத்தைப் பெறுதல் மற்றும் அத்தகைய கருத்திட்டங்களின் தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்ளல்.
- 1.2 தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் கருத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் ஒரு நிறுவனம் என்ற முறையில் செயற்படுதல் மற்றும் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிர்வகித்தல் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
- 1.3 இணை நிறுவனங்களினால் அமுல் செய்யப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் என்பவற்றின் தொழில்நுட்ப மற்றும் தொடர் நடவடிக்கை கமிட்டி உறுப்பினராக செயற்படுதல், தேசிய மட்டத்தில் நடத்தப்படும் கமிட்டி கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றுக்கு அறிவை வழங்குதல் மற்றும் தொழில்நுட்பக் கமிட்டி உறுப்பினராக, வளவாளராக இலங்கை மகாவலி சபையை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்றல்.
- 1.4 உள்ளக தொழில்நுட்ப கமிட்டிகள் மற்றும் நிலையியற் கமிட்டிகள் என்பவற்றில் பிரதிநிதித்துவம் வகித்தல்.
- 1.5 மகாவலி பிரதேசங்களில் சுற்றாடல் மற்றும் வனவள நடவடிக்கைகளை நெறிப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்

மகாவலி அதிகார சபையினால் அமுல் செய்யப்பட்ட பாரிய அளவிலான கருத்திட்டங்களின் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மற்றும் கொள்கைகளை என்பவற்றை தயாரித்தல், மீளாய்வு செய்தல் மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல்

- களுகங்கை மற்றும் மொரகஹகந்த கருத்திட்டம் தொடர்பான சுற்றாடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல்
- உயிர் பன்முகத்தன்மை நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக IUCN அமைப்புடன் அதன் ஆரம்ப படிமுறையை அமுல் செய்தல், கள கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் இறுதி அறிக்கை தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளல். இரண்டாவது கட்டம் தொடர்பான TOR தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்

1. பேராதனை தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் அம்பாந்தோட்டை தாவரவியல் பூங்கா என்பன தொடர்பான கருத்திட்டத்தின் காரணமாக நீரில் அமிடும் நீர்த்தேக்க பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி தாவரங்களை சேகரித்தல், வைப்புச் செய்தல் மற்றும் உயிர் தாவரங்களை சேகரித்தல் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2. மரபணு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (PGRC) மூலம் விசேட தாவரங்கள் மற்றும் பயிர் பிரிவுகள் (விதைகள்/கன்றுகள்) நடுதல் மற்றும் வைப்புச் செய்தல் என்பவற்றிற்கென சேகரிக்கப்பட்டுள்ளன.
3. தேசிய விலங்குக் காட்சிச் சாலைக்குள் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குமென பிரதேசம் சார்ந்த 09 மீன் வகைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
4. கிரிதலை வனவிலங்குகள் பயிற்சி நிலையத்திற்கு விசேட மீன் வகைகளை வழங்குதல்.

• உத்தேச கிவுல்லுய நீர்த்தேக்க கருத்திட்டம்

நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் மூலம் சுற்றாடல் தாக்க அறிக்கை மதிப்பீட்டுக்கென உள்ளக தொழில்நுட்ப மதிப்பீட்டு கமிட்டி நியமனம் செய்யப்பட்டது. 2014 ஆம் வருடத்தின் போது பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் இறுதி சுற்றாடல் தாக்க அறிக்கை என்பவற்றை மதிப்பீட்டு செய்து பரிந்துரைகளை வழங்குதல்

- அணைக்கட்டு பாதுகாப்பு கருத்திட்டம்
- மாதுருஓய வலது கரை கருத்திட்டம்
- மேல் எலஹர கால்வாய் கருத்திட்டம்
- யான் ஓயா கருத்திட்டம்
- உமா ஓயா கருத்திட்டம்
- மாதுருஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவு பகுதி உயரத்தை அதிகரிக்கும் கருத்திட்டம்
- மனிப்பே அணைக்கட்டின் உயரத்தை அதிகரிக்கும் கருத்திட்டம்

தேசிய சுற்றாடல் கருத்திட்டத்தின் கீழ் கருத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் ஒரு நிறுவனம் என்ற முறையில் 2014 ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயற்பாட்டின் நிர்வாக நடவடிக்கைகள்

- சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையங்கள்

- ❖ கெட்டம்பே சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ.வா.10) – ஏசியா ஹைட்ரோ பவர் தனியார் நிறுவனம்.
- ❖ மாதுரு ஓய வலதுகரை பிரதான பிரிவில் சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ.வா.5) - ஈகள் பவர் தனியார் நிறுவனம்.
- ❖ மாதுருஓய இடது கரை சாய்வு (24+140) சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ.வா.2) - ஈகள் தனியார் நிறுவனம்



- ❖ மாதுருஓய இடது கரை சாய்வு (28+450) சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ.வா.2) - ஈகள் தனியார் நிறுவனம்



- ❖ தம்புளுஓய சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ.வா.3.25) – எச்பிஐ பவர் தனியார் நிறுவனம்
- ❖ ரொஸ் எஸ்டேட் சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ. வா. 4.55) – ரொஸ் ஹைட்ரோ பவர் தனியார் நிறுவனம்
- ❖ ஓவல சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ. வா. 2.8) – எஸ்காஸ் ஓவல தனியார் நிறுவனம்
- ❖ திக்கல சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ.வா.4.4) – திக்கல தனியார் நிறுவனம்
- ❖ அன்கந்த சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ. வா. 6.5) – எஸ்காஸ் தனியார் நிறுவனம்
- ❖ ஹிங்குர சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ. வா. 0.9) – எஸட் ஹைட்ரோபவர் தனியார் நிறுவனம்
- ❖ தம்புளுஓய நயாகும்புர சிறு அளவிலான நீர் மின்சார உற்பத்தி நிலையம் (மெ. வா.1)

மகாவலி வலயத்திற்குள் அமுல் செய்யப்படும் சுற்றாடல் மற்றும் வனவள பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம்

இச்செயற்பாடுகளின் கீழ் 2014 வருடம் தொடர்பாக ரூபா. 20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாவலி வலயத்திற்குள் சுற்றாடல் மற்றும் வனவள பாதுகாப்பு நடைமுறைகளை அமுல் செய்வதன் அடிப்படை நோக்கம் மகாவலி பிரதேசங்களில் சுற்றாடலை பாதுகாத்தல் மற்றும் அதனை வலுப்படுத்துதல் என்பனவாகும். துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயன்முறை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இயற்கை சுற்றாடல் தொகுதி குறிப்பாக அந்த வலயங்களில் உயிர் பன்முகத் தன்மையை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல், மேல் அத்துடன் மகாவலி வலயங்களில் அதிகரித்து வரும் சனத்தொகை காரணமாக ஏற்படும் சுற்றாடல் தாக்கங்களை தணித்தல் என்பன இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சுற்றாடல் மற்றும் வன வளங்களை பாதுகாக்கும் வனவள பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று செயற்பட்டு வருகின்றது.

- i. நீரேந்து பரப்புக்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் என்பவற்றை பாதுகாத்தல் மற்றும் விருத்தி செய்தல் என்பவற்றிற்கென நடவடிக்கைகளை எடுத்தல்.
- ii. மர நடுகை மற்றும் வன நடுகை என்பவற்றுக்கு தேவையான நாற்று மேடைகளை ஏற்படுத்துதல்.
- iii. பாடசாலை மற்றும் சமூக சுற்றாடல் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல் செய்தல்
- iv. நீரின் தரத்தை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு நீரின் தரத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள்
- v. நகர மகாவலி கிராமங்கள் மற்றும் நகர சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டங்கள்

நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம்

2014 ஆம் வருடத்தின் போது மகாவலி வலயங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டங்களின் நிதிசார் முன்னேற்றம்

	மொத்த மாக ஒதுக்கப்பட்ட தொகை	வலயம்									மொத்தச் செலவு
		(ரூ. '000)	வலயம் B	வலயம் C	வலயம் H	வலயம் G	வலயம் L	உடவளவே வலயம்	ஊருலுவெவ	மெதிரி கிரிய	
ஒதுக்கப்பட்ட தொகை (ரூ. '000)	20 000	2500.0	2900.0	2265.0	2400.0	2800.0	2000.0	2000.0	615.0	2520.0	
நிதிசார் முன்னேற்றம்		1540.8	1693.7	1334.4	1175.0	1228.1	73.5	1428.7	21.2	570.8	9066.2
%		61.63	58.40	58.91	48.96	43.86	3.68	71.4	3.45	22.65	45.33

மூன்றாவது அத்தியாயம்

அபிவிருத்திப் பிரிவு

அபிவிருத்திப் பிரிவு ஐந்து முக்கிய பிரிவுகளைக் கொண்டிருப்பதுடன், அவை வருமாறு:

01. காணிப் பிரிவு
02. விவசாய அபிவிருத்திப் பிரிவு
03. கால்நடை அபிவிருத்திப் பிரிவு
04. நிறுவன அபிவிருத்திப் பிரிவு
05. வணிக அபிவிருத்திப் பிரிவு

3.1 காணிப் பிரிவு

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், அரசு காணிகள் கட்டளைச் சட்டம், உரித்தினை மீளப் பெற்றுக் கொள்ளும் சட்டம், வன கட்டளைச் சட்டம் போன்ற கட்டளைச் சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின் பிரகாரம், இலங்கை மகாவலி அதிகார சபையின் அனைத்து வலயங்களிலும் உள்ள காணிகள் தொடர்பான கடமைகளை ஏற்பாடு செய்தல், காணி கச்சேரிகளை நடத்துதல் மற்றும் அத்துமீறி குடியேறியிருக்கும் காணிகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளல், அத்தகைய அத்துமீறல்கள் தொடர்பாக வலயங்களிலிருந்து வரும் கோரிக்கைகளின் பிரகாரம் பணிப்பாளர் நாயகத்தின் முறையான அனுமதியை பெற்று, நடவடிக்கை எடுத்தல் மற்றும் அது தொடர்பாக அறிவித்தல் என்பன இப்பிரிவின் பணிகளாக இருந்து வருகின்றன. இச்செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குவது இப்பிரிவின் மிக முக்கியமான ஒரு பொறுப்பாக இருந்து வருகின்றது.

2014 ஆம் வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்

- காணிகளை பகிர்ந்தளிப்பதற்கென தகுதியானவர்களை தெரிவு செய்தல்.
- தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மத்தியில் காணிகளை பகிர்ந்தளித்தல்.
- காணி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் அளிப்புப் பத்திரங்கள் என்பவற்றை வழங்குதல்.
- காணியுரித்தினை மாற்றிக் கொடுத்தல்.
- காணிகளை கையகப்படுத்தல் மற்றும் நடட ஈடு செலுத்துதல்.
- அரசு நிறுவனங்களுக்கென காணிகளை வழங்குதல்.
- புனித பூமி தொடர்பாக காணி உறுதிகளை வழங்குதல்.
- நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை வழங்குதல்.
- காணிகள் தொடர்பாக குத்தகைகளை அறவிடுதல்.
- காணிகளை அளவீடு செய்தல் மற்றும் மதிப்பீடுதல்.
- பிரிவு தினங்களை நடத்துதல்.

3.1.1 2014 ஆம் வருடத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்

அட்டவணை 30 - காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணித் துண்டுகளை பகிர்ந்தளித்தல் 2014

வலயம்	இலக்கு		முன்னேற்றம்	
	மேட்டு நிலம்	நீர்ப்பாசன காணி	மேட்டு நிலம்	நீர்ப்பாசன காணி
B	1004	255	565	138
C	1500	-	1333	2
மொரகஹகந்த	469	-	98	3
H	995	-	2	-
L	1242	3989	64	1127
உடவளவே	2911	100	219	-
விக்டோரியா/ கொத்மலை	35	-	-	-
மெதிரிகிரிய	1317	1612	53	105
ஹ்ருலுவெவ	731	-	295	-
ரம்பக்கன்ஓய	580	600	4	22
மொத்தம்	10784	6556	2633	1397

அட்டவணை 31 - அரசு காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணித் துண்டுகளை பகிர்ந்தளித்தல் - 2014

வலயம்	இலக்கு	முன்னேற்றம்
B	253	175
C	226	78
மொறகஹகந்த	05	-
H	581	5
L	517	33
உடவளவை	318	10
விக்டோரியா	317	-
மெதிரிகிரிய	11	8
ஹ்ருலுவெவ	77	2
ரம்பக்கன்ஓய	2	2
மொத்தம்	2307	313

அட்டவணை 32 – காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் அரசு காணிகள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் - 2014

வலயம்	காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்		அரசு காணிகள் கட்டளைச் சட்டத்தின் அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்	
	இலக்கு	முன்னேற்றம்	இலக்கு	முன்னேற்றம்
B	2075	1614	723	260
C	2623	1913	399	85
மொறகஹகந்த	469	742	66	29
H	985	1025	1496	279
L	9093	2240	213	38
வளவே	6580	4914	746	365
விக்டோரியா	60	30	95	76
D	858	171	7	-
ஹுருலுவெவ	36	355	80	126
ரம்பக்கன்டியா	650	21	15	-
மொத்தம்	23429	13025	3840	1258

அட்டவணை 33 - காணி அபிவிருத்தி கட்டளைச் சட்ட கீழ் அளிப்புப் பத்திரங்களை வழங்குதல் - 2014

வலயம்	காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்	
	இலக்கு	முன்னேற்றம்
B	5975	4900
C	5802	2550
மொறகஹகந்த	1550	704
H	5855	1969
L	8000	497
வளவே	4259	3966
விக்டோரியா	100	-
D	-	-
ஹுருலுவெவ	2750	1208
மொத்தம்	34291	15794

அட்டவணை 34 – அரசு காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நீண்ட கால குத்தகைகள்

வலயம்	இலக்கு	முன்னேற்றம்
B	104	30
C	86	4
மொறகஹகந்த	86	7
H	915	149
L	35	-
வளவே	399	265
விக்டோரியா	72	71
D	2	-
ஹுருலுவெவ	103	11
ரம்பக்கன்ஓயா	-	-
மொத்தம்	1802	537

அட்டவணை 35 – 2014 இல் வரி வருமானம் (ரூ. மில்)

வலயம்	இலக்கு	முன்னேற்றம்
B	47.92	30.75
C	151.18	29.95
மொறகஹகந்த	5.88	3.81
H	132.83	43.17
L	3.19	2.18
வளவே	227.32	62.8
விக்டோரியா	147.79	43.45
D	10.34	4.06
ஹுருலுவெவ	5.79	4.28
ரம்பக்கன்ஓயா	0.6	0.29
மொத்தம்	732.84	224.74

3.2 விவசாய அபிவிருத்திப் பிரிவு

விவசாய அபிவிருத்திப் பிரிவின் பொறுப்புக்கள்

- நீர்ப்பாசன காணிகளின் விளைத்திறனை உயர்த்துதல்
 - நெல் விளைச்சலை ஹெக்டயார் ஒன்றுக்கு 6.0 மெ. தொன் இலிருந்து 7.5 மெ.தொன்களாக அதிகரித்தல்
 - தேசிய உற்பத்திகளுக்கான பங்களிப்பை 23% இலிருந்து 30% ஆக அதிகரித்தல்
- நீர்ப்பாசன காணிகளில் பயிர் பன்முகப்படுத்துதல்
- நீர்ப்பாசன காணிகளில் சாகுபடி செறிவை 183% இலிருந்து 190% ஆக அதிகரித்தல்
- விவசாய உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துதல்
 - நச்சுத்தன்மையற்ற உற்பத்திப் பொருட்களை ஊக்குவித்தல்
 - அறுவடைக்குப் பின்னரான இழப்புக்களை குறைத்தல்
 - பெறுமதிசேர் உற்பத்திகளை ஊக்குவித்தல்
- வீட்டு பொருளாதார அபிவிருத்தி
- மகாவலி பண்ணைகளை பராமரித்தல்
 - மாதிரி பண்ணைகள்
 - விதை வகைகள் மற்றும் நடுகை பொருட்களின் உற்பத்தி
 - ஆராய்ச்சி மற்றும் பரீட்சிப்புக்கள்
 -

3.2.1 பயிர்கள் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம்

2014 சிறு போகத்தின் போது கடுமையான வரட்சி நிலை நிலவி வந்த போதிலும் தேசிய நெல் உற்பத்தி காணிப் பரப்பளவுக்கு 16% பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதே போல மகாவலி வலயங்களின் நெல் உற்பத்தியின் மூலம் தேசிய உற்பத்திக்கு 2014 ஆம் ஆண்டின் போது 23% பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. தேசிய சோயா உற்பத்திக்கு 80% ஆகவும், பப்பாசி உற்பத்திக்கு 35% ஆகவும், மாம்பழ உற்பத்திக்கு 17% ஆகவும் மகாவலி விவசாயிகள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

அட்டவணை 01 – பயிர் உற்பத்தி 2014

பயிர்	தேசிய உற்பத்தி (மெ.தொன்)	மகாவலி உற்பத்தி (மெ.தொன்)	பங்களிப்பு (%)
நெல்	3,480,000	640000	23
சோயா	9750	7870	80
பெரிய வெங்காயம்	131250	43485	35
சோளம்	237170	12990	6
பயறு	25195	2010	8
உளுந்து	14008	1100	8
வாழை	670300	230228	35
பப்பாசி	96522	22985	23
மாம்பழம்	94807	15715	17

பயிர் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு மகாவலி அதிகார சபை பல்வேறு விசேட செயன்முறைகளை பயன்படுத்தியது. மண்ணின் போசணை தன்மையை விருத்தி செய்தல் மற்றும் அதனை பயிர்களுக்கு பொருத்தமான விதத்தில் உயர் தரத்தில் பராமரித்தல், மண்ணின் உப்புத் தன்மையை குறைத்தல், இயற்கை உரங்களின் பாவனையை மேம்படுத்தல் மாதிரி பயிர் செய்கைகளுக்கூடாக தொழில்நுட்பத்தை பரவலாக்குதல், பயிர்ச் செய்கை திட்டங்களின் மூலம் சரியான தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்தல், பிரதேசத்திற்கு பொருந்தக் கூடிய தரம் வாய்ந்த விதைகளின் உற்பத்தி, ஒவ்வொரு பயிருக்கும் பொருந்தக் கூடிய விதத்தில் அவற்றை முடுவதற்கான வீடுகளை வழங்குதல், பெரிய வெங்காய உற்பத்தியில் கோடை கால செயற்பாட்டுக்கென பங்களிப்புச் செய்தல், சோயா உற்பத்திக்கென வெளி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளல், பல்லாண்டு பயிர்களை விநியோகித்தல், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, அலங்கார மலர்ச் செய்கையை மேம்படுத்துதல், விவசாய கிணறுகளின் கீழ் உணவுப் பாதுகாப்பினை எடுத்து வருதல், அறுவடை மதிப்பீட்டாய்வினை மேற்கொண்டு, முன்னேற்றத்தை மதிப்பிடுதல் என்பன இதில் அடங்குகின்றன.

3.2.2 நெல் உற்பத்தியை விரிவாக்குவதில் ஏற்பட்ட முன்னேற்றம்

மகாவலி விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளின் தரம் மற்றும் செயல்திறன் காரணமாக சராசரி நெல் உற்பத்தி ஹெக்டயார் ஒன்றுக்கு 5.8 தொன்கள் வரையில் இருந்து வந்துள்ளது. இது தேசிய உற்பத்தியிலும் பார்க்க ஹெக்டயார் ஒன்றுக்கு 1.8 தொன் அளவு குறைவாக இருந்து வருவதுடன், அது மகாவலி வலயங்களின் நிலப் பாவனை மற்றும் நீர்ப் பாவனை என்பவற்றை மேம்படுத்திக் கொள்வதற்கு வலிகோலியுள்ளது. அதன் பிரகாரம் உணவுப் பாதுகாப்பினை எடுத்து வரும் விடயத்தில் மகாவலி நெல் உற்பத்தி தொடர்பாக தேசிய ரீதியில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நெல் உற்பத்தியை பெருக்குவதற்கென பயன்படுத்தப்பட்ட முக்கியமான சில முறைமைகள் கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

அட்டவணை 02 – நெல் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம் 2014

செயற்பாடு	அலகு	முன்னேற்றம்
வயல் வெளி மாதிரி	எண்ணிக்கை	231
நெல் உற்பத்தியில் பரகூட் தொழில்நுட்பத்தின் பயன்பாடு	ஹெக்ட.	6,853
நுண் போசணைப் பொருட்களின் பயன்பாடு	பக்கெட்	4,748
ஒருங்கிணைந்த பீடை நாசினிகளின் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டு பாடசாலைகள்	எண்ணிக்கை	65
இயற்கை உர மாதிரிகள்	எண்ணிக்கை	277

3.2.3 விதை உற்பத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

மகாவலி இலக்கின் பிரகாரம் வலயங்களின் விதை தேவைகளை மகாவலி விவசாயிகளை கொண்டே பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதன் பிரகாரம் அத்தியாவசியமான விதை வகைகளின் தரமான உற்பத்தியை மகாவலி வலய விவசாயிகள் ஆண்டு முழுவதும் மேற்கொண்டு வருவார்கள். மகாவலி வலயங்களுக்குள் உற்பத்தி செய்யப்படும் முக்கியமான விதை வகைகளாக நெல், பெரிய வெங்காயம் மற்றும் சோயா விதை வகைகள் என்பன முக்கிய இடத்தை பெற்றுக் கொள்கின்றன. அதன் பிரகாரம் 2014 ஆம் வருடத்தின் போது உற்பத்தி செய்யப்பட்ட விதை வகைகளின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

விதை	அலகு	முன்னேற்றம்
நெல்	புசல்	90,000
பெரிய வெங்காயம்	கி.கிராம்	10,000
மிளகாய்	கி.கிராம்	1,950
பயறு	கி.கிராம்	10,360
சோயா	கி.கிராம்	58,300
உளுந்து	கி.கிராம்	18,200
நிலக்கடலை	கி.கிராம்	15,325

3.2.4 வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

மகாவலி வலய விவசாயிகளின் 10,210 வீட்டுத் தோட்டங்கள் 2014 ஆம் வருடத்தின் போது மகாவலி அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டன. அது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முக்கியமான செயற்பாடுகள் பல்லாண்டு பயிர்களின் கன்றுகளை விநியோகித்தல், தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளை விநியோகித்தல், இயற்கை உர அலகுகளின் உற்பத்தி, காளான் உற்பத்திக்கான உபகரணங்களை வழங்குதல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

அட்டவணை 36 – வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் 2014

நிகழ்ச்சித்திட்டம்	இலக்கு	முன்னேற்றம்
அபிவிருத்தி செய்யப்பட்ட வீட்டுத் தோட்டங்கள்	எண்ணிக்கை	10,210
பல்லாண்டு பயிர்களின் கன்றுகளின் விநியோகம்	எண்ணிக்கை	70,250
தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளின் விநியோகம்	எண்ணிக்கை	1,022
இயற்கை உர அலகு உற்பத்தி	எண்ணிக்கை	7,980
காளான் உற்பத்திக்கான உபகரணங்களை வழங்குதல்	எண்ணிக்கை	10
பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்	எண்ணிக்கை	420

3.2.5 பாத்திரங்களில் இயற்கை உர மிளகாய் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

மனிதர்களுக்கு தீங்கிழைக்கக் கூடிய பீடை நாசினிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் மிளகாயின் இறக்குமதியை குறைத்துக் கொள்ளும் நோக்கத்துடன், உற்பத்தியை பெருக்குவதற்கென 50% மகாவலி பங்களிப்புடன் 2014 ஆம் வருடத்தின் போது 249,350 மிளகாய் செடி பாத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் மிளகாய் உற்பத்தி சுமார் 250,000 கி.கிராமாகும்.

அட்டவணை 37 – பாத்திரங்களில் இயற்கை உரத்தை பயன்படுத்தி மிளகாய் உற்பத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் 2014

	B	C	D	G	H	ஊருலு வெவ	L	விக்டோரியா	மொத்தம்
விநியோகிக்கப்பட்ட மிளகாய் செடி பாத்திரங்களின் எண்ணிக்கை	28,375	21,000	175	2,300	5,000	60,000	87,500	15,000	249,350
எதிர்பார்க்கப்படும் மிளகாய் உற்பத்தி கி.கிராம் '000	29	51	0.175	2.3	5	60	87.5	15	250

3.2.6 விவசாய விரிவாக்கல் நிகழ்ச்சித்திட்டங்கள்

மகாவலி பிரதேசங்களுக்கு பொருந்தக் கூடிய விவசாய தொழில்நுட்பத்தை விரிவாக்கும் பொருட்டு விசேட விவசாயிகள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் வலய அடிப்படையில் நடத்தப்பட்டன. இத்தகைய 699 விசேட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் உத்தியோகத்தர்களுக்கான 76 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல 110 கள தினங்கள்/பயிர் சிகிச்சை நிலையங்கள் என்பவற்றை வலய அடிப்படையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மகாவலி உற்பத்திப் பொருட்களை செயல்திறன்மிக்க விதத்திலும், வினைத்திறன்மிக்க விதத்திலும் தேசிய உற்பத்தியுடன் இணைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் கிடைத்துள்ளது.

வலயம்	விவசாயிகள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்		உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்		கள தினங்கள்/பயிர் சிகிச்சை நிலையங்கள்	
	இலக்கு	முன்னேற்றம்	இலக்கு	முன்னேற்றம்	இலக்கு	முன்னேற்றம்
B	47	266	25	26	2	14
C	45	67	2	3	-	-
G	48	31	16	13	2	2
H	70	63	15	15	43	45
வளவே	160	157	9	7	20	30
ஹூருலுவெவ	80	89	4	3	17	18
விக்டோரியா	14	26	3	3	2	1
தலைமை அலுவலகம்	-	-	6	6	-	-
மொத்தம்	464	699	80	76	86	110

3.2.7 வரண்ட காலநிலை நிலைமைகளை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு விவசாய கிணறுகளை நிர்மாணித்தல்

மோசமான காலநிலை நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி செய்கையை மேற்கொள்வதற்குடாக நாட்டின் உணவு பாதுகாப்பு நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மகாவலி வலயங்களில் 2014 ஆம் வருடத்தின் போது 11 புதிய விவசாய கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டன. அதே போல பழைய கிணறுகள் புனரமைக்கப்பட்டன. அதன் பிரகாரம் தற்பொழுது இந்த வலயங்களில் முழுமையாக செயற்பட்டு வரும் விவசாய கிணறுகளின் எண்ணிக்கை 9926 ஆகும். அதன் மூலம் 4554 ஹெக்டயார் நிலப்பரப்பில் எந்தவொரு மோசமான காலநிலையிலும் கூட பயிற்சி செய்கையை மேற்கொள்ளக் கூடிய ஆற்றல் கிடைத்துள்ளது.

3.3 கால்நடை அபிவிருத்திப் பிரிவு

“செல்வச் செழிப்புமிக்க தேசமொன்றுக்கு மகாவலி கால்நடை உற்பத்திகள்” எனும் தொனிப்பொருளின் கீழ் மகாவலி குடியேற்றவாசிகளின் வாழ்வாதாரங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நோக்கத்துடன் கால்நடை வளங்கள் அபிவிருத்திப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், பால் உற்பத்திக்கென மாடுகளை வளர்க்கும் விடயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், ஆடு வளர்ப்பு, வீட்டுக் கோழி வளர்ப்பு என்பவற்றை மேம்படுத்துவதற்கும், மகாவலி நீர்த்தேக்க தொகுதியின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் நீர்வாழ் உயிரின வளர்ப்பை அமுல்படுத்துவதற்கும் இப்பிரிவினால் முக்கியமாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

3.3.1 பாற்பண்ணைத் தொழிலை மேம்படுத்துதல்

இலங்கையை பால் உற்பத்தியில் சுயதேவையை பூர்த்தி செய்திருக்கும் நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய பால் உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பை 10% ஆக உயர்த்திக் கொள்வது அடிப்படை இலக்காக இருந்து வருகின்றது. பண்ணை அபிவிருத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், விலங்குகளின் இனத்தை உயர்த்துதல், விலங்குகளின் போஷணை மற்றும் சுகாதாரம் என்பவற்றை மேம்படுத்துதல் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயனுள்ள விதத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு விவசாயிகளின் அறிவு மற்றும் மனப்பான்மை என்பவற்றை விருத்தி செய்வதற்கென வெளிக்கள மட்டத்தில் விஸ்தரிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உற்பத்தி திறன்மிக்க பால் உற்பத்தியாளர்களை உருவாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்ததுள்ளது.

2014 ஆம் வருடத்தின் போது மகாவலி பிரதேசங்களில் பால் உற்பத்தி 23.5 மில்லியன் லீற்றர்களாக இருந்து வந்தது.

பாடசலை மாணவர்கள் மற்றும் பாடசாலையிலிருந்து விலகியவர்கள் ஆகியோரை கால்நடை வளர்ப்புத் துறையில் ஈடுபடுத்தும் பொருட்டு நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென மாதிரி மகாவலி பண்ணை மற்றும் விவசாய முகாமைத்துவ பயிற்சி நிலையம் என்பன பயனுள்ள விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பாடசலை மாணவர்களுக்கு மத்தியில் திரவப் பால் பாவணையை பிரபல்யப்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து வருடங்களிலும் ஜூலை மாதத்தில் முதலாவது வாரத்தின் போது “மகாவலி பால் வாரம்” என்ற பெயரில் தொழில்நுட்ப மற்றும் நடைமுறை நிகழ்ச்சித்திட்டங்கள் மகாவலி வலயத்தில் அலகு அடிப்படையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

3.3.2 வீட்டுக் கோழி வளர்ப்பு

வீட்டுத் தோட்டங்களில் கோழி வளர்ப்பை மேம்படுத்துவதன் மூலம் குடும்பத்தின் பொருளாதாரம் மற்றும் போஷணை என்பவற்றுக்கு உயரளவிலான பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. குறைந்த செலவில் கூடிய பயன்களை பெற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் இருந்து வருவதனால் மகாவலி வீட்டுத்தோட்டங்களுடன் இணைந்த விதத்தில் கோழி வளர்ப்பு பிரபல்யமடைந்து வருகின்றது. இது தொடர்பாக விவசாயிகளை ஊக்குவிப்பதற்கென மகாவலி பண்ணைகளில் நாட்டுக் கோழிகளின் பெருக்க அலகுகள் ஸ்தாபிக்கப்படுவதுடன், அவற்றுக்கூடாக வருடாந்தம் 20,500 கோழிக் குஞ்சுகள் சலுகை அடிப்படையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுத் தோட்டங்களில் உரிய விதத்தில் கோழிக் கூடுகளை அமைப்பதற்கும் உதவி வழங்கப்பட்டு வருகின்றது.

3.3.3 நீரியல் விவசாய மேம்பாடு

நன்னீர் மீன்பிடிக்கைத் தொழில்

கிராமிய குடும்பங்களுக்கு போசணைக்கு தேவைப்படும் விலங்கு புரதச் சத்துக்களை வழங்கும் முக்கியமான மற்றும் எளிமையான முறைமையாக நன்னீர் மீன்பிடி வளர்ப்பு பிரபல்யப்படுத்தப்பட்டு வருகின்றது. நன்னீர் மீன் மற்றும் நன்னீர் இறால் வளர்ப்பு என்பவற்றை மகாவலி பிரதேசங்களில் அமைந்திருக்கும் பருவகால நீர்த்தேக்கங்களிலும், நிரந்தர நீர்த்தேக்கங்களிலும் செயல்திறன்மிக்க விதத்தில் பிரபல்யப்படுத்துவதற்கென மீன்களை வைப்புச் செய்தல், மீன்பிடி கடற்றொழில் சங்கங்களை அமைத்தல், அவற்றை வலுவூட்டுதல் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கென நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வருடாந்தம் 11,334 மெ.தொன் நன்னீர் மீன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. மீன் உற்பத்தியின் பெறுமதியை கூட்டும் நோக்கத்துடன் கருவாடு, பிலர் மற்றும் ஏனைய மீன் உற்பத்தி பொருட்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அலங்கார மீன் வளர்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை இலக்காகக் கொண்டு அலங்கார மீன் வளர்ப்பு மகாவலி குடியேற்றவாசிகளின் இளம் தலைமுறையினரின் கவர்ச்சிகரமான ஒரு சுயதொழில் முயற்சியாக இருந்து வருகின்றது. மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல் மற்றும் வளர்த்தல், சந்தைப்படுத்தல் மேம்பாடு என்பவற்றுக்கென இந்த வருடத்தின் போது கருத்திட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

செயற்பாடு	அளவு
அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை	618
மீன் வளர்க்கப்படும் பொய்கைகளின் எண்ணிக்கை	712
வைப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் - மில்லியன்	49.2
உற்பத்தி செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் - மில்லியன்	35.5
மதிப்பிடப்பட்ட வருமானம் - ரூ. மில்லியன்	220

3.3.4 மாதிரி மகாவலி பண்ணைகளின் அபிவிருத்தி

வலய மட்டத்தில் ஒருங்கிணைந்த விலங்கு அபிவிருத்தி பண்ணைகளை முகாமைத்துவம் செய்வதற்கென மகாவலி மாதிரி பண்ணைகளில் கால்நடை அலகுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான வளர்ப்பு விலங்குகளை பெற்றுக் கொடுத்தல், அறிவு மற்றும் மனப்பாங்கு என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கென பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை செயல்படுத்தல் என்பன இதன் அடிப்படை நோக்கமாக இருந்து வந்தது. அது தவிர, பண்ணை வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கும், பண்ணைக்குத் தேவையான இயற்கையான உரப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் மிகவும் முக்கியமான ஒரு அலகாக இது விருத்தி செய்யப்பட்டு வருகின்றது. வலயத்தின் விவசாயிகள் மற்றும் பாடசலை மாணவர்கள் ஆகியோருக்கு மத்தியில் பயிற்சி மற்றும் மாதிரி நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்களை அளவிட முடியாதுள்ளது.

3.4 நிறுவன அபிவிருத்திப் பிரிவு

நிறுவன அபிவிருத்திப் பிரிவின் மிக முக்கியமான வகி பங்காக நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான முகாமைத்துவம் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு வலுவூட்டுதல் என்பன இருந்து வருகின்றது.

விநியோகக் கால்வாய்களை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விவசாய அமைப்புக்களை வலுப்படுத்துவதற்குடாக விவசாயிகளினதும், விவசாய அமைப்புக்களினதும் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது விவசாய அமைப்புக்களை வலுவூட்டும் திட்டத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கென விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் வயல் கால்வாய் மட்டத்தில் உத்தியோகத்தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். நீர்ப்பாசன கட்டமைப்புக்களை உரிய விதத்தில் பராமரித்தல் மற்றும் நீர்ப்பாசன நீர் முகாமைத்துவத்தில் விவசாய அமைப்புக்களை நெறிப்படுத்துதல் என்பன இப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தவிர வலய மட்டத்தில் நீர்ப்பாசன நீர் விநியோகம், சாகுபடி நாட்காட்டியை தயாரித்தல் மற்றும் விவசாய இலக்குகளை தீர்மானித்தல் போன்ற பணிகளும் விவசாய அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

3.4.1 நீர்ப்பாசன கட்டமைப்புக்களின் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்

மகாவலி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் அமைப்புக்களின் வயல் கால்வாய்களின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளை விவசாயிகளே மேற்கொள்ளக் கூடிய ஆற்றலை பெற்றுக் கொடுப்பது நீர்ப்பாசன கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதே போல வயல் கால்வாய் மற்றும் பாதைகள் என்பவற்றை உரிய தரத்தில் பராமரித்து வருவதும், நீர் விநியோக செயற்பாட்டை முறையான ஒழுங்கில் மேற்கொள்வதன் மூலம் செயல்திறன்மிக்க நீர் பயன்பாட்டு கலாசாரத்தை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்துவதும் நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

சமூக பங்கேற்புடன் கூடிய நீர்ப்பாசன கட்டமைப்பு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்

பண்டங்களை மட்டும் வழங்கும் அடிப்படையில் விவசாய அமைப்புக்களினால் சிரமதான மட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள்

வரிசை எண்	வலயம்	விவசாய அமைப்பின் பெயர்	ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை (ரூ.)
1	ஹ்ருலுவெவ	204/D 03 விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	953,396.00
		203/D3/SD 4-7 விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	396,925.63
			1,350,321.63
2	H	L/B/ கெமுனு கால்வாய் விவசாயிகள் அமைப்பு	251,055.96
		414/D7 மானில்வெவ விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	235,678.84
		414/D4 பெரமக விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	230,697.45
		405/D5 இசுற கால்வாய் விவசாயிகள் அமைப்பு	172,350.00
		411/D2 விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	208,220.00
			1,098,002.25

3	B	D 06. அருண விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	143,000.00
		SD 02 D 05 விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	115,250.00
		SD 02 D 05 விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	114,240.50
		SD 02. 03 மதூர் விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	278,600.00
		SD 02. 03 மதூர் விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	258,790.00
		D 3 . 4 மகா பரக்கும் விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	60,460.00
4	வளவே வலயம்	D 06 சமகி விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	484,384.80
		MBD .09 எச்சத் வீர விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	341,158.88
		MD .03 ரன்கெத விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	160,326.70
		RBD .21 ரன்தரு விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	311,020.00
		CWD 1-5 விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	160,125.00
		MKD 04 ரன்கெத விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	455,447.50
		RBD 21 ரன்முத்து விநியோகக் கால்வாய் விவசாயிகள் அமைப்பு	311,020.00
		2,525,732.88	
		மொத்தத் தொகை	5,944,397.26

3.4.2 விவசாய அமைப்புக்களை வலுப்படுத்துதல்

விவசாயிகள் அமைப்புக்களின் சக்தியை அதிகரிப்பதற்கென வலய மட்டத்தில் 33 விவசாய அமைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றை வணிக மட்டம் வரையில் உயர்த்துவதற்கென விழிப்புணர்வுடும் நிகழ்ச்சித்திட்டங்களும், பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் வழங்கப்பட்டன.

மகாவலி விவசாயிகள் அமைப்புக்களின் சாராம்சம்

வலயம்	விவசாயிகள் அமைப்புக்களின் எண்ணிக்கை
B	133
C	196
G	40
H	222
L	14
வளவே	282
ஹூரூலுவெவ	80
ரம்பக்கன்ஓயா	8
மொத்தம்	975

- இந்த வருடத்தின் போது மாதிரி மட்டத்திலான விவசாயிகள் அமைப்புக்களை வணிக மட்டத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கென வழங்கப்பட்ட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை – 16
- விவசாயிகள் அமைப்புக்களை மாதிரி மட்டத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கென வழங்கப்பட்ட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை – 67
- வணிக மட்டத்தில் இருந்து வரும் விவசாய அமைப்புக்களுக்கு வர்த்தக சந்தை அறிமுகம் செய்து வைப்பதற்கென வழங்கப்பட்ட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை – 33

3.4.3 குடியேற்றவாசிகளின் ஆற்றல்களின் அபிவிருத்தி மற்றும் பயிற்சி

இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்தும் விடயத்தில் மகாவலி விவசாயிகள் சமூகத்தை சிறந்த முகாமைத்துவத்துடன் கூடிய விதத்தில் நெறிப்படுத்துவதன் மூலம் விவசாய பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவதும், இரண்டாவது, மூன்றாவது நடைமுறையினரை தொழில்நுட்ப நோக்குடன் கூடிய விதத்தில் உலகளாவிய பொருளாதார கோட்பாடுகளை எதிர்கொள்வதற்கு இயலச் செய்யும் பொருட்டு விவசாயத்தை போலவே பல்வேறு தொழில் உருவாக்க செயற்பாடுகளில் அவர்களை நெறிப்படுத்துவதற்கு தேவையான அறிவை பெற்றுக் கொடுப்பதும் இதன் முக்கியமான நோக்கமாகும்.

தொழில் பயிற்சி

கையடக்க தொலைபேசி பழுதுபார்ப்புப் பயிற்சி

நடத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் எண்ணிக்கை – 10

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை – 230

நடத்தப்பட்ட வலயங்கள் -

திகன, ரிதிமாலியத்த, வெளிகந்த, தெஹிஅத்தகண்டிய, வளவே, H , ஹூருலுவெவ, மெதிரிகிரிய, ரம்பக்கன்ஓயா

முச்சக்கர வண்டி பழுதுபார்ப்புப் பயிற்சி

நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை - 01

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை - 35

உணவு தொழில்நுட்ப பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை - 05

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை - 170

கணக்காய்வு பயிற்சி

பொல்கொல்ல கூட்டுறவு கல்லூரியுடன் சம்பந்தப்பட்ட 02 பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டன.

3.4.4 சமூக அபிவிருத்தி

மகாவலி வலயங்களில் மதுபான பாவனையில்லாத, வன்முறையற்ற, துர் நடத்தைகளில் இருந்து விலகியிருக்கும், ஒழுக்கத்துடன் கூடிய, ஆரோக்கியமான விவசாயிகள் சமூகமொன்றை கட்டியெழுப்புவதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் இணைந்த விதத்தில் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளின் கீழ் பின்வரும் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டது:

- சிறுநீரக நோய் சிகிச்சை நிகழ்ச்சித்திட்டங்கள்
- சர்வதேச தினங்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்கள்
- இசுர மாதாந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி
- மது, புகைப் பாவனையை தடுத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறை, வீட்டு வன்முறை என்பவற்றை தடுத்தல்

சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் சாராம்சம்

வரிசை எண்	நிகழ்ச்சித்திட்டம்	வலயம்	பங்கேற்றவர்களின் எண்ணிக்கை
1	சிறுநீரக நோய் சிகிச்சை நிகழ்ச்சித்திட்டங்கள்	C,D,H,L	19
2	சர்வதேச தினங்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்கள் - மகளிர் தினம்	B	1
3	இசுர மாதாந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித்திட்டம்	ஒளிப்பதிவு C,B,G,H,UW,VIC	9
4	மதுபானம், புகைப்பிடித்தல் என்பவற்றை தவிர்த்தல், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறை, வீட்டு வன்முறை என்பவற்றை தவிர்த்தல்		4

3.4.5 மகாவலி விளையாட்டுக்கள்

மகாவலி வலயங்களைச் சேர்ந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுடைய திறன்களை கிராமிய மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் என்பன மகாவலி விளையாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மகாவலி விளையாட்டுக்களின் கீழ் இடம்பெற்று வரும் நடவடிக்கைகள்

- விளையாட்டு கழகங்களை அமைத்தல் மற்றும் புனரமைத்தல்
- அலகு மட்டத்திலான போட்டிகள்
- பிரிவு மட்டத்திலான போட்டிகள்
- வலய மட்டத்திலான போட்டிகள்
- வலயங்களுக்கு மத்தியில் இடம்பெறும் மகாவலி விளையாட்டு விழா
- விளையாட்டு பயிற்சி முகாம்களை நடத்துதல்
- தேசிய கழகங்களின் போட்டித் தொடர்களில் மகாவலி விளையாட்டுக் குழுக்களை பங்கேற்கச் செய்தல்
- விளையாட்டு விழாக்களில் உருவாகும் திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லல்.

விளையாட்டு பயிற்சி முகாம்கள்

அனைத்து வலயங்களின் பங்கேற்புடன் கீழ் காணும் விளையாட்டுக்கள் தொடர்பாக பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.

- வலைப்பந்தாட்டம் (பெண்கள்)
- கரப்பந்தாட்டம் (ஆண்கள்)
- கபடி (ஆண்கள்)
- உதைப்பந்தாட்டம் (ஆண்கள்)

மகாவலி விளையாட்டு குழுக்களை உருவாக்குதல்

வலைப் பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கபடி, உதைப் பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் தொடர்பாக இலங்கை மகாவலி அதிகார சபை (விளையாட்டுக் கழகம்) என்ற பெயரில் விளையாட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

குழுக்களுக்கிடையில் போட்டிகளை நடத்துதல்

2014 மகாவலி வலயங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

நிகழ்ச்சித்திட்டம்	வலயம்
வலயங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம் - (ஆண்/பெண்)	அனைத்து வலயங்கள்
வலயங்களுக்கிடையிலான கபடி - (ஆண்/பெண்)	அனைத்து வலயங்கள்
வலயங்களுக்கிடையிலான போட்டி எல்லே - (ஆண்/பெண்)	அனைத்து வலயங்கள்
வலயங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டம் - (உத்தியோகத்தர்கள்/பெண்)	அனைத்து வலயங்கள்
கிரிக்கட் - (ஆண்/பெண்)	அனைத்து வலயங்கள்
மீற்றர் 5000 (ஆண்/பெண்)	அனைத்து வலயங்கள்
மீற்றர் 10000 ஆண்	அனைத்து வலயங்கள்

3.5 வணிக அபிவிருத்திப் பிரிவு

- மகாவலி குடியேற்றவாசிகளின் விவசாய காணிகள் வரையறுக்கப்பட்ட ஒரு வளமாக இருந்து வரும் காரணத்தினால் அவர்களுடையதும் மற்றும் அவர்களுடைய இனி வரும் தலைமுறையினர் ஆகியோரினதும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்களின் உருவாக்கம் என்பவற்றை பாரம்பரிய விவசாயத் துறையிலிருந்து அப்பால் எடுத்துச் சென்று, அவர்களை ஏனைய வணிகச் செயற்பாடுகளில் நெறிப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு வணிக அபிவிருத்திப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்தப் பிரிவு தொழில், முதலீடு, வணிக அபிவிருத்திப் பிரிவு என்ற பெயரில் செயற்பட்டு வந்ததுடன், பின்னர் அது ஒரு பாரிய பின்னடைவை எதிர்கொண்டது. தற்பொழுது அது வணிக அபிவிருத்திப் பிரிவு என்று மீண்டும் உருவாக்கப்பட்டு, அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. வணிக அபிவிருத்திப் பிரிவு பின்வரும் சேவைகளை வழங்கி வருகின்றது.

3.5.1 வணிக அபிவிருத்தி பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள்

- ❖ மகாவலி வலயங்களுக்குள் முதலீட்டு மேம்பாட்டுக்கென காணிகளை பகிர்ந்தளித்தல்
- ❖ தொழில்முனைவு அபிவிருத்தி
- ❖ தொழில்நுட்ப பரவல்
- ❖ சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முனைவோருக்கான கடன் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் செய்தல்
- ❖ சுற்றாடலுக்கு உசிதமான பண்ணையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா கருத்திட்டங்களை அமுல் செய்தல் மற்றும் மகாவலி வலயங்களில் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துதல்
- ❖ வணிக ஆலோசனை சேவைகளை வழங்குதல்
- ❖ படகுச் சேவைகள் மற்றும் சி பிளேன் கருத்திட்டங்களை அமுல் செய்தல், ஒப்பந்தங்களை மேற்கொள்ளல் மற்றும் கண்காணிப்பு
- ❖ வருமானமீட்டும் கருத்திட்டங்களுக்கென சலுகைகளை வழங்குதல்
- ❖ புதிய வணிகத் தேவைகளை உருவாக்குவதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்தல்
- ❖ சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்குதல் (மகாவலி விற்பனை நிலையங்களை செயல்படுத்துதல், விற்பனைச் சந்தைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்புகளை உருவாக்குதல்)
- ❖ மகாவலி அதிகார சபையுடன் இணைந்துள்ள கம்பெனிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

3.5.2 வர்த்தக விவசாய காணிகளில் ஏற்பட்ட முன்னேற்றம்


வர்த்தக முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் மகாவலி காணிகள் பல்வேறு விதமான முதலீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், மகாவலி வலயங்களில் புதிய தொழில்நுட்பங்களை பரவலாக்குதல், ஒரு சில பிரதேசங்களுக்கு மட்டும் இதுவரையில் வரையறுக்கப்பட்டிருந்த அபிவிருத்தியின் ஒளிக் கதிர்களை தொலை தூர கிராம பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லல் என்பன தொடர்பான அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கும் இதன் மூலம் உதவக் கூடியதாக இருந்து வந்தது. இதன் கீழ் பின்வரும் துறைகளின் கீழ் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கப்பட்டது:

விவசாய பயிர்களின் சாகுபடி
உற்பத்தி கைத்தொழில்கள்
ஆடைத் தொழிற்சாலைகள்
கால்நடை வளர்ப்பு
அலங்கார மீன் வளர்ப்பு
தென்னை பயிர்ச் செய்கை
காடு வளர்ப்பு
அரிசி பதப்படுத்தல்
ஏனையவை

வர்த்தக விவசாய காணிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் - 2014 (வலயங்கள் அடிப்படையில்)

வலயம்	பணிப்பாளர் சபையின் ஒப்புதலுடன் காணிகள் வழங்கப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை	வழங்கப்பட்ட காணியின் பரப்பளவு (ஹெக்ட.)	தொழில் வாய்ப்புக்களின் உருவாக்கம்
B	312	5465	5160
C	35	1399	1420
மொறகஹகந்த	3	30	75
H	51	150	870
L	73	629	1282
ஹுருலுவெவ	3	70	25
உடவளவ	36	180	1010
விக்டோரியா	7	48	738
ரம்பக்கன் ஓய	5	52	93
மெதிரிகிரிய	18	709	196
மொத்தம்	543	8732	10869

வர்த்தக விவசாய காணிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் - 2014



3.5.2 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடன் நிகழ்ச்சித்திட்டங்கள்

- பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வரும் மகாவலி சவிய சிறிய மற்றும் நடுத்தர அளவு கடன் நிகழ்ச்சித்திட்டம்

ஒரு சமூக நிதியமாக செயற்பட்டு வரும் இக்கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு 7% சலுகை வட்டியில் கடன் வழங்கப்படுவதுடன், இதற்கென மகாவலி அதிகார சபை பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு 78 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

வரிசை எண்	கடன் வழங்கப்பட்ட கருத்திட்டங்கள்	வழங்கப்பட்ட தொகை 31.12.2014 வரை	விண்ணப்பதாரர் எண்ணிக்கை 31.12.2014 வரை
1	விவசாய அபிவிருத்தி செயற்பாடுகள்	42,291,499	263
2	கால்நடை அபிவிருத்தி	29,656,694	186
3	அரிசி ஆலை, அரிசி பதப்படுத்தல் கருத்திட்டங்கள்	36,500,547	222
4	அலங்கார மீன் வளர்ப்பு	25,971,543	74
5	ஏனையவை	41,063,115	383
	மொத்தம்	175,483,400	1128

- மக்கள் வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்படும் மகாவலி அருண சிறிய மற்றும் நடுத்தர அளவு கடன் நிகழ்ச்சித்திட்டம்

2013 ஜனவரி மாதம் 07 ஆந் திகதி கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், மகாவலி வலயங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. வருடாந்தம் சுமார் 100 மில்லியன் ரூபா கடனை வழங்குவதற்கு இதன் கீழ் உடன்பாடு ஏற்பட்டதுடன், இக்கடன்கள் விவசாயிகளுக்கு 9% சலுகை வட்டியில் வழங்கப்படுகின்றன.

31.12.2013 இல் உள்ளவாறு அனைத்து மகாவலி வலயங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 450 கடன் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 65 மில்லியன் கடன் தொகைகள் பகிர்நதளிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் வருடம் தொடர்பாகவும் இந்நிகழ்ச்சித்திட்டத்தை இதே விதத்தில் அமுல் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2014.12.31 இல் முன்னேற்றம்

மகாவலி அருண சிறிய மற்றும் நடுத்தர அளவு கடன் திட்டம்

வருடம்	வழங்கிய தொகை	கடன் பெற்றவர்கள் எண்ணிக்கை
2013 இல்	65.79	450
2014 இல்	96.10	654

அனைத்து வலயங்களையும் உள்ளடக்கிய விதத்தில் 656 கடன் விண்ணப்பதாரர்கள் ஆகியோர் தொடர்பாக 96 மில்லியன் ரூபா கடன் தொகைகள் வழங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு தொடர்பாகவும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அதே திணத்தில் அமுல் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2013 ஆம் வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு 100 மில்லியன் ரூபாவாக இருந்து வந்த போதிலும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு வலய மட்டத்தில் உத்தியோகத்தர்கள் மற்றும் மகாவலி குடியேற்றவாசிகள் ஆகியோருக்கு அறிவூட்டி பரவலான ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியிருந்த காரணத்தினால் கடன் விண்ணப்பங்கள் உரிய விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை; மேலும், கடன் விண்ணப்பங்கள் தொடர்பான தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. வருடத்தின் நான்கு மாத காலத்தை செலவிட வேண்டியிருந்ததனால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை ஈட்டிக் கொள்ள முடியவில்லை.

3.5.4 மகாவலி நீர்த்தேக்கங்களில் படகுச் சேவைகளை ஆரம்பித்தல்

மகாவலி நீர்த்தேக்கங்கள் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான மிகப் பொருத்தமான இடங்களாக இருந்து வருகின்றன. சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்தல் மற்றும் வருமானமீட்டுதல் என்பவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு மகாவலி நீர்த்தேக்கங்களில் சுற்றுலா படகுச் சேவைகளை செயற்படுத்தக் கூடிய வாய்ப்புக்

கிடைத்தது. தற்பொழுது 5 மகாவலி நீர்த்தேக்கங்களில் இவ்விதம் சுற்றுலா படகுச் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நீர்த்தேக்கம்	முதலீட்டாளரின் பெயர்	அடிப்படை வைப்புத் தொகை	வருடாந்த குத்தகை தொகை	இதுவரை கிடைத்த குத்தகை தொகை
பொல்கொல்ல	மகாவலி வோக் இன்	100,000.00	150,000.00	450,000.00
	மகாவலி ரீச்	100,000.00	150,000.00	450,000.00
தம்புளூய	தலகல	100,000.00	333,334.00	433,334.00
மொத்தம்		300,000.00	633,334.00	1,333,334.00

3.5.5 சுற்றாடலை பாதுகாக்கக் கூடிய சுற்றுலாத் துறை மற்றும் பண்ணைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல்

மகாவலி வலயங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த ஒரு குழல் காணப்பட்டு வருவதனால், 2014 ஆம் வருடத்தின் போது சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் அதிகளவுக்கு கவனம் செலுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சித்திட்டம் பாரியளவிலான சுற்றுலா ஹோட்டல்கள் வரையில் விரிவாக்கப்பட்டது. இந்த சுற்றுலா கருத்திட்டத்தின் கீழ் வருடத்தின் போது பின்வரும் கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன:

பொரெஸ்ட் ரொக் காட்ன் ஹோட்டல்- தம்புத்தேகம
 ஈஸ்டன் ஹோட்டல் டெவலப்ரஸ் - அல்ல கந்தளாய்
 உடவளவ சபாரி ஹோட்டல் - உடவளவ

3.5.6 சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தும் தொடர்புகள்

மகாவலி விவசாயிகளின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கென பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல்வேறு தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து சந்தைப்படுத்தல் தொடர்புகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளதடன், ஜன திவி அருண புத்தாண்டு நிகழ்ச்சித்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது.

தற்பொழுது இலங்கை மகாவலி அதிகார சபை வணிக அபிவிருத்திப் பிரிவின் மூலம் மகாவலி சமூகத்தினரின் அறுவடைகளை சாதாரண சந்தைகளிலும் பார்க்க உயர் விலையில் சந்தைப்படுத்தி, அவர்களுடைய வருமான மட்டத்தை உயர்த்துவதற்கென நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கென இந்நாட்டின் மிகப் பெரிய விற்பனை நிலையங்களின் வலையமைப்பை கொண்டிருக்கும் கார்கில்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடாக கொள்வனவு

செய்யும் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மகாவலி எச், வளவே மற்றும் மொறகஹகந்த ஆகிய வலயங்களில் கொள்வனவு நிலையங்களை ஸ்தாபித்துள்ளன.
உதாரணம்: கர்கிள்ஸ் கொள்வனவு நிலையம் - தம்புத்தேகம்
இந்நிலையம் நாளாந்தம் மரக்கறி விவசாயிகளிடமிருந்து சுமார் ரூ. 300,000 பெறுமதியான மரக்கறிகளை கொள்வனவு செய்து வருகின்றது.

கர்கிள்ஸ் கொள்வனவு நிலையம் - மொறகஹகந்த வலயம்
பெரிய வெங்காய கொள்வனவு (2014) கி.கிராம் 472,172 தொடர்பாக விவசாயிகளுக்கு கிடைத்த தொகை ரூ.33,262,313. அதே போல நாளாந்தம் இந்நிலையம் இவ்விவசாயிகளிடமிருந்து சுமார் 1500 கி.கிராம் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து வருகின்றது.

3.5.7 மகாவலி வலயங்களில் நெல் ஆலைகளை ஸ்தாபித்தல்

மகாவலி வலயங்களில் நெல் ஆலைகளை ஏற்படுத்துவதற்கென தனியார் துறையின் பங்கேற்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரிசியில் தன்னிறைவு கொண்டிருக்கும் ஒரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவதுடன், தற்பொழுது மகாவலி வலயங்களில் சுமார் 620 நெல் ஆலைகள் இயங்கி வருகின்றன.

வலயம்	நெல் ஆலைகளின் எண்ணிக்கை
B	70
C	37
H	179
உடவளவே	152
L	9
மொறகஹகந்த	142
ஹுருலுவெவ	31
மொத்தம்	620

நான்காவது அத்தியாயம்

மனித வளங்கள் மற்றும் நிதி முகாமைத்துவ பிரிவு

4.1 மனித வள முகாமைத்துவ பிரிவு

இப்பிரிவின் பிரதான கருமங்கள் பின்வருவனவற்றையும் உள்ளடக்குகின்றன: இலங்கை மகாவலி அதிகார சபையின் 4628 ஊழியர்களை உள்ளடக்கும் விதத்தில் மனித வளம் தொடர்பான திட்டங்களை தயாரித்தல், ஆட்சேர்ப்பு செய்வதற்கென தகுதியானவர்களை தெரிவு செய்தல், ஆட்சேர்ப்பு மற்றும் நியமனங்களை மேற்கொள்ளல், ஆற்றல் அபிவிருத்தி திட்டங்களை அமுல் செய்தல், ஊழியர்களை சேவையில் அமர்த்துதல், ஒவ்வொரு பதவி தொடர்பாகவும் பணி விவரங்களை நிர்ணயித்தல், செயலாற்றுகை மதிப்பீடு, செயல்திறன் மதிப்பீடு, பதவி உயர்வுகள், ஓய்வு பெறச் செய்தல், ஊழியர்களுக்கான சம்பளங்கள் மற்றும் பயன்களை பெற்றுக் கொடுத்தல், ஊழியர்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஆளணி நிர்வாகம் தொடர்பான தொழில் சாசனங்களை அமுல் செய்தல், அதனுடன் சம்பந்தப்பட்ட சட்ட ரீதியான நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்களை அமுல் செய்தல், இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள், வாகனங்கள், விடுமுறை இல்லங்கள், மாநாட்டு மண்டபங்கள், பயிற்சி நிலையங்கள் என்பவற்றை ஒதுக்கிக் கொடுத்தல் மற்றும் நிர்வகித்தல், முகாமைத்துவம் செய்தல்.

அட்டவணை 46 – 2014 இல் ஊழியர் எண்ணிக்கை

வரிசை எண்	ஊழியர் வகை	ஊழியர் எண்ணிக்கை
01	நிரந்தர ஊழியர்கள்	4540
02	விடுவிக்கப்பட்ட ஊழியர்கள்	04
03	ஒப்பந்த ஊழியர்கள் அடிப்படையிலான	49
04	பயிலுனர் ஊழியர்கள் அடிப்படையிலான	35
	மொத்தம்	4628

வரிசை எண்	செயற்பாடு	செயலாற்றுகை மட்டம்
01	புதிய ஆட்சேர்ப்பு மற்றும் தரங்களுக்கு பதவி உயர்வுகள்	496
02	ஓய்வு பெறச் செய்தல் மற்றும் பணியை முடிவுறுத்தல்	267
03	பயன்களை பெற்றுக் கொடுத்தல்	267

4.1.1 ஊழியர்களுக்கான ஆற்றல் அபிவிருத்தி

பின்வரும் மூன்று பிரதான தலைப்புக்களின் கீழ் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அமுல் செய்யப்பட்டுள்ளன:

1. உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி
 - உள்ளக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
 - வெளி நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சி (உள்நாட்டு புலமைப் பரிசில்கள்)
2. தேசிய தொழில் தகைமை (NVQ) மட்டங்களிலான சான்றிதழ்களை வழங்குவதற்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
3. கணினி மென்பொருள்களின் உருவாக்கம் மற்றும் கணினி தொகுதிகளை இயக்குதல்

4.1.2 உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி

பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கென ரூ. 17.6 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டதுடன், 2014 ஆம் ஆண்டின் முடிவின் போது இது தொடர்பாக செலவிடப்பட்ட தொகை ரூ. 9.37 மில்லியனாகும்.

4.1.2.1 உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி (உள்ளக)

உள்ளக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் விழிப்புணர்வூட்டல், முகாமைத்துவ அபிவிருத்தி, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் திறன்கள் அபிவிருத்தி போன்ற தலைப்புக்களை உள்ளடக்கும் விதத்தில் உத்தியோகத்தர்களுக்கான 17 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து தரங்களையும் சேர்ந்த 278 உத்தியோகத்தர்கள் இந்தப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்றார்கள். ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் குறைந்தபட்சம் 50 மணித்தியாலத்துக்கு குறையாத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அட்டவணை 48 – உள்ளக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் -2014

நிகழ்ச்சித்திட்ட வகை	பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை	நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை	செலவு (ரூ. சதம்)
விழிப்புணர்வுட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள்	40	2	1,010,601.00
திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்	40	1	379,940.00
முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்கள்	55	2	558,141.00
ஆற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்	75	2	5,590,566.00
விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்	40	1	1,581,900.00
மொத்தம்			9,371,705.00

4.1.2.2 உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி – (வெளி)

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், தேசிய தொழில் தகைமை மட்டம் (NVQ) என்பவற்றுக்கும், டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு மட்டத்திலான பாடநெறிகள் என்பவற்றை உள்ளடக்கும் விதத்தில் வெளிவாரிப் பயிற்சிக்கென 25 உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டார்கள். குறுங்கால பாடநெறிகளுக்கு 28 உத்தியோகத்தர்களை அனுப்பப்பட்டார்கள்.

அட்டவணை 49 – உத்தியோகத்தர் பயிற்சி 2013 (வெளி) – அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தேசிய தொழில் திறன்கள் மட்டத்தில் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு பாடநெறிகள்

வரிசை எண்	நிறுவனம் / பாடநெறி	பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை
01	விவசாய தொழில்நுட்ப பாடநெறி (02 வருடம்)	02
02	மனித வள முகாமைத்துவ பாடநெறி அரசு ஆளணி நிர்வாகம் மற்றும் மனித வள முகாமைத்துவம் (NJMB)	03
03	சுற்றாடல் தாக்க மதிப்பீடு தொடர்பான பயிற்சி பாடநெறி	01
04	பூகற்பவியல், பொறியியல் துறை தொடர்பான பட்டப் பின்படிப்பு பாடநெறி	01
05	ஊடகவியல் பட்டப் பின்படிப்பு பாடநெறி	01
06	பொருளாதாரம் தொடர்பான முழுமாணி பட்ட பாடநெறி	01
07	விளையாட்டுத் துறை டிப்ளோமா	01
08	சமூகவியல் தொடர்பான முழுமாணி பாடநெறி	01

09	Computer based Project Management Course	02
10	International Intensive Environment Impact Assessment Program	02
11	உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு உணர்வு சமநிலையை பராமரிப்பதற்கான செயலம்ர்வு	10
	மொத்தம்	25

அட்டவணை 50 – குறுகிய கால பாடநெறிகள்

வரிசை எண்	நிறுவனம் / பாடநெறி	பங்குபற்றியவர்கள் எண்ணிக்கை
01	சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான பாடநெறி முகாமைத்துவம் (SDFL)	03
02	ஒப்பந்த மற்றும் கொள்வனவு முகாமைத்துவ பாடநெறி	01
03	தேசிய தொழில் கற்கைகள் நிறுவனத்தில் தொடர்பாடல் நிகழ்வுகளை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம்	07
04	IASL நிறுவனம்	03
05	ICTAD	02
06	AAT	03
07	SDFS	05
08	மத்திய சுற்றாடல் அதிகார சபை	02
09	Distress Learning Center	03
	மொத்தம்	28

4.1.3 தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ்களை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள்

நவ மெதகம விவசாய பயிற்சி நிலையம் மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவில் இல. P 18/0057 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பயிற்சி நிலையத்தின் பயிற்சி செயற்பாடுகளை தேசிய மட்டத்திலான பாடநெறிகளுடன் ஒருங்கிணைப்பதற்கென இப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. பதிவின் பின்னர் இந்த நிலையம் விவசாய வெளிக்கள உதவியாளர், கால்நடை அபிவிருத்தி உதவியாளர், நாற்று மேடை முகாமைத்துவம் மற்றும் பூங்கா அலங்காரம் போன்ற நான்கு சான்றிதழ் பாடநெறிகள் NVQ 4 மட்டத்தில் ஆரம்பித்துள்ளது. தற்பொழுது பயற்சிக்கென சர்வதேச மட்டத்திலான சான்றிதழ்களை வழங்கக் கூடிய ஒரு நிறுவனமாக இந்நிலையம் அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர, விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் NVQ மட்டம் 5 மற்றும் 6 என்பவற்றிலான சான்றிதழ்களை வழங்குவதற்காக அத்தாட்சிப்படுத்தலை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



அதன் பிரகாரம், நவ மெதகம விவசாய பயிற்சி நிலையத்தின் மூலம் 75 வெளிக்கள உதவியாளர்கள் தொடர்பாக தேசிய தொழில் திறன் 04 மட்டத்தில் (NVQ - Level 04)) சான்றிதழ் வழங்குவதற்கும், அந்நிலையத்துக்கென ISO தரச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

4.1.4 கணினி மென்பொருள்களின் உருவாக்கமும், கணினி தொகுதிகளை இயக்குவதும்

இலங்கை மகாவலி அதிகார சபைக்கென ஒரு மனித வள முகாமைத்துவ முறைமை உருவாக்கப்பட்டிருப்பதுடன், இப்பொழுது அனைத்து ஊழியர்களும் தொடர்பான தரவுகள் இதில் உட்படுத்தப்பட்டுள்ளன. அவை இப்போது செயற்படும் நிலையில் இருந்து வருகின்றன. இந்த முறைமையின் அறிமுகம் தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நெறிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

4.2 சட்டப் பிரிவு

சட்டப் பிரிவிடம் முக்கியமாக ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடமைகள் வருமாறு: 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க மகாவலி அதிகார சபை சட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட 23 சட்டங்கள் என்பன தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை திட்டமிடுதல், செயற்படுத்துதல், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கிடையில் இடம்பெறும் சட்ட ரீதியான ஒப்பந்தங்களை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல், வேலைகொள்வோர் - ஊழியர்கள் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து பாராளுமன்ற தெரிவுக் குழு, மனுக்கள் கமிட்டி, நிர்வாக விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர், நடுத்தீர்ப்பு மன்றம், தொழில், நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற சட்ட ரீதியான நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல்.

அட்டவணை 52 – 2014 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த செயலாற்றுகை

நீதிமன்றம்	வருடத் தொடக்கத்தில் வழக்குகளின் எண்ணிக்கை	2013 ஆம் வருடம்			வருட இறுதியில் நிலுவையிலுள்ள வழக்குகள்
		விசாரிக்கப்பட்ட வழக்குகள்	புதிய வழக்குகள்	முடிக்கப்பட்ட வழக்குகள்	
உச்ச நீதிமன்றம்	15	03	00	00	15
மேன் முறையீட்டு நீதிமன்றம்	56	08	00	00	56
சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம்	08	00	00	00	08
வர்த்தக நீதிமன்றம்	01	00	00	00	01
உயர் நீதிமன்றம்	10	04	00	00	10
மாவட்ட நீதிமன்றம்	76	08	00	01	75
மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்	01	00	00	00	01
தொழில் நியாய சபை	12	07	00	01	11
நடுத் தீர்ப்பு மன்றம்	11	05	00	00	11
மொத்தம்	190	35	00	02	188

4.3 நிதிப் பிரிவு

நிதிப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பிரதான கருமங்கள் வருமாறு: நிறுவனத்தின் தொகுதித் திட்டம் மற்றும் வருடாந்த திட்டம் என்பவற்றின் பிரகாரம் மதிப்பீடுகளை தயாரித்தல், தேசிய வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மகாவலி அதிகார சபைக்கென ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல், மாதாந்தம் தேவைப்படும் நிதி அளவுகளை முன்னுணர்ந்து கூறல், திறைசேரியிடமிருந்து முற்பணத் தொகைகளை பெற்றுக் கொள்ளல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கருத்திட்டங்கள் தொடர்பாக வருடாந்த மதிப்பீடுகளை தயாரித்தல் மற்றும் ஊழியர் சம்பளங்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் பௌதீக வளங்களின் முகாமைத்துவம், கணக்காய்வு வினாக்கள் மற்றும் அரசு தொழில் முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற கமிட்டியின் வினாக்கள் என்பவற்றுக்கு தகவல்களை வழங்குதல் போன்ற நிதி முகாமைத்துவ செயற்பாடுகள்.

அட்டவணை 53 – 2013 ஆம் வருடம் தொடர்பாக நிறுவனத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகைகள் மற்றும் செலவுகள்

செலவுத் தலைப்பு	விபரம்	மூலதனம்	ஒதுக்கு	செலவு
152-2-4-1503	மீள வரும் செலவு	உள்நாட்டு	1,995,854,000	2,037,884,885
152-2-4-2201	மூலதனச் செலவு	உள்நாட்டு	1,350,000,000	1,234,886,078
152-2-4-2201	ஏனைய மகாவலி கருத்திட்டங்கள் வெலிஓயா அபிவிருத்தி கருத்திட்டம் (கிவுல்ஓயா)	உள்நாட்டு	150,000,000	280,366,342
152-2-5-2001	மகாவலி ஒருங்கிணைந்த கருத்திட்டம்	உள்நாட்டு	450,000,000	450,000,000
152-2-5-7-2105	மாதுருஓயா வலது கரை அபிவிருத்தி கருத்திட்டம்	உள்நாட்டு	125,000,000	125,000,000
152-2-5-2105	ரிதிமாலியத்த அபிவிருத்தி கருத்திட்டம்	உள்நாட்டு	150,000,000	115,136,882
	மொத்தம்		4,220,854,000	4,243,274,187

ஒதுக்கப்பட்ட தொகைகளிலும் பார்க்க மேலதிகமாக செலவுகளை மேற்கொள்ளும் பொருட்டு அதிகார சபையின் வருமானங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

அட்டவணை 54 –சொத்துக்கள், ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள்

விவரம்	2014.01.01 இல் கொள்விலை	கொள்வனவுகள்	விற்பனைகள் அகற்றுதல் மாற்றுதல்	2014.12.31 இல் கொள்விலை	பெறுமானத் தேய்வு	பெறுமானத் தேய்வை கழித்த பின்னர் பெறுமதி
காணிகள்	14,929	-	-	14,929	-	14,929
காணிகள், கட்டிடங்கள் (அலுவலகங்கள்)	1,301,171	139,105	895	1,439,381	251,379	1,188,003
காணிகள், கட்டிடங்கள் ஏனையவை	2,774,421	288	59,064	2,715,644	916,687	1,798,957
வாகனங்கள்	1,083,575	35,702	21,771	1,097,506	200,785	896,721
அலுவலக உபகரணங்கள்	66,138	15,368	3115	78,391	40,264	38,127
ஜெனரேட்டர்கள்	15,187	-	2	15,185	12,617	2,568

இயந்திரங்கள், உபகரணங்கள்	14,176	366	153	14,389	11,510	2,879
இயந்திரங்கள், உபகரணங்கள் (கட்டுமானம்)	345,949	1,176	193	346,932	195,325	151,607
இயந்திரங்கள் உபகரணங்கள் (பொது)	96,503	9,184	225	104,457	63,320	41,137
தளபாடங்கள் மற்றும் பொருத்துக்கள்	113,199	21,636	3,704	131,131	57,459	73,673
கணினிகள், உறுப்புக்கள்	79,411	34,595	10,016	103,990	53,382	50,608
மொத்தம்	5,904,659	257,420	99,138	6,061,935	1,802,728	4,259,209

4.4 மகாவலி பாதுகாப்புப் படை

மகாவலி பாதுகாப்புப் படையின் பிரதான பணிகள் வருமாறு: இலங்கை மகாவலி அதிகார சபையின் அதிகார எல்லைக்குள் அமைந்திருக்கும் காணிகள், கட்டடங்கள், உத்தியோகபூர்வ வாஸ்தலங்கள், பாரிய அளவிலான நீர்ப்பாசன கட்டமைப்புக்கள், நீர்த்தேக்கங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், வேலைத் தலங்கள் என்பவற்றினதும், ஊழியர்கள் மற்றும் குடியேற்றவாசிகள் ஆகியோரினதும் பாதுகாப்புக்கென நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வைபவங்களின் போது விசேட அதிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், காணி தொடர்பான கடமைகள், வன கட்டளைச் சட்டம் மற்றும் உரித்தினை மீளப் பெறுதல் கட்டளைச் சட்டம் என்பவற்றை அமுல் செய்யும் பொழுது பாதுகாப்பு விடயம் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குதல்.

அதன் பிரகாரம், 10 பிரதேசங்களின் அடிப்படையில் 40 பாதுகாப்பு அணியினர் உருவாக்கப்பட்டு, வதிவிட கருத்திட்ட அதிகார எல்லைப் பிரதேசங்களுக்கும், கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர் அலுவலகங்கள் என்பவற்றுக்கும் பாதுகாப்புச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

4.5 மகாவலி நிலையம்

பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கென மகாவலி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது: இலங்கை மகாவலி அதிகார சபை எல்லைக்குள் வசித்து வரும் பிள்ளைகளின் கல்வி, கலாசார, சமூக மேம்பாட்டுக்கென கொள்கைகளை உருவாக்குதல், மகாவலி சமூகத்தினர் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் கலைத் திறன்கள், தொடர்பாடல், ஊடக ஆற்றல் என்பவற்றை மேம்படுத்துதல், நீரியல் நாகரீகம் மற்றும் பாரம்பரிய சாகுபடி முறைகள் தொடர்பாக சமூகத்தினருக்கு அறிவுட்டும் நோக்கத்துடன் ஒரு அருங்காட்சியத்தை நடத்திச் செல்லல்.

அதன் பிரகாரம், 2014 ஆம் வருடத்தின் போது, எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. புராதன நீர்ப்பாசன நாகரீகத்தின் மகிமையின் அடிப்படையில் மகாவலி அபிவிருத்தியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டும் ஒரு தகவல் நிலையமாகவும், அபிவிருத்தி தொடர்பாடலை முன்னெடுக்கும் ஒரு நிலையமாகவும் இந்நிலையம் செயற்பட்டு வருகின்றது. மேலும், இது மகாவலி குடியேற்றவாசிகளின் சமூக, கலாசார மேம்பாட்டை வேரூன்றச் செய்து, பெருமிதமிக்க நீரியல் நாகரீகமொன்றின் மரபுரிமை, அபிவிருத்தி எண்ணக் கருக்கள் மற்றும் திறன்கள் என்பவற்றை ஆய்வு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான அபிவிருத்தி என்ற அணுகுமுறையில் ஆர்வம் காட்டும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் மாணவர்களுக்கும், திட்டங்களை தயாரிப்பதற்கும் தேவையான தகவல்களை

வழங்குவதன் மூலம் இவ்வருடத்தின் போது பின்வரும் முன்னேற்றங்கள் சாதித்துக் கொள்ளப்பட்டிருந்தன:

- ❖ ரம்பக்கன்ஓய கருத்திட்டத்தின் விவசாய குடும்பங்களின் பிள்ளைகளுக்கென தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும் நெறியாள்கை தொடர்பாக 50 பிள்ளைகளின் பங்கேற்புடன் மூன்று மாத கால பாடநெறியொன்றை நடத்துதல்.
- ❖ C வலயத்தைச் சேர்ந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 40 பிள்ளைகளின் பங்கேற்புடன் அறிவித்தல் பயிற்சி பாடநெறி ஒன்றை நடத்துதல்.
- ❖ 2014 ஆம் ஆண்டில் நான்கு காலாண்டுகள் தொடர்பாக தியவர சார சஞ்சிகையில் 5000 பிரதிகள் ஒவ்வொரு காலாண்டின் போதும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
- ❖ தேசிய நீர்ப்பாசன அருங்காட்சியத்தின் இரண்டாம் கட்டத்திற்கென பூர்வாங்க ஆய்வு செயற்பாடுகளும் விரிவான ஆய்வுகளும் இவ்வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்டன. அதற்கென பொருத்தமான வடிவங்களை தெரிவு செய்தல், உரிய இடங்களில் அவைகளை வைத்தல் என்பனவும் மேற்கொள்ளப்பட்டன.

4.6 போக்குவரத்து பிரிவு

இலங்கை மகாவலி அதிகார சபை 958 வாகனங்களை வைத்திருப்பதுடன், அந்த வாகனங்களை பராமரித்தல், கையகப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பன போக்குவரத்து பிரிவின் கருமங்களாக இருந்து வருகின்றன. தற்பொழுது பெரும்பாலான வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்ட நிலையில் இருந்து வருவதுடன், வருடத்தின் போது போக்குவரத்து பிரிவினால் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

2013 ஆம் வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்

2013 ஆம் வருட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூ. 61,325,400 ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அதன் பிரகாரம் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன:

1. 61 வாகனங்களின் பழுதுபார்ப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அதற்கென ரூ. 2,510,026.00 தொகை செலவிடப்பட்டது.
2. தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 90 வாகனங்கள் பயணங்களுக்கென பயன்படுத்திக் கொள்ளப்பட்டதுடன், அதற்கென ரூ. 1,875,973.39 தொகை செலவிடப்பட்டது.
3. 111 வாகனங்களின் சேர்விஸ் வேலைகள் இயந்திர வேலைத்தலத்தில் மேற்கொள்ளப்பட்டன.
4. மூன்றாம் தரப்பு காப்புறுதி மற்றும் முழுமையான காப்புறுதி கட்டணங்களாக 2014 ஆம் வருடத்தின் போது ஒதுக்குகளிலிருந்து ரூ. 1,035,810.26 தொகை செலவிடப்பட்டது.

ஐந்தாவது அத்தியாயம்

5.1 இலங்கை மகாவலி அதிகார சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கம்பனிகள்

இலங்கை மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு பாகம், கம்பெனிகள் சட்டத்தின் கீழ் முகாமைத்துவத்திற்கென பின்வரும் தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1. வ/ப மகாவலி கால்நடை வளங்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி
(Mahawali Livestock & Agro Entreprices (Pvt) Ltd)
2. வ/ப மகாவலி வென்ச்சர் கெப்பிட்டல் (தனியார்) கம்பெனி
(Mahawali Venture Capital (Pvt) Ltd)
3. வ/ப மகாவலி ஆலோசனை சேவைகள் பணியகம் (தனியார்) கம்பெனி
(Mahawali Consultancy Bureau (Pvt) Ltd)
4. வ/ப இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பெனி
(Natural ResourcesManagement Services (Pvt) Ltd)
5. வ/ப மகாவலி பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பெனி
(Mahaweli Engineering services (Pvt) Ltd)

அட்டவணை 55- 2014 ஆம் வருடத்தின் போது கம்பெனிகளின் செயற்பாடுகள்

வரிசை எண்	கம்பெனி	வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்/நிலை
01	வ/ப மகாவலி கால்நடை வளங்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி	<ul style="list-style-type: none"> ❖ பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து பாலை சேகரித்தல் மற்றும் சேவைகளை வழங்குதல் ❖ பால் மற்றும் பாலுடன் இணைந்த உற்பத்திப் பொருட்கள் ❖ கிராமிய கோழி வளர்ப்பு கருத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்குதல் ❖ விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பொலி காளைகளாக பயன்படுத்திக் கொள்வதற்கு மாடுகளை வழங்குதல் ❖ உயர் தரம் வாய்ந்த புறொய்லர் கோழி இறைச்சி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்
02	வ/ப மகாவலி வென்ச்சர் கெப்பிட்டல் (தனியார்) கம்பெனி	<ul style="list-style-type: none"> ❖ திறைசேரி உண்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முதலீட்டிலிருந்தும், திகனவில் அமைந்திருக்கும் டொலமைட் கருத்திட்டத்திலிருந்தும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. <p align="center">டொலமைட் கருத்திட்டம்: 946,060.14</p>
03	வ/ப மகாவலி ஆலோசனை சேவைகள் பணியகம் (தனியார்) கம்பெனி	<p>பின்வரும் சாத்தியப்பாட்டு ஆய்வுகளிலிருந்தும், ஒப்பந்த வேலைகளிலிருந்தும் 2014 ஆம் வருடத்தின் போது செயற்பாட்டு வருமானம் ஈட்டிக் கொள்ளப்பட்டுள்ளது.</p> <ul style="list-style-type: none"> - கொத்மலை KITI – 7,673,571 - மடாட்டுகம் - 4,203,162 - மொறகஹகந்த – 7,306,573
04	வ/ப இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பெனி	<p>2014 ஆம் வருடத்தின் போது பின்வரும் செயற்பாடுகளிலிருந்து செயற்பாட்டு ஆதாயம் ஈட்டிக் கொள்ளப்பட்டுள்ளது:</p> <ul style="list-style-type: none"> • திகிலிஓய அணைக்கட்டுக் கருத்திட்டம்- 607,475 • தொறகமுவ குளம் கருத்திட்டம்- 8000 • கோட்டல் ஒன்றுக்கான பூர்வாங்க சுற்றாடல் மதிப்பீடு- 6000
05	வ/ப மகாவலி பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பெனி	கலைக்கப்பட்டுள்ளது

கம்பனியின் பெயர்	ஆரம்பிக்கப்பட்ட வருடம்	பதிவு	பங்குதாரர்கள்	பங்குகள்	தலைவர்	பணிப்பாளர் சபை	தலைமை அலுவலக முகவரி	2014 இல் கம்பெனியின் நிலை	2014 இல் கணக்குகள் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளனவா
வ/ப வென்ச்சர் கெப்பிடல் (தனியார்) கம்பெனி	1997-03-17	2007 ஆம் ஆண்டின் இல 07 கம்பெனிகள் சட்டத்தின் கீழ் PV9854	திரு.K.H.Sகுணதிலக திரு. லலித் கொடமுன்ன திரு. போல் லெஸ்லி பென்டிக்	01 01 01	இல்லை	திரு. எம். விஜிதசேன திரு. ரத்னசிரி வேரகல	7 ஆம் தளம் இலங்கை மகாவலி அதிகார சபை, இல.500 நீர் ஜாயா மாவத்தை கொழும்பு 10	செயற்பட்டு வருகின்றது	2014 தொடர்பாக கணக்காய்வு நகல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வ/ப மகாவலி கால்நடை வளங்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி	1999-06-14	2007 ஆம் ஆண்டின் இல. 07 கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழைய பதிவு N(PVS)23489	மகாவலி அதிகார சபை		இல்லை	திரு. எட்வர்ட் டி மெல் திரு. நிமல் மஹவத்த திரு. ஒஸ்மன் டி சில்வா திருமதி. கே.ஜி. விஜயகுமாரிய	இல. 260/20, பேஸ்லைன் வீதி, கொழும்பு 09	செயற்பட்டு வருகின்றது	கணக்காய்வு செய்யப்பட்டுள்ளது
வ/ப மகாவலி ஆலோசனை சேவைகள் (தனியார்) பணியகம்	1998-06-18	2007 ஆம் ஆண்டின் இல 07 கம்பெனிகள் சட்டத்தின் கீழ் PV23849	மகாவலி அதிகார சபை திஸ்ஸ சேனாரத்ன	6385 01	திரு . ஹர்ஷ சமரவீர	திரு. ஹர்ஷ சமரவீர பொறி.(திரு) எலகந்த திரு. காமினி விஜயநாயக்க, பொறி.(திரு) சிசிர குமார	இல. 11 ஜாவத்தை வீதி, கொழும்பு 05	செயற்பட்டு வருகின்றது	கணக்காய்வு செய்யப்பட்டுள்ளது
இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பெனி	1999-07-30	2007 ஆம் ஆண்டின் இல 07 கம்பெனிகள் சட்டத்தின் கீழ் PV4398	மகாவலி அதிகார சபை திரு. H.M. மந்திரிதிலக திரு. D.R.வணிகரத்ன	1500 01 01	திரு . K. W. N.D . கருணாரத்ன	திரு. A.M.K.B. அத்தநாயக்க திரு. B.W.M. W. செனவிரத்ன	அணைக்கட்டு பிரதேசம் பொல்கொல்ல	செயற்பட்டு வருகின்றது	கணக்காய்வு செய்யப்பட்டுள்ளது
மகாவலி பொறியியல் சேவைகள் கம்பெனி									முடப்பட்டுள்ளது

வருடாந்த கணக்குகள்

பாகம் ii

நிதிசார் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

1. அறிக்கையிடும் கட்டமைப்பு

1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இலங்கை மகாவலி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் அதன் கருமங்கள் உருவாக்கப்பட்டன. இலங்கை மகாவலி அதிகார சபையின் கருமங்கள் அச்சட்டத்தின் 12 ஆவது பிரிவில் எடுத்துக் காட்டப்பட்டிருப்பதுடன், மகாவலி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அமுல் செய்யும் பொறுப்பு அதன் மூலம் அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகாவலி சட்டத்தின் பிரகாரம், குறிப்பிட்ட ஒரு விசேட பிரதேசத்தில் அல்லது ஒரு விசேட பிரதேசம் தொடர்பாக அதிகார சபையின் கருமங்கள் பின்வரும் விதத்தில் அமைதல் வேண்டும்:

- (அ) நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசன நீர் விநியோக அமைப்புகள் மற்றும் மின்சார உற்பத்தி, மின்சார விநியோகம் என்பவற்றுக்கான இயந்திர உபகரணங்களை ஸ்தாபித்தல் மற்றும் அதனை மேற்கொள்ளல் என்பவற்றையும் உள்ளடக்கிய மகாவலி கங்கை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை திட்டமிடுதல் மற்றும் அமுல் செய்தல்; எவ்வாறிருப்பினும், மின்சாரத்தை பகிர்ந்தளிக்கும் சம்பந்தப்பட்ட கருமத்தை, வேறு ஏதேனும் எழுத்து மூலமான சட்டத்தின் கீழ் அவ்வாறு செய்வதற்கென அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் வேறு ஏதேனும் ஓர் அதிகார சபையின் மூலம் செய்ய முடியும்.
- (ஆ) குறிப்பிட்ட ஒரு விசேட பிரதேசத்தில் முழுமையான, ஒருங்கிணைந்த அபிவிருத்தியை மேற்கொள்ளல் மற்றும் அந்த அபிவிருத்தியை தக்கவைத்துக் கொள்ளல்.
- (இ) குறிப்பிட்ட ஒரு விசேட பிரதேசத்திற்குள் விவசாய உற்பத்தித் திறன் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் ஆற்றல் என்பவற்றை உச்ச மட்டத்தில் பராமரித்து வருதல், பொருளாதார, விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துதல் மற்றும் அந்த அபிவிருத்தியை தக்க வைத்துக் கொள்ளல்.
- (ஈ) ஏதேனும் ஒரு விசேட பிரதேசத்திற்குள் பௌதீக சுற்றாடலை பாதுகாத்தல் மற்றும் அதனை பராமரித்து வருதல்.
- (உ) ஏதேனும் ஒரு விசேட பிரதேசத்திற்குள் சமூகத்தின் பொது நலன் மற்றும் கலாசார முன்னேற்றம் என்பவற்றை விருத்தி செய்தல் மற்றும் அப்பிரதேசத்தை நிர்வகித்தல்.
- (ஊ) உள் மற்றும் வெளி தனியார் மூலதனத்தை குறிப்பிட்ட ஒரு விசேட பிரதேசத்தில் பொருளாதார மற்றும் விவசாய அபிவிருத்தியில் பயன்படுத்துவதனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
- (எ) மகாவலி கங்கை அபிவிருத்தி திட்டத்தை திட்டமிடுவதிலும், அதனை அமுல் செய்வதிலும், குறிப்பிட்ட ஒரு விசேட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்க திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனியார் அல்லது அரச சார் வேறு எவரேனும் நபர்கள் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல், அதனை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல்.

இலங்கை மகாவலி அதிகார சபை அதன் கீழ் நிர்வகிக்கப்படும் ஐந்து கம்பெனிகளையும், ஒரு இணைக் கம்பெனியையும் கொண்டுள்ளது. அவை வ/ப மகாவலி வென்ச்சர் கெப்பிட்டல் (தனியார்) கம்பெனி, வ/ப இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பெனி, வ/ப மகாவலி கால்நடை வளங்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி, வ/ப மகாவலி பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பெனி, வ/ப மகாவலி ஆலோசனை பணியகம் (தனியார்) கம்பெனி மற்றும் வ/ப மகாவலி கால்நடை வளங்கள் தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி என்பனவாகும்.

அனைத்து கம்பெனிகளும் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அமைக்கப்பட்டிருப்பதுடன், அவை பின்வரும் முக்கியமான பணிகளை நிறைவேற்றி வருகின்றன.

மகாவலி கம்பெனிகளின் முதன்மையான செயற்பாடுகள்

அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் கம்பெனிகள்

அ. வ/ப மகாவலி வென்ச்சர் கெப்பிட்டல் (தனியார்) கம்பெனி

- i. மகாவலி தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்குதல்.
- ii. கம்பெனிக்கு நிதிகளை ஈட்டிக்கொள்ளக் கூடிய வர்த்தக தொழில் முயற்சிகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு உதவுதல்.

ஆ. வ/ப இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பெனி

- i. இயற்கை வளங்கள் முகாமைத்துவ பிரிவின் கீழ் கட்டுமான திட்டங்கள், பொருட்கள் தொடர்பான மதிப்பீட்டாய்வுகள், நிலப் பயன்பாட்டு வரைபடங்கள், நீரேந்துப் பரப்பு பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் வன வளம் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் என்பன தொடர்பாக தொழில்சார் ஆலோசனைகள் மற்றும் சேவைகள் என்பவற்றை வழங்குதல்.
- ii. தகவல்கள் மற்றும் தரவுகளை வழங்குதல், சாத்தியப்பாட்டு ஆய்வுகளை தயாரித்தல், சுற்றாடல் மீதான தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வுகள் மற்றும் பூர்வாங்க சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைகள் என்பவற்றை தயாரித்தல்.

இ. வ/ப மகாவலி கால்நடை வளங்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி

- i. மகாவலி விவசாயிகளுக்கு உயர் தரம் வாய்ந்த விலங்குகளை வழங்குதல்.
- ii. பால் மற்றும் இறைச்சி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்.

ஈ. வ/ப மகாவலி பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பெனி

- i. மென் மற்றும் கனரக இயந்திர உபகரணங்கள் என்பவற்றுக்கு சேவைகளை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்.
- ii. காணி அபிவிருத்தி ஒப்பந்த வேலைகளை மேற்கொள்ளல் மற்றும் கனரக இயந்திர உபகரணங்களை வாடகைக்கு விடுதல்.

உ. வ/ப மகாவலி ஆலோசனை பணியகம் (தனியார்) கம்பெனி

- i. கட்டடங்கள், நீர்ப்பாசனம், காணி, நீர் வளங்கள், வீதிகள் போன்ற கட்டுமானச் சேவைத் துறைகள் தொடர்பாக ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
- ii. கட்டடங்கள், நீர்ப்பாசனம், காணி, நீர் வழங்கல் மற்றும் வீதி நிர்மாணம் என்பவற்றில் ஒப்பந்த வேலைகளை ஏற்றுக் கொள்ளல்.

இணைந்த கம்பெனி

வ/ப மகாவலி கால்நடை வளங்கள் தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி

- i. கோழி இறைச்சி (புரொய்லர்) உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்.
- ii. மகாவலி விவசாயிகளுடன், அவர்கள் உற்பத்தி செய்யும் புரொய்லர் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்களில் ஈடுபடுதல்.

2. கணக்கீட்டு அடிப்படை

2.1 இணங்கியொழுதும் கூற்று : நிதி நிலைமை குறித்த கூற்று, செயற்பாட்டு கூற்று, தேறிய சொத்துக்கள் மற்றும் உரித்துக்களில் ஏற்பட்ட மாற்றம் குறித்த கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்பான குறிப்புக்கள் என்பன இந்த நிதிக் கூற்றுக்களில் அடங்குகின்றன. இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் இலங்கை கணக்கீட்டுத் தர நியமங்களின் பிரகாரம் இந்த கணக்குக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இக்கணக்குக் கூற்றுக்கள் முன்னைய நிதியாண்டில் பின்பற்றப்பட்ட தர நியமங்களை பின்பற்றுகின்றன.

2.2 கணக்கீட்டு அடிப்படை

சொத்துக்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் தொடர்பான வெளிப்படுத்துகைகள் தவிர, இந் நிதிக் கூற்றுக்கள் வரலாற்று ரீதியான செலவு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.3 செயற்படுத்தப்படும் மற்றும் சமர்ப்பிக்கப்படும் நாணய வகை

இந்த நிதிக் கூற்றுக்கள் இலங்கை ரூபாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்படும் அனைத்து நிதித் தகவல்களும், மிகக் கிட்டிய ஆயிரம் ரூபா அளவில் காட்டப்பட்டுள்ளன.

2.4 மதிப்பீடுகள் மற்றும் முடிவுகளை பயன்படுத்துதல்

இலங்கை கணக்கீட்டு தர நியமங்களின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் பொழுது கணக்கீட்டுக் கொள்கைகள், சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் செலவுகள் என்பவற்றின் வெளிப்படுத்தப்பட்ட பெறுமதிகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சிறு முடிவுகள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் என்பவற்றை முகாமைத்துவம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. வரலாற்று ரீதியான அனுபவங்கள் மற்றும் தற்போதைய நிலவரங்கள் என்பவற்றின் பிரகாரம், நியாயமானவை என நம்பக் கூடிய எதிர்பார்ப்புக்களையும் உள்ளடக்கும் விதத்தில் முடிவுகள் மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலைமை இவ்வாறு இருப்பதனால், உண்மையான அனுபவங்கள் மற்றும் பெறுபேறுகள் அத்தகைய மதிப்பீடுகளிலிருந்து வேறுபட முடியும்.

இந்த மதிப்பீடுகள் மற்றும் அடிப்படை அனுமானங்கள் தொடர்ச்சியான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. கணக்கீட்டு மதிப்பீடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருந்தால், அத்திருத்தங்கள் குறிப்பிட்ட காலப் பிரிவுக்கு உரியதாக இருந்து வரும் சந்தர்ப்பத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.

2.5 கணக்கீட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள்

கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகள் நடப்பாண்டிலும் அதே விதத்தில் பின்பற்றப்பட்டுள்ளன.

3. விசேட கணக்கீட்டுக் கொள்கைகள்

இந்தக் கணக்கீட்டு கூற்றுக்கள் செல்லுபடியாகும் ஒட்டுமொத்த காலப் பிரிவின் போது, கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கணக்கீட்டுக் கொள்கைகள் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டுள்ளன.

3.1 ஒருங்கிணைக்கும் அடிப்படை

அறிக்கையிடப்பட்ட பெறுபேறுகள் மற்றும் சமமான முறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபை மற்றும் அதன் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் கம்பெனிகள் என்பவற்றின் நிதிக் கூற்றுக்களின் மீள் கணிப்பீடுகளையும் உள்ளடக்கிய விதத்தில் ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்கள் தொடர்ச்சியான முறையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இதன் மூலம் தெளிவாகும் விடயம், இந்த ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்களில் எடுத்துக் காட்டப்படும் நிதிசார் தகவல்கள் இலங்கை மகாவலி அதிகார சபையை ஒரு தனி பொருளாதார கட்டமைப்பாக பிரதிபலிக்கின்றன என்பதாகும்.

3.1.2 அ. கம்பெனிகளின் நிதிக் கூற்றுக்கள், கணக்காய்வு பணிகள் இன்னமும் இடம்பெற்று வரும் காரணத்தினாலும்,

ஆ. கம்பெனிகளின் கணக்காண்டுகள், அதிகார சபையின் கணக்காண்டுகளிலும் பார்க்க வேறுபடுவதன் காரணமாகவும்

ஒருங்கிணைப்பு செயற்பாடுகளின் போது வரைவு நிதிக் கூற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

3.1.3 மகாவலி ஆலோசனைச் சேவைகள் பணியகம் மற்றும் மகாவலி கால்நடை வளங்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பெனி என்பவற்றின் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகள் ஒன்றிணைப்புக்கென பயன்படுத்தப்பட்டுள்ளன.

3.2 சொத்துக்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்

3.2.1 2009.01.01 க்கு பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் கொள்வனவு விலை அல்லது நிர்மாணச் செலவு மற்றும் அச்சொத்தை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் செயற்பாடு தொடர்பாக செயற்படும் நிலைக்கு எடுத்து வருவதற்கு நேரடியாக இடம்பெற்ற செலவு போன்ற விடயங்களை உள்ளடக்கி “சொத்துக்களின் செலவு” என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டிருந்த அல்லது நிர்மாணிக்கப்பட்டிருந்த சொத்துக்கள் மீள் கணிப்பீடு செய்யப்பட்டு, 2009.01.01 திகதியன்று செல்லுபடியாகும் விதத்தில் கணக்கேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 31.12.2013 திகதியன்றுள்ளவாறு மோட்டார் வாகனங்கள் மீள் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு, அப்பெறுமதிகள் கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

3.2.2 முழு உரித்து காணிகள் தவிர, ஏனைய அனைத்துச் சொத்துக்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் தொடர்பாக கொள்விலையின் அடிப்படையில் அல்லது மீள் கணிப்பீட்டின் அடிப்படையில் எளிய நேர்கோட்டு முறையில் பெறுமதித் தேய்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்சொத்தின் கொள்விலையை, அச்சொத்து வகையின் ஆயுள் காலத்துடன் ஒப்பிட்டு பெறுமானத் தேய்வு மேற்கொள்ளப்படுகின்றது. சொத்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதம் தொடக்கம் பெறுமதித் தேய்வு கணக்கிடப்படுவதுடன், கீழ்க் காணும் பெறுமதித் தேய்வு விகிதங்களின் பிரகாரம் பெறுமானத் தேய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

			வருடாந்தம்
1.	கட்டடங்கள்	- அலுவலகம் - ஏனையவை	2½% 5%
2.	மோட்டார் வாகனங்கள்		20%
3	இயந்திர உபகரணங்கள்	அலுவலக உபகரணங்கள் மற்றும் நலன்புரி பண்டங்கள்	15%
4	இயந்திர உபகரணங்கள்	- மின்சார ஜெனரேட்டர்கள்	15%
5	இயந்திர உபகரணங்கள்	- கட்டுமான வேலை	15%
6	இயந்திர உபகரணங்கள்	- பொது	15%
7	தளபாடங்கள் மற்றும் பொருத்துக்கள்	-	10%
8	கணினிகள் மற்றும் துணை உறுப்புக்கள்	-	20%

3.3 முதலீடுகள்

3.3.1 இணைந்த கம்பெனியில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள்

இணைந்த கம்பெனியில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு கொள்விலையில் கணக்கிடப்பட்டு, ஐந்தொகையில் ஒரு நீண்ட கால முதலீட்டின் கீழ் புறம்பாக காட்டப்பட்டுள்ளது. இந்த முதலீடு கம்பெனியின் நிதி மற்றும் செயற்பாட்டு கொள்கை முடிவுகளின் மீது அதிகார சபைக்கு குறிப்பிடத்தக்க அளவிலான எத்தகைய செல்வாக்கையும் செலுத்தாதிருப்பதனால் அதனை தனியொரு அலகு என்ற முறையில் கணக்கீட்டுக்கு பயன்படுத்துவது பொருத்தமற்றதாகும்.

3.3.2 ஏனைய முதலீடுகள்

ஏனைய முதலீடுகள் நீண்ட கால முதலீடுகளாக கருதப்பட்டு, கொள்விலையில் கணக்கிடப்பட்டு ஐந்தொகையில் காட்டப்பட்டுள்ளன.

3.4 சரக்கு கையிருப்பு அறிக்கைகள்

சரக்கு கையிருப்புக்கள் குறைந்த கொள்விலை மற்றும் பெற்றுக் கொள்ளக் கூடிய தேறிய பெறுமதி என்பவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி வழங்கப்படாத, குறைபாடுகளுடன் கூடிய மற்றும் பழம் பாணியிலான பண்டங்கள் தொடர்பாக தேவையான இடங்களில் ஒதுக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3.5 வியாபார மற்றும் கிடைக்க வேண்டிய ஏனைய ஆதாயங்கள்

வியாபார மற்றும் கிடைக்க வேண்டிய ஏனைய ஆதாயங்கள், ஐயக் கடன்கள் மற்றும் வாராக் கடன்கள் என்பவற்றின் ஒதுக்குகளை மேற்கொண்ட பின்னர் பெற்றுக் கொள்ளக் கூடிய, அனுமானிக்கத்தக்க கூடிய பெறுமதியின் அடிப்படையிலேயே காட்டப்பட்டுள்ளன.

3.6 காசு மற்றும் காசுக்கு இணையானவை

காசு மற்றும் காசுக்கு இணையானவை, காசு நிலுவைகள் மற்றும் கேள்வியின் போது செலுத்தப்பட வேண்டிய வங்கி அதிகப் பற்றுக்கள் என்பவற்றை உள்ளடக்கிய விதத்தில் காட்டப்பட்டிருப்பதுடன், நிதிப் பாய்ச்சலை குறிப்பிடும் பொருட்டு இலங்கை மகாவலி அதிகார சபையின் நிதி முகாமைத்துவமும் ஒரு நிதிக் கூறாக காட்டப்பட்டுள்ளது.

3.7 பொறுப்புக்கள் மற்றும் ஒதுக்குகள்

ஐந்தொகையில் நடப்புப் பொறுப்புக்களின் கீழ் காட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்கள், கேள்வியின் போது செலுத்த வேண்டிய கடப்பாடுகள் மற்றும் ஐந்தொகை திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் செலுத்தி தீர்க்க வேண்டிய தொகைகளாகும். நடப்பல்லாத பொறுப்புக்கள் என்பதன் மூலம் காட்டப்பட்டிருக்கும் அனைத்தும், ஐந்தொகை திகதியிலிருந்து ஒரு வருடம் முடிந்த பின்னரும் செலுத்தப்பட வேண்டியிருக்கும் கடப்பாடுகள் ஆகும்.

நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் பொழுது, அறிந்திருந்த அனைத்து பொறுப்புக்களும் கணக்கில் பதிவு செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

3.8 ஓய்வூதிய அனுகூலத் திட்டம்

அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வுப் பணிக்கொடையை வழங்குவதற்கான ஒதுக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிக்கொடையை பெற்றுக் கொள்வதற்கு தகைமையை பெற்றுக் கொள்ளும் அரை மாதச் சம்பளம், முதல் பணியாண்டு தொடக்கம் ஒவ்வொரு வருட இறுதியிலும் கணக்கிடப்பட்டு, இதற்கான ஒதுக்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

3.9 வருமானக் கூற்று

3.9.1 திறைசேரியிலிருந்து கிடைக்கும் நிதியளிப்புக்கள், இலங்கை மகாவலி அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வரும் காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் குத்தகைத் தொகைகள், உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களிலிருந்து கிடைக்கும் கட்டணங்கள், முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் வட்டி என்பன இலங்கை மகாவலி அதிகார சபையின் வருவாயில் அடங்குகின்றன.

3.9.2 இலங்கை மகாவலி அதிகார சபைக்கு பொருளாதார பயன்கள் கிட்டும் அதிக வாய்ப்புக்களின் பிரகாரமும், நம்பகத் தன்மையுடன் கூடிய விதத்தில் அதனை அளவிடக் கூடிய ஆற்றலின் அடிப்படையிலும் வருவாய் கணக்கிடப்பட்டுள்ளது. குத்தகை வருமானங்கள், ஏனைய வாடகைகள், உரிமைப் பங்குத் தொகைகள் மற்றும் வட்டி வருமானம் என்பன திரண்டு வரும் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.

3.10 செலவு

நிறுவனத்தின் நாளாந்தச் செலவுகள், சொத்துக்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் என்பவற்றை செயல்திறனுடன் பராமரித்து வருவதற்கு மேற்கொள்ளப்படும் செலவுகளையும் உள்ளடக்கிய விதத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டு, வருமானக் கூற்றில் குறிப்பிடப்படும் வருடத்தின் இலாபம் / நட்டம் கணக்கிடப்பட்டுள்ளது. வாராக் கடன்கள் மற்றும் ஐயக் கடன்கள், அறிந்திருக்கும் அனைத்துப் பொறுப்புக்கள் மற்றும் சொத்துக்கள், இயந்திர உபகரணங்கள் என்பவற்றின் பெறுமானத் தேய்வு ஆகியவற்றுக்கென ஒதுக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3.11 ஐந்தொகையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

ஐந்தொகையின் பின்னர் இடம்பெற்ற அனைத்து பௌதீக செயற்பாடுகளும் அவசியமான விதத்தில் சீராக்கம் செய்யப்பட்டுள்ளன.

3.12 அவசர கால நிலைமைகள்

இலங்கை மகாவலி அதிகார சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் தொடர்பாக 2014.12.31 திகதியன்று நிலவி வரும் அவசர நிலை பொறுப்புத் தொகை ரூ. 19 மில்லியனாக இருந்து வந்தது.

இலங்கை மகாவலி அதிகார சபை,
இல. 500, டி. பி. ஜாயா மாவத்தை,
கொழும்பு 10

31.12.2014 இல் உள்ளவாறு ஒருங்கிணைந்த நிதி நிலைமை தொடர்பான அறிக்கை

	குறியீடு	குழுவும்		மகாவலி அதிகார சபை	
		ரூ. '000 2014	ரூ. '000 2013	ரூ. '000 2014	ரூ. '000 2013
சொத்துக்கள்					
நடப்பல்லாத சொத்துக்கள்					
சொத்துக்கள், இயந்திர உபகரணங்கள்	1	4,259,208	4,549,301	4,176,797	4,471,121
முதலீடுகள்	2	175,359	166,731	97,876	87,535
இடம்பெற்று வரும் வேலைகள்		62,506	48,362	62,506	48,362
நடப்பல்லாத சொத்துக்களின் மொத்தம்		4,497,074	4,764,394	4,337,180	4,607,018
நடப்புச் சொத்துக்கள்					
களஞ்சிய கையிருப்புக்கள்	3	180,890	174,028	171,087	163,492
வியாபார மற்றும் ஏனைய கிடைக்க வேண்டிய தொகைகள்	4	1,274,329	1,150,958	1,595,253	1,485,043
முற்கொடுப்பனவுகள்		-	38	-	-
வங்கி பிணைப் பத்திரங்கள்		837	905	-	-
காசு மற்றும் காசுக்கு இணையானவை	5	190,391	140,950	147,825	108,976
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		1,646,447	1,466,879	1,914,165	1,757,510
மொத்த சொத்துக்கள்		6,143,521	6,231,273		
பொறுப்புக்கள்					
நடப்பு பொறுப்புக்கள்					
கடனிந்தவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகள்	6	491,622	528,482	380,700	437,175
திரண்ட செலவுகள்	7	207,705	87,145	202,405	77,645
நடப்புப் பொறுப்புக்களின் மொத்தம்		699,327	615,627	583,105	514,821
நடப்பல்லாத பொறுப்புக்கள்					
பணிக்கொடை கொடுப்பனவுகளுக்கான ஒதுக்கு	8	1,311,876	1,157,688	1,307,474	1,153,643
குத்தகைகள்		14,329	6,243	-	-
தாமதப்படுத்த வேண்டிய வரி		612	612	-	-
நடப்பல்லாத பொறுப்புக்களின் மொத்தம்		1,326,817	1,164,543	1,307,474	1,153,643
மொத்த தேறிய பொறுப்புக்கள்		2,026,144	1,780,170	1,890,579	1,668,464
தேறிய சொத்துக்கள் உரித்துக்கள்					
திரண்ட நிதியம்		23,383,849	23,224,435	23,370,845	23,211,146
ஒதுக்கு: மு/கொ வருமான செலவுக் கணக்கு நிலுவை		-23,171,205	-22,678,520	-22,874,346	-22,352,802
வருமான ஒதுக்கு - கம்பெனிகள்		67,466	53,560	-	-
மீள் மதிப்பீட்டு இலாபம்		3,837,627	3,851,627	3,837,266	3,837,721
தேறிய சொத்துக்கள்/உரித்துக்களின் மொத்தம்		4,117,377	4,451,102	4,360,766	4,696,064

இந்திராணி ராமநாயக்க
பணிப்பாளர் நிதி
இலங்கை மகாவலி அதிகார சபை

காமினி ராஜகருணா
பணிப்பாளர் நாயகம்
இலங்கை மகாவலி அதிகார சபை

இலங்கை மகாவலி அதிகார சபை,
இல. 500, டி. பி. ஜாயா மாவத்தை,
கொழும்பு 10

31.12.2014 இல் முடிவடைந்த வருடத்தின் நிதிச் செயலாற்றுகை

குழுமம்				குழுமம்	அதிகார சபை
ரூ. '000	ரூ. '000			ரூ. '000	ரூ. '000
2013	2013		பட்டியல்	2014	2014
		வருமானம்			
266,236	266,236	வரிகள்	1	369,869	369,869
96,692	94,920	கொடைகள்		131,915	131,225
37,735	-	ஒப்பந்த சேவைகள்		34,106	-
18,881	18,124	பண்ணை உற்பத்தி விற்பனைகள்		37,966	34,264
231	231	சுழல் வருமானம்		1,120	1,120
2,349	42	முதலீட்டு வருமானம் (MCB, NRMS & Venture Capital)		13,183	2,560
79,382	77,449	ஏனைய வருமானம்		90,478	89,399
501,506	457,002	உருவாக்கப்பட்ட வருமானம்		678,637	628,436
1,800,000	1,800,000	திறைசேரி அளிப்புக்கள் - மீள வரும்		1,970,000	1,970,000
1,671,666	1,671,666	- மூலதனம்		1,854,310	1,854,310
3,973,172	3,928,668			4,502,948	4,452,747
		கழிக்க - செலவுகள்			
1,933,215	1,910,426	ஊழியர் சம்பளங்கள்		2,214,692	1,910,407
29,571	29,433	பயணச் செலவுகள், தங்குமிடச் செலவுக் கொடுப்பனவுகள்		36,309	29,433
106,101	98,082	வழங்கல்கள்/ போக்குவரத்து		109,223	98,082
29,701	28,779	பராமரிப்புச் செலவுகள்		27,175	28,996
100,063	98,874	ஒப்பந்த சேவைகள்		106,895	98,789

421	421	காப்புறுதி		697	421
40,294	31,228	ஏனைய செலவுகள்		38,517	31,228
260,955	254,699	பெறுமானத் தேய்வு		452,558	254,999
(482)	(482)	தவணை பிந்திய வாராக்கடன் ஒதுக்கு		-	
1,517,724	1,517,724	புனரமைப்பு, நிர்மாணம், ஏனைய பராமரிப்புக்கள், குடியேற்ற சேவைகள்		1,977,993	1,977,993
1,070	1,070	பண்ணைகளின் நட்டம்		24,756	24,756
		அபிவிருத்தி பயிற்சி நிலையங்களின் நட்டம்		51	51
		இயந்திர வேலைத்தலத்தின் நட்டம்		9,806	9,806
4,018,634	3,970,254	இயக்குதல் செலவுகளின் மொத்தம்		4,998,673	4,950,330
(45,461)	(41,586)	இயக்குதல் செயற்பாடுகளிலிருந்து கிடைத்த மிகை		(495,724)	(497,583)
(4,796)	(3,246)	கூட்டு: சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த இலாபம்/ (நட்டம்)	4	3,038	3,038
273		கழிக்க: வரிகள்		-	
(50,530)	(44,832)	வரியின் பின்னர் மிகை/(குறை)		(492,686)	(494,544)
(22,627,990)	(22,307,970)	01.01.20014 இல் மு/கொ. நிலுவை மு/கொ. தேறிய மிகை/குறை		(22,678,519)	(22,352,802)
(22,678,520)	(22,352,802)			(23,171,205)	(22,847,346)

இலங்கை மகாவலி அதிகார சபை
இல. 500
ரீ.பி. ஜாயா மாவத்தை
கொழும்பு 10

31.12. 2014 முடிவடைந்த வருடம் தொடர்பாக காசுப் பாய்ச்சல் கூற்று

	குமும் 2014 (ரூ. '000)	அதிகார சபை 2014 (ரூ. '000)
செயற்பாடுகளிலிருந்து கிடைத்த காசுப் பாய்ச்சல் (கடந்த வருடம் தொடர்பான சீராக்கல்களுடன்)	495,724	497,583
காசு அல்லாத கொடுக்கல் வாங்கல்கள் பெறுமானத் தேய்வு பணிக்கொடைகளுக்கான ஒதுக்கு	452,558 154,188	449,443 153,831
திரண்ட செலவில் அதிகரிப்பு/குறைவு	120,560	124,760
செயற்பாடுகள் செலுத்த வேண்டிய தொகைகளில் அதிகரிப்பு/குறைவு கையிருப்புகளில் அதிகரிப்பு/குறைவு ஏனைய கிடைக்க வேண்டிய தொகைகளில் அதிகரிப்பு	(28,775) (6,863) (123,265)	(56,475) (7,595) (110,210)
செயற்பாடுகளிலிருந்து கிடைத்த தேறிய காசுப் பாய்ச்சல்	72,680	56,170
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து கிடைத்த காசுப் பாய்ச்சல்		
சொத்துக்கள், இயந்திர உபகரணங்களில் அசைவு	(162,465)	(155,119)
சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம்	3,038	3,038
முதலீடுகள் மற்றும் இடம்பெற்று வரும் வேலைகளில் அதிகரிப்பு	(22,773)	(24,485)
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து கிடைத்த தேறிய காசுப் பாய்ச்சல்	(182,200)	(176,566)
நிதிச் செயற்பாடுகளிலிருந்து கிடைத்த காசுப் பாய்ச்சல்		
மூலதன அளிப்புக்கள்	158,960	159,245
நிதிச் செயற்பாடுகளிலிருந்து கிடைத்த தேறிய காசுப் பாய்ச்சல்	158,960	159,245
காசு மற்றும் காசுக்கு இணையானவற்றில் தேறிய அதிகரிப்பு	49,441	38,849
01.01.2014 இல் காசு மற்றும் காசுக்கு இணையானவை 01.01.2015	140,950	108,976
31.12.2014 இல் காசு மற்றும் காசுக்கு இணையானவை	190,391	147,825

இலங்கை மகாவலி அதிகார சபை
இல. 500
ரீ. பீ. ஜாயா மாவத்தை
கொழும்பு 10

பங்கு ஏற்பட்ட தொடர்பான	மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று	குழுமம்			ரூ. '000
		திரண்ட நிதியம்	ஒதுக்குகள்	பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்	மொத்தம்
1.1.2013 இல் நிலுவை வருடத்தின் போது		23,110,401	3,109,686	22627990	3,592,097
		114,034	795,501	50,530	859,005
		23,224,435	3,905,187	22,678,520	4,451,102
31.12.2013 இல் நிலுவை		23,224,435	3,905,187	2,2678,520	4,451,102
1.1.2014 இல் நிலுவை வருடத்தின் போது		159,414	(454)	(492,686)	(333,726)
31.12.2014 இல் நிலுவை		22,383,849	3,904,733	(23,171,206)	4,117,377

செலவு தலைப்பு	விபரம்	மூலதன மூலம்	ஒதுக்கு	செலவு
152-2-4-1503	மீள வரும் செலவு	உள்நாட்டு	1,995,854,000	2,037,884,885
152-2-4-2201	மூலதன செலவு	உள்நாட்டு	1,350,000,000	1,234,886,078
ஏனைய மகாவலி கருத்திட்டங்கள்				
152-2-4-2201	வெளிஓய அபிவிருத்தி கருத்திட்டம் (கிவுல் ஓய)	உள்நாட்டு	150,000,000	280,366,342
152-2-5-2001	மகாவலி ஒருங்கிணைந்த கருத்திட்டம்	உள்நாட்டு	450,000.00	450,000.00
152-2-5-7-2105	மாதுரு ஓய வலது கரை கருத்திட்டம்	உள்நாட்டு	125,000,000	125,000,000
152-2-5-2105	ரிதிமாலியத்த அபிவிருத்தி கருத்திட்டம்	உள்நாட்டு	150,000,000	115,136,882
	மொத்தம்		4,220,854,000	4,243,274.19

அட்டவணை 54 ஆதனங்கள் சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள்

விபரம்	01.01.2014 இல் கொள்விலை	கொள்வனவு	விற்பனை அகற்றுதல் மாற்றுதல்	31.12.2014 இல் கொள்விலை	தேய்வு	தேய்வை கழித்த பின் பெறுமதி
காணிகள்	14929			14,929		14,929
காணிகள் மற்றும் கட்டடங்கள் (அலுவலகம்)	1301171	80,041	895	1,439,381	251,379	1,188,003
காணிகள் மற்றும் கட்டடங்கள் (ஏனையவை)	2774421	288		2,715,644	916,687	1,798,957
வாகனங்கள்	1083575	16,562	2,631	1,097,506	200,785	896721
அலுவலக உபகரணங்கள்	66138	12,181	1,045	78,391	40,264	38,127
மின் பிறப்பாக்கிகள்	15187		2	15,185	12,617	2,568
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்	14176	366	71	14,389	11,510	2,879
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் (கட்டுமானம்)	345949	1,141	193	346,932	195,325	151,607
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் (பொது)	96503	9,098	1194	104,457	63,320	41,137
தளபாடங்கள் மற்றும் பொருத்துக்கள்	113199	19,918	1,967	131,131	57,459	73,673
கணினிகள் மற்றும் துணை உறுப்புக்கள்	79411	27,441	1,760	103,990	53,382	50,608
மொத்தம்	5904659	167,036	9,758	6,061,935	1,802,728	4,259,209

1/2 i ö Å i Ç ÷ ç i Â ò 3/4 ý
« È Ì ''



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව
கணக்காய்வாளர் தலைமை அ்திபதி திணைக்களம்
AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல. }
My No. } எல்பி/எச்/எம்/ஏஎஸ்/எல்/01/14/55

ඔබේ අංකය
உமது இல. }
Your No. }

දිනය
திகதி }
Date }

2015 திசெம்பர் 31

பணிப்பாளர் நாயகம்,
இலங்கை மஹாவலி அதிகாரசபை

இலங்கை மஹாவலி அதிகாரசபையினதும் அதன் துணைக்கம்பனிகளினதும் 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான திரட்டிய நிதிக்கூற்றுக்கள் மீது 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2) (சீ) பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அ்திபதியின் அறிக்கை.

இலங்கை மஹாவலி அதிகாரசபையினதும் அதன் துணைக்கம்பனிகளினதும் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்தகைய நிதி முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் கூற்று, தேரிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்வனவுகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தீரட்டிய நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க என்று பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் அதிகாரசபையின் ஆண்டறிக்கையுடன் சேர்த்து பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் என்று கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. துணைக்கம்பனிகளினது நிதிக்கூற்றுக்கள் உரிய துணைக்கம்பனிகளின் இயக்குனர் சபையால் நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் கம்பனியொன்றினால் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)ஏ பிரிவின் பிரகாரம், ஒரு விபரமான அறிக்கை காலக்கிரமத்தில் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்படும்.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நாயக சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்வையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நினைபிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.



1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அழியுபவ கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 – 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வை நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டை மேற்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந் நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வு சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ்கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் அதிகாரசபையினரும் அதன் துணைக் கம்பனிகளும் நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக்கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி அதிகாரசபையினரும் அதன் துணைக் கம்பனிகளினதும் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காகவல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளில் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஓட்டு மொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்செயலி அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அறிபதீக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வு சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக் கருதுகின்றது.



2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம் - தொகுதி

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து இலங்கை மஹாவலி அதிகாரசபையினதும் அதன் துணைக்கம்பனிகளினதும் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

முனைப்பழியுள்ள அபிப்பிராயம் - அதிகாரசபை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, இலங்கை மஹாவலி அதிகாரசபையின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 திரட்டிய நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 திரட்டிய நிதிக்கூற்றுக்கள்

(அ) அதிகாரசபையினதும் அதன் 04 துணைக்கம்பனிகளினதும் நிதிக்கூற்றுக்கள் ஒன்றிணைக்கப்பட்டு திரட்டிய நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த ஒரு துணைக்கம்பனி மாத்திரமே அவர்களுடைய கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்திருந்தது. அந்த துணைக்கம்பனிகளினது பெயர்கள் மற்றும் உரிமை தொடர்பான விபரங்கள் பின்வருமாறு உள்ளன.

துணைக் கம்பனியின் பெயர்	உரிமையின் சதவிகிதம்
மஹாவலி ஆலோசனை பணியகம் (தனியார்) கம்பனி	100
இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பனி	100
மஹாவலி வென்சர் கெபிட்டல் (தனியார்) கம்பனி	100
மஹாவலி கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பனி	100



- (ஆ) மஹாவலி பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பனியை கலைப்பதற்கு 2014 திசம்பர் 04 ஆம் திகதி இயக்குனர் சபை தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், 2014 யூலை 31 ஆம் திகதி கம்பனியை கலைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக கம்பனி பதிவாளரால் சான்றுறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் கலைப்பும் கணக்குகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

2.2.2 தொடர்ந்தியங்கும் நிலைமை

அதிகாரசபையின் ஒன்றிணைந்த கம்பனிகளின் கணக்குகள் தொடர்பான பரிசோதனையின் போது பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மஹாவலி வென்ச்சர் கெப்பிடல் கம்பனியின் 2014 ஆம் ஆண்டிற்கான வருமானம் ரூபா 1,018,746 ஆக இருந்ததுடன், அதில் ரூபா 328,046 ஆன வைப்புக்கான வருமானமாகும். செயற்பாட்டு வருமானம் ரூபா 690,700 தொகையாக இருந்ததுடன் வருடாந்த செயற்பாட்டு நட்டம் ரூபா 164,355 ஆகவும் திரட்டிய செயற்பாட்டு நட்டம் ரூபா 7,295,954 ஆக இருந்தது. அதன் பிரகாரம் கம்பனியின் செயற்பாட்டு நடவடிக்கைகள் முறையாகவும் செயற்திறனாகவும் நிறைவேற்றப்படாதிருந்தமையும் தொடர்ந்தியங்குதல் தொடர்பில் தாக்கமொன்று இருப்பதும் அவதானிக்கப்பட்டது.

- (ஆ) இயற்கை வளங்கள் முகாமைத்துவ சேவைகள் (தனியார்) கம்பனியின் வருமானங்களையும் மற்றும் செலவீனங்களையும் பரிசீலித்த போது செயற்பாட்டு நடவடிக்கைகளிருந்து சிதைத்த வருமானம் ரூபா 2,412,855 ஆக இருந்ததுடன், செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கிரிய வெளி விரிவுரையாளர்களுக்கும் ஏனைய தரப்பினருக்கும் ரூபா 2,453,926 தொகை செலுத்தப்பட்டிருந்ததால் செயற்பாட்டு நடவடிக்கைகளிருந்தான உள்ளவாறான நட்டம் ரூபா 41,071 ஆக இருந்தமை அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் தேரிய நட்டம் ரூபா 106,560 ஆக இருந்ததுடன், ஏனைய வருமானம் ரூபா 1,000,605 ஆக இருந்தது. கம்பனிக்கு ரூபா 600,0000 தொகையான வங்கி கட்டணம் காணப்பட்டது. இதனால் கம்பனியின் செயற்பாட்டு நடவடிக்கைகள் முறையாகவும் செயற்திறனாகவும் நிறைவேற்றப்படாதிருந்தமையால் கம்பனி தொடர்ந்தியங்குதல் தொடர்பில் சிக்கலொன்று இருப்பதாக கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.



2.2.3 கணக்கீட்டுக் கொள்கைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மஹாவலி கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய தொழில் முயற்சிகள் (தனியார்) கம்பனியினால் இலங்கை கணக்கீட்டு நியமன்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், மஹாவலி வென்ஷர் கெப்பிடல் (தனியார்) கம்பனி, இயற்கை வளங்கள் முகாமைத்துவ செயற்திட்டம் மற்றும் மஹாவலி ஆலோசனை பணியகம் (தனியார்) கம்பனி என்பவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகளில் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் 18 பண்ணைகளுக்கான முறையான கணக்கு முறைமைபொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

2.2.4 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) அதிகாரசபைக்குரிய கொழும்பில் அமைந்துள்ள ரூபா 67,410,853 கிரயத்திலான 1 ஏக்கர் 2 ரூட் 13.6 பேர்ச் அளவிலான 03 காணித் துண்டுகளின் பெறுமதி கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) மஹாவலி விவசாய மற்றும் கால்நடை செயற்திட்ட கம்பனியில் முதலீடு செய்யப்பட்ட ரூபா 418,871,277 தொகை அதிகாரசபையின் நிதிக்கூற்றுக்களில் முதலீட்டின் கீழ் காண்பிப்பதற்குப் பதிலாக நாளாவித கடன்பட்டோரின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (இ) காலநிலை தாக்கங்களை குறைக்கும் செயற்திட்டத்திற்குரிய நிறுத்தி வைக்கப்பட்ட தொகையான ரூபா 1,918,988 தொகை "சீ" வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தின் மூலம் வருமானச் செலவீனக் கூற்றில் செலவினமாக காண்பிக்கப்பட்ட காரணத்தினால் இலாபம் அப்பெறுமானத்தினால் குறைவாக இருந்தது.
- (ஈ) "சீ" வலயத்தின் செயற்திட்ட வதிவிட முகாமைத்துவ அலுவலகத்திற்கு நிலையான வைப்புக்களுக்காக பெறவேண்டிய வட்டி வங்கியால் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் ரூபா 1,000,000 கீடைக்க வட்டி குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.



2.2.5 விளக்கமளிக்கப்படாத வித்தியாசங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டிற்கான வாடகை வருமானம் மற்றும் ஆண்டின் இறுதியில் நிலுவை வாடகை வருமானக் கணக்கு என்பவற்றை உரிய பட்டோலைகளுடன் ஒப்பிடும் போது முறையே ரூபா 143,741,000 தொகை மற்றும் ரூபா 146,510,000 ஆன வேறுபாடு காணப்பட்ட போதிலும், அவ்வேறுபாட்டிற்கு காரணம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை. பிரதான வேலை செயற்பாடு மற்றும் பராமரிப்பு மீறின நாளாவித இருப்புகள், எரிபொருள் மற்றும் எழுதுகருவிகள் என்பவற்றை இருப்பு மெய்மையாய்வு அறிக்கையுடன் ஒப்பிடும் போது முறையே ரூபா 21,343,203 தொகையும் ரூபா 1,177,434 தொகையான வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

(ஆ) அதிகாரசபையின் நிதிக்கூற்றுக்கின் பிரகாரம் மஹாலி வென்ஷர் கெப்பிடல் கம்பனியில் செய்யப்பட்ட முதலீடு ரூபா 9,800,000 ஆக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், முதலீட்டின் தன்மை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மஹாலி வென்ஷர் கெப்பிடல் (தனியார்) கம்பனியின் கணக்கின் பிரகாரம் அதிகாரசபையால் கம்பனியின் பங்குகளில் செய்யப்பட்ட முதலீடு ரூபா 10,398,000 ஆகவும் வேறு மூலதன பங்களிப்பு ரூபா 351,000 ஆகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் இவ்வாறான முதலீடுகள் குறிப்பிடப்படாதிருந்தமையால் இவ்வேறுபாட்டிற்கான காரணம் கணக்காய்விற்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

2.2.6 தொங்கல் கணக்கு

மஹாலி மதியுரை பணியக (தனியார்) கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கின் பிரகாரம் பெற வேண்டிய கணக்குகளில் ரூபா 2,134,832 தொகையான அசாதாரண செலவு மீதியும் செலுத்த வேண்டிய கணக்குகளில் ரூபா 1,261,164 ஆன அசாதாரண வரவு மீதியும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

2.2.7 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

அதிகாரசபையினால் 04 கம்பனிகளில் செய்யப்பட்டிருந்த ரூபா 19,879,000 தொகையான முதலீட்டிற்காக முதலீட்டுச் சான்றிதழ் மற்றும் பங்குச் சான்றிதழ் என்பவற்றின் பிரதிகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.



2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வான்மீன் இறுதிவரையில் பெறவேண்டிய நிலுவை வருமானமான ரூபா 704,516,782 தொகையில் ரூபா 342,753,000 தொகை 05 ஆண்டுகளை மிகைத்திருந்ததுடன், ரூபா 325,187,000 தொகை 03 ஆண்டுகளிலிருந்து 5 வருடமான காலம் கடந்திருந்தது. இத்தொகையில் ரூபா 645,983,499 தொகை 04 வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகங்களிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவை வாடகை வருமானமாக இருந்தமை மேலும் அவதானிக்கப்பட்டது.

விக்டோரியா - கொத்தவே வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தில் மேற்கொண்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் பிரகாரம் பெற்றுக்கொண்ட காணிக்காக அதிகாரசபை ஊழியர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவை வருமானம் ரூபா 31,253,000 தொகை அல்லது நிலுவை வாடகை வருமானத்தின் 21.8 சதவீதமாக இருந்தது.

(ஆ) நானாவித கடன்பட்டோர் மற்றும் வியாபாரக் கடன்பட்டோரிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூபா 18,824,000 பணம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வருடமான காலவீச்சிலும் ரூபா 11,849,000 தொகை 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நிலுவையாக இருந்தது.

(இ) அறவிடப்பட வேண்டிய வேலை ஆரம்பிப்பு முற்பண்புகள்லிருந்து ரூபா 1,600,000 தொகை 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வருடமான காலவீச்சிலும் ரூபா 7,357,000 தொகை 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக அறவிடப்பட்டிருக்கவில்லை. 5 ஆண்டுகளை மிகைத்த மேற்குறித்த ரூபா 6,725,803 தொகை 2005 ஆம் ஆண்டின் போது முடிவடைந்திருந்த "பி" வலயத்தின் மஹாவலி ஒருங்கிணைந்த செயற்திட்டம் மற்றும் மஹாவலி மீளாய்வு மற்றும் புனரமைப்பு செயற்திட்டத்திற்குரிய தொகையொன்றாக அவதானிக்கப்பட்டது. இறுதி பட்டியலுக்காக கொடுப்பனவு செய்யும் போது இத்தொகையை அறவிடுவதற்கு உரிய உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதிகாரசபைக்கு நட்டம் ஏற்பட்டிருந்ததுடன், அந்நட்டத்தை ஏற்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அறவிட முடியாத தொகையை எதிர்காலத்தில் பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேலும் அவதானிக்கப்பட்டது.



2.4 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வில் பின்வரும் இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான தொடர்பு

இணக்கமின்மைகள்

(அ) 1982 பெப்ரவரி 18 ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 7/92

பணிப்பாளர் நாயகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு மேலதிகமாக குழாமிற்குரிய ஈசல் வாகனமொன்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் அதற்காக மீளாய்வாண்டின் சனவரி முதல் செப்டெம்பர் வரை 09 மாதங்களுக்காக ரூபா 412,852 தொகையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

(ஆ) 1994 யூன் 14 ஆம் திகதிய 95 ஆம் இலக்க பொது முயற்சிகள் திணைக்களச் சுற்றறிக்கை

அமைச்சரவை, பொது நிர்வாக அமைச்ச அல்லது திறைசேரியால் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட நலன்கள் மாத்திரம் தமது ஆளுகை சபையின் அங்கீகாரத்துடன் ஊழியர்களுக்கு செலுத்த முடியுமான போதிலும், அவ்வாறான முறையான அங்கீகாரமொன்று இல்லாமல் மீளாய்வாண்டில் விக்டோரியா கொத்மலே வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தினால் வாடகை சேகரிப்பதற்கான ஊக்குளிப்பு படியாக ரூபா 1,272,791 தொகை அதிகாரசபையின் பதவியினியினருக்கு கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்த ஊக்குளிப்பு படியாக ரூபா 278,853 தொகையைப் பெற்றுக்கொண்ட 11 உத்தியோகத்தர்களால் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு அதிகாரசபைக்குச் செலுத்த வேண்டிய நிலுவை வாடகை ரூபா 2,427,600 ஆக வெளிப்படுத்தப்பட்டது.



- (இ) 2009 மே 06 ஆந் திகதிய இலங்கை அதிகாரசபைக்குரிய காணிகளிலிருந்து சனநாயக சோஷலிசக் குடியரசின் அப்புறப்படுத்தப்பட்டிருந்த ஒரு கீயும் அலகு வர்த்தமானி மண்ணிற்கு ரூபா 560 வீதம் அரசிறையொன்று ஒப்பந்தக்காரரால் செலுத்தப்பட வேண்டிய போதிலும், தெரிவுப் பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் 16 ஒப்பந்தக்களுக்காக மதிப்பிடப்பட்டிருந்த 17,731 கீயங்கள் மண் அகற்றப்பட்டிருந்த போதிலும் "பீ" வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்திற்கு மீளாய்வாண்டின் போது கிடைக்க வேண்டிய அரசிறை ரூபா 9,929,360 தொகை அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) உள்ளக் சுற்றறிக்கை மற்றும் நிதிச் செயல்வழிக் கோவை 15 சந்தர்ப்பங்களில் 15 உத்தியோகத்தர்களினால் செயல்வழிக் கோவை 1.5.1 ஆம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த ரூபா 117,012 நிதி செயல்வழிக் கோவை 1.5.1 ஆம் எரிபொருள் முற்பணம் பயன்படுத்தப்படாமல் பந்தி மற்றும் 2012 மார்ச் 15 ஆம் முழுமையாக தீர்க்கப்பட்டிருந்தது. அங்கு 14 திகதிய 02/2012 ஆம் இலக்க நாட்கள் முதல் 118 நாட்கள் வரை தாமதமான உள்ளக் சுற்றறிக்கையின் 5 ஆம் 13 சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. பிரிவு

2.5 போதிய அதிகாரத்தினால் ஆதாரப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2015 சனவரி 16 முதல் 25 ஆந் திகதி வரை இந்தியாவில் நடாத்தப்பட்ட சித்த வைத்திய சமநிலை ஊடாக பெறுபேற்றை அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கு பத்து உத்தியோகத்தர்களை பங்குபெறச் செய்வதற்காக 2014 திசம்பர் மாதத்தில் போது ரூபா 1,501,960 தொகை செலவிடப்பட்டிருந்தது. அதிகாரசபையின் நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்பொன்று இல்லாத இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக பாதிட்டில் நிதிஏற்பாடு மேற்கொள்ளப்படாதிருந்ததுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் செயல்நடவடிக்கைத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் இதற்காக பணிப்பாளர் சபையின் குங்கீகாரமும் பெறப்பட்டிருக்கவில்லை. அதிகாரசபையின் கொள்கையின் பிரகாரம் வெளிநாட்டு சுற்றுலாவொன்றில் கலந்து கொண்ட உத்தியோகத்தரொருவர் ஓராண்டு கழியும் வரை வேறு சுற்றுலாவொன்றுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாத போதிலும் இதற்கு பங்குபற்றியிருந்த இரண்டு உத்தியோகத்தர்கள் அதற்கு 06 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு சமூகமளித்திருந்தனர்.



- (ஆ) தேசிய புலமைப் பரிசில் சூழலினதும் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகரிக்கப்படாத இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் பயிற்சி பாடநெறியொன்றிற்கு பங்குபற்றியிருந்த பணிப்பாளர் (தலைமை செயற்பாடுகள்) இற்காக பாடநெறிக் கட்டணமாக ரூபா 50,000 தொகையும் அதனுடன் இணைந்த வெளிநாட்டு துறைச் சுற்றுலாவொன்றிற்காக ரூபா 242,148 தொகையும் மீளாய்வாண்டில் செலுத்தப்பட்டிருந்த போதிலும், அதிகாரசபையின் கொள்கையின் பிரகாரம் இவ்வாறான பயிற்சி பாடநெறிக் காக வழங்கப்படும் கூடிய தொகை ரூபா 30,000 ஆக இருந்த போதிலும் அதற்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) 500 ஆயுர்வேத மற்றும் உள்நாட்டு மருத்துவர்களுக்காக ஒரு நாள் நிகழ்ச்சித்திட்டமொன்று 2014 செப்தம்பர் 06 ஆந் திகதி ரூபா 565,263 தொகை செலவு செய்து பதுளை தபால் அலுவலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டிருந்தது. மஹாவலி குடியிருப்புகளுக்கு இடையே பரவும் சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் நிவாரணத்திற்காக மருத்துவர்களை அறிவூட்டுதல் இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாக இருந்த போதிலும், நிகழ்ச்சித்திட்டத்தின் விபரமொன்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான விபரமொன்றும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. செயலமர்விற்கு 69 மருத்துவர்கள் மாத்திரம் சமூகமளித்திருந்த போதிலும், 460 பேருக்கு சீருடை பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

03. நிதி மீளாய்வு

3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட திட்டிய நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டின் போது அதிகாரசபையினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 492,686,000 பற்றாக்குறையாக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 50,530,000 தொகையான பற்றாக்குறையொன்றாக இருந்தமையால் திட்டிய நிதி விளைவுகளில் ரூபா 442,156,000 ஆன வீழ்ச்சியொன்று தென்பட்டது.



3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) நிதி விளைவுகள் வீழ்ச்சியடைவதற்கு பிரதானமாக முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது தனிப்பட்ட சம்பளங்கள் 15 சதவீதத்தினால் அதிகரித்தமை மற்றும் வருடாந்த பெறுமானத்தேய்வு 73 சதவீதத்தினால் அதிகரித்தமை மற்றும் திறைசேரியிடமிருந்து கிடைத்த மூலதன நிதிஒர்பாட்டை விஞ்சி ரூபா 123,683,000 செலவிடப்பட்டமை போன்ற விடயங்கள் காரணமாக இருந்தன. எவ்வாறாயினும் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக வருடாந்த வாடகை வருமானம் ரூபா 103,633,000 ஆல் அல்லது 38 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

(ஆ) அதிகாரசபையின் மொத்த உழைத்த வருமானத்திற்கு, அதிகாரசபையுடன் ஒன்றிணைக்கப்பட்ட 04 கம்பனிகளின் பங்களிப்பு உழைத்த வருமானத்திற்கு 7 சதவீதமாகவும் மொத்த செலவினத்திற்கு 2 சதவீதமும் மொத்த நடட்டத்தின் 0.37 சதவீதமும் (இலாபம் 1,859,000) நிலையான சொத்துக்களின் பங்களிப்பு 3.67 சதவீதமாகவும் இருந்தது.

3.3 நிறுவகத்திற்கு எதிராக அல்லது நிறுவகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டரீதியான சம்பவங்கள்

அதிகாரசபையால் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் வெளிவாரி 179 நிறுவனங்கள் மற்றும் ஆட்களால் வீட்டின் உரித்தை மீளப்பெற்றுக்கொள்ளல் போன்ற காரணங்களால் அதிகாரசபைக்கு எதிராக நீதிமன்றத்தில் 179 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

அதிகாரசபையின் பிரதான அலுவலகம் மற்றும் "பீ" வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தினால் வீடு மற்றும் காணி உரித்தை பெற்றுக்கொள்ளல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக 143 வெளிநிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் 143 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.



4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) காணி அபிவிருத்தி நடவடிக்கைகள்

மஹாவலி பிரதான திட்டத்தின் பிரகாரம், 14 மஹாவலி வலயங்களில் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட மொத்த காணியின் பரப்பளவு 420,170 ஹெக்டேயர்களாகும். எவ்வாறாயினும் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள காணியின் அளவு 102,528 ஹெக்டேயர்களாக இருந்ததுடன் மொறகஹகந்த செயற்திட்டத்தின் கீழ் தற்பொழுது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற காணிகளின் அளவு 81,422 ஹெக்டேயர்களாகும். அதன் பிரகாரம் 236,220 ஹெக்டேயர் காணிகளை அபிவிருத்தி செய்வதற்கான உறுதியான அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று 2014 திசம்பர் 31 வரை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும் மஹாவலி பிரதான திட்டம் நிகழ்காலத் தேவைப்பாடுகள், இயற்கை வளங்களின் தன்மை மற்றும் பாவனை தொடர்பாக கவனத்திற் கொண்டு நாளதுவரையாக்கல் 2013 ஆம் ஆண்டின் போது பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதிலும், 2015 யூன் 30 ஆந் திகதி வரையிலும் செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 3 வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகங்களின் 3 செயற்திட்டங்கள் மற்றும் பிரதான அலுவலகத்தின் 5 துறைகளின் விரிவான செயல்நடவடிக்கைத் திட்டத்தைப் பரீட்சித்த போது வெளிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் அபிவிருத்திகளுக்காக 2014 ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டிருந்த மொத்த செலவினம் ரூபா 795 ஆக இருந்ததுடன், ரூபா 76.397 மில்லியன் பெறுமதியான செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும் 2014 இன் செயல்நடவடிக்கைத் திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டாத ரூபா 33.18 மில்லியன் பெறுமதியான செயற்பாடுகள் அமுலாக்கப்பட்டிருந்தன. ரூபா 88.37 மில்லியனான 4 செயற்பாடுகளின் பூர்த்தி மட்டத்தை விட 10 சதவீதத்திற்கு குறைந்த அளவாக அவதானிக்கப்பட்டதுடன், ரூபா 5,930.082 மில்லியனிற்கு மதிப்பீடு செய்யப்பட்ட 14 செயற்பாடுகள் 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.



(இ) காணிப் பிரிவின் செயலாற்றல்

அடைய முடியாத இலக்குகளை ஸ்தாபித்தல் மற்றும் உரிய பிரிவுகளில் வீணைத்திறனின்மை காரணமாக 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை காணிப்பிரிவின் 09 பிரதான செயற்பாடுகளுக்குரிய இலக்கிடப்பட்ட செயற்பாடுகள் 899,605 ஆக காணப்பட்டதுடன், அதில் 653,805 செயற்பாடுகள் அல்லது 72.7 சதவீதம் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் 2009 முதல் 2014 வரை 06 ஆண்டுகளில் இச் செயற்பாடுகளின் செயலாற்றல் 11 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் வரை இருந்தது.

அவ்வாறே காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் அரசின் காணி கட்டளை அதிகாரச்சட்டம் என்பவற்றின் கீழ் பல்வேறு செயற்பாடுகளுக்காக 19,647 காணித்துண்டுகள் பகிர்ந்தளிப்பதற்கும் 57,717 அனுமதிப்பத்திரங்கள் மற்றும் நன்கொடைப் பத்திரங்கள் வழங்குவதற்கும் 3,840 வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 1,807 நீண்டகால பிணைப் பொறுப்புக்களை வழங்குவதற்கும் மீளாய்வாண்டின் போது திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முறையே 4,343 காணித்துண்டுகள் 28,819 அனுமதிப்பத்திரங்கள் மற்றும் நன்கொடைப் பத்திரங்கள் மற்றும் 1,258 வருடாந்த அனுமதிப்பத்திரங்களும் 542 குத்தகைகளும் மாத்திரம் வழங்கப்பட்டிருந்தன.

4.2 முகாமைத்துவ செயற்திறமையின்மைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மஹாவலி "பீ" செயற்திட்டத்தின் கீழ் ஒரு செயற்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட மொத்த கீரிய மதிப்பீடு பல பகுதிகளாக பிரித்து வேறாக்கப்பட்டு ஒரு ஒப்பந்தம் ரூபா இரண்டு மில்லியன்னுக்கு குறைந்து வரும் வகையில் பல நபர்களுக்கு 11 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், அதன் மொத்தக் கீரிய மதிப்பீடு ரூபா 17,020,085 ஆக இருந்தது.

(ஆ) மஹாவலிதென்ன செயற்திட்டத்தின் கீழ் ஒரு செயற்பாடான போதியாகம் ஆறு மற்றும் மல்வத்தவிற்கு இடையே வியாபார நிலைய வீதி நிர்மாணத்திற்கான செயற்பாடு 11 பகுதிகளாக பிரித்து 07 ஒப்பந்தங்கள் ஒரே ஒப்பந்தக்காரருக்கும் மேலும் 03 ஒப்பந்தங்கள் இன்னுமொரு ஒப்பந்தக்காரருக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒப்பந்த வழங்குளுக்காக பிரதேச கொள்வனவுக் குழுவின் பரிந்துரை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. 07 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தக்காரர்கள் உத்தேச செயற்பாடுகளுக்கு முறணாக கொள்வனவு வழிகாட்டிக் கோவையின் 8.13 ஆம் பத்தியின் பிரகாரம் மதிப்பீடு தயாரித்து முன் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளாமல் மேலதிக வேலையாக 06 மதகுகளை நிர்மாணித்திருந்தனர்.



- (இ) 2014 ஆம் ஆண்டில் அதிகாரசபையால் நடாத்தப்பட்ட 09 பணிப்பாளர் சபை கூட்டங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த பணிப்பாளர் சபை பத்திரங்களின் எண்ணிக்கை 238 ஆக இருந்தது. இதில் உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக 115 பத்திரங்களும் காணிகளை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக 103 பத்திரங்களும் கணக்கு மற்றும் கணக்காய்வு அறிக்கை தொடர்பாக 6 பத்திரங்களும் வேறு செயற்பாடுகளுக்காக 14 பத்திரங்கள் மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

4.3 செயற்பாட்டு விலைத்திறனின்மைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) வியாபார அபிவிருத்திப் பிரிவினால் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு விலையால் சார்ந்த வியாபார அபிவிருத்தி செயற்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்த 9369.4 ஹெக்டேயர் அளவிலான 437 காணிகளாக இருந்த போதிலும், காணி வழங்கல் முறைமை, இதற்காக பயன்படுத்தக்கூடிய ஆகக்கூடிய காணியின் அளவு மற்றும் தெளிவான கொள்கையொன்று என்பன கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அன்வரேற காணிகளை நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கும் நபர்களை இனங்காணும் போது பொருத்தமான பிரமாணங்கள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. செய்தி திட்டமென்று சமர்ப்பித்தல் மாத்திரம் தகைமையொன்றாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டம் அதிகாரசபையால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை. 1991 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 52 காணி பெறுவோருக்கு வழங்கப்பட்டிருந்த 404.56 ஹெக்டேயர் அளவிலான காணி உரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறைவேற்றப்படாதிருந்ததுடன் அக்காணி உடன்படிக்கையின் பிரகாரம் மீளக் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ஆ) 2014 இல் கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த மஹாலி பொறியியல் சேவை (தனியார்) கம்பனிக்குரிய இரத்தமலான கல்தெழுல்லவில் அமைந்துள்ள இயந்திரவியல் வேலைத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் காணப்பட்ட போதிலும், அச்சொத்துக்கள் குத்தகை அடிப்படையில் அல்லது வேறு முறையில் கையளிப்பு மேற்கொள்ளப்பட்டு அந்நடவடிக்கைகளை முறைமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மூலம் வானி மற்றும் நீர்த்தேக்கங்களுக்காக வான் சுதவுகள் தயாரிக்கும் நடவடிக்கைகளுக்காக தற்காலிக கட்டிமொன்றும் நீர்மாணிக்கப்பட்டிருந்தது. இயந்திர வேலைத்தளத்திற்காக வேறாக மின்மணியொன்றும் நீர்மணியொன்றும் பொருத்தப்பட்டிருக்காமையால் அதிகாரசபையால் அனைத்து பட்டியல்களும் தீர்வு செய்யப்பட்டிருந்தன. 2014 ஆம் ஆண்டின் போது இயந்திர வேலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மின்சாரச் செலவினம் மற்றும் நீர் செலவினம் முறையே 2013 ஆம் ஆண்டிற்கு



ஒப்பாக ரூபா 157,745 தொகையாலும் ரூபா 43,780 தொகையாலும்
அதிகரித்திருந்தது.

4.4 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) அதிகாரசபையல்லாத அமைச்சு மற்றும் அமைச்சு பதவியணியின் ஐந்து உத்தியோகத்திற்களுக்கு எரிபொருள் செலவினமாக 2014 செப்டம்பர் 30 ஆந் திகதி வரையிலும் ரூபா 451,038 தொகை முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டிருந்தது.
- (ஆ) 2010 திசம்பர் 28 ஆந் திகதிய ஆர்பீஎம்/ஈஐஏ/எம்எச்/10-5 ஆம் இலக்க பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்தின் மூலம் கொள்வனவுச் செயற்பாடொன்றில்லாமல் கையளிக்கப்பட்டிருந்த சந்திரகா வெவ சீரிய மின்நிலைபத்தை பேணிச் செல்லும் செயற்திட்டம் மஹாவலி மதியுரை சேவைப் பணியக (தனியார்) கம்பனிக்கு கையளிக்கப்பட்டிருந்த போதிலும், 2014 நவம்பர் 30 ஆந் திகதி வரையிலும் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை. 2014 திசம்பர் 04 ஆந் திகதி நடைபெற்ற 258 ஆவது பணிப்பாளர் சபை கூட்டத்தின் போது இச்செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்கு கொள்வனவுச் செயன்முறையினை பின்பற்றப்படாமல் 2014 ஒக்டோபர் 30 ஆந் திகதி ஸ்தாபிக்கப்பட்டிருந்த சந்திரகா வெவ (ஹைட்ரோபவர் (தனியார்) கம்பனிக்கு மீண்டும் கையளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன், அக்கம்பனி கொண்டுள்ள தகைமை தொடர்பாக பணிப்பாளர் சபை கருத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (இ) செயல்நடவடிக்கைத் திட்டத்திற்கு உட்படாத உடற்பயிற்சி நிலையமொன்றை உருவாக்குவதற்கு விகடோரியா, கொத்மலே வலயத்தின் எத்விட வியாபார முகாமையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட ரூபா 400,000 ஆன மதிப்பீடொன்று பணிப்பாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனினும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்திட்டத்தின் தேவைப்பாடு, கூடிய செலவின எல்லை, பேணிச் செல்லும் முறை பயன்படுத்துவது தொடர்பான அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பன தொடர்பான எவ்வித கொள்கை ரீதியான வேலைத்திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. இதற்காக வழங்கப்பட்டிருந்த ரூபா 392,750 ஆன பொருட்கள் பொறுப்பு எய்தி உத்தியோகத்தொருவருக்கு கையளிக்காமலும் பயன்படுத்தாமலும் 56 ஆம் இலக்க உத்தியோகபூர்வ விடுதியில் வைக்கப்பட்டிருந்தன.



- (ஈ) பணிப்பாளர் நாயகத்தினால் விக்டோரியா, கொத்தமேலே வலயத்தின் வழிவிட வியாபார முகாமையாளரின் உத்தியோகபூர்வ விடுதிக்கு LED தொலைக்காட்சி இயந்திரமொன்று கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கிய கடிதத்தில் 3D என்ற சொல்லை முறையற்ற விதத்தில் சேர்த்து 2014 நவம்பர் 29 ஆந் திகதி ரூபா 149,900 இற்கு 3D தொலைக்காட்சியொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. உத்தியோகபூர்வ விடுதிக்கு கூடியவிலையிலான 3D தொலைக்காட்சியொன்று வழங்கியமை பொருளாதார ரீதியில் ஆக்கபூர்வமற்றதாக அவதானிக்கப்பட்டது.
- (உ) இரத்தமலான இயந்திர வேலைத்தளத்திற்காக அமைச்சின் செயலாளர்னால் 2012 ஆகஸ்ட் 22 ஆந் திகதி முதல் அமுலாகும் வரையில், ii ஆந் தரத்தின் பொறியியலாளரொருவர் அதிகாரசபைக்கு ஆட்சேர்க்கப்பட்டிருந்தார். இயந்திர வேலைத்தளத்தை முறைப்படி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு கையேற்காமல் அத்திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்குறித்த உத்தியோகத்தர் 2013 திசம்பர் 17 ஆந் திகதி இயந்திர வேலைத்தளத்தில் சேவைக்கு வருகை தந்திருந்தார். 2014 ஆம் ஆண்டிற்காக இந்த உத்தியோகத்தருக்கு சம்பளம், படிகள் மற்றும் சேமலாப நிதியம் என ரூபா 726,674 தொகை கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. அத்தொகையை நீர்ப்பாசனத் திணைக்களத்திடமிருந்து மீளிரிப்புவதற்கு அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

4.5 விளைவுற்ற மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) விக்டோரியா கொத்தமேலே வழிவிட வியாபார முகாமத்து அலுவலகத்திற்குரிய A தரத்திலான 2 உத்தியோகபூர்வ விடுதிகள் 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலிருந்து திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் A தரத்திலான உத்தியோகபூர்வ விடுதியொன்றிற்கு உரித்துடைய உத்தியோகத்தரொருவர் 2014 சனவரி முதல் 2015 ஆகஸ்ட் 31 வரை அதிகாரசபைக்குரிய சுற்றுலா விடுதியில் இலவசமாக தங்கியிருப்பதால் அதன் ஒரு அறை விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்க முடியாமல் காணப்பட்டது. அதன் பிரகாரம் உத்தியோகத்தருக்கு உத்தியோகபூர்வ விடுதியொன்றை வழங்காமையால் நாளொன்றுக்கு ரூபா 1,000 வீதம் சுற்றுலா விடுதியிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் இழக்கப்பட்டிருந்தது.



- (ஆ) “ச” வலயத்தில் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தினால் 2002 ஆம் ஆண்டிலிருந்து பிரதேச அபிவிருத்தி வங்கியில் பேணப்பட்டு வந்த ரூபா 48 மில்லியன் கூட்டுத்தொகையான 2 சுழற்சி நிதிய வைப்புக்கள் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும் வருடாந்தம் கணக்கிடப்பட்ட வட்டித் தொகை ஆரம்ப காலப்பிற்ரு சேர்க்கப்பட்டு வட்டி கிடைக்கும் வகையில் வங்கி வட்டி கணக்கிடப்படாதிருந்ததுடன், 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு அதிகாரசபைக்கு செலுத்த வேண்டிய தீரட்டிய வட்டி ரூபா 24,998,107 ஆக வங்கி உறுதிப்படுத்தியிருந்தது.

4.6 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

- (அ) 2013 ஆம் ஆண்டின் போது இரண்டு சந்தர்ப்பங்களில் வளவை மற்றும் வெலிஓய வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தின் மூலம் 3055 உறுதிகளை வழங்குவதற்காக 2 உறுதி வழங்கல் விழாக்களை நடாத்துவதற்கு பணிப்பாளர் சபையின் அங்கீகாரமொன்றில்லாமல் ரூபா 19,538,336 தொகையான செலவினமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக 2013 இன் பாதீட்டில் ஏற்பாடு மேற்கொள்ளப்படாதிருந்ததுடன் செயல் நடவடிக்கைகளைத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) மீளாய்வாண்டில் கள உத்தியோகத்தர்களுக்கு 785 மோட்டார் வாகனங்களை வழங்குவதற்காக நடாத்தப்பட்ட விழாவிதற்காக ரூபா 2,315,835 தொகை செலவிடப்பட்டிருந்தது.

4.7 முறையாக கையேற்கப்படாத காணிகளில் செயற்திட்டங்களை ஆரம்பித்தல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

- (அ) தனியார் கம்பனியொன்றுக்குரிய கொழும்பு 07 ஆண்டுக குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காணியில் மஹாவலி நிலையத்தை (Mahaweli Centre) நிர்மாணிப்பதற்காக அதிகாரசபையால் ரூபா 108,154,180 தொகை செலவு செய்யப்பட்டிருந்தது.
- (ஆ) பிரதேச செயலகத்திற்குரிய இரத்தமலான கல்தெமுல்லவில் அமைந்துள்ள 0.45 ஹெக்டேயர் அளவிலான காணியில் பயிற்சி நிலையம், வாகன சேவை நிலையம் மற்றும் இயந்திர வேலைத்தளம் என்பன நிர்மாணிக்கப்பட்டிருந்தன.



4.8 ஏனைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பயின் வளங்கள்

2003 யூன் 02 ஆந் திகதிய பீடி 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கைக்கு முரணாக 2015 ஒக்டோபர் 30 ஆந் திகதி வரையிலும் அதிகாரப்பயக்குரிய 14 வாகனங்கள் அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பன பயன்படுத்தி வந்திருந்ததுடன், வாகனமொன்று நுவரெலியா நீதிமன்றத்தின் பொறுப்பில் காணப்பட்டது.

4.9 மனிதவள முகாமைத்துவம்

2014 திசம்பர் 31 ஆந் திகதியளவில் அதிகாரப்பய அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் நீரியல் வளங்கள் முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு 34 உத்தியோகத்தர்களை முழுநேர மற்றும் அரை நேர அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும் இந்த உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட்ட அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அக்காலப்பகுதி இறுதியில் கிராமமாக அதிகாரப்பயக்கு சேவைக்கு சமூகமளித்திருந்ததாக கணக்காய்விற்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பாக 2007 ஏப்ரல் 05 ஆந் திகதிய 33 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை மற்றும் 2007 செப்தம்பர் 20 ஆந் திகதிய 33(1) ஆம் இலக்க திருத்த சுற்றறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 செயல்நடவடிக்கைத் திட்டம்

மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தில் அந்தந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக பொறுப்புடையந்த உத்தியோகத்தர்கள் இனங்காணப்பட்டிருக்கவில்லை.

5.2 உள்ளகக் கணக்காய்வு

2010 நவம்பர் 30 ஆந் திகதியிலிருந்து கணக்காய்வு திகதியான 2015 ஆகஸ்ட் 31 வரையிலும் பணிப்பாளர் உள்ளகக் கணக்காய்வு பதவி வெற்றிடமாகக் காணப்பட்டதுடன் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

5.3 கொள்வனவுத் திட்டம்

மீளாய்வாண்டிற்காக கொள்வனவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், அது போதியளவில் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.



5.4 பாதிட்டுக் கட்டுப்பாடு

வருட ஆரம்பத்தில் பாதிடொன்று தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதியின் போது இடம்பெற்றுள்ள செலவினம் மற்றும் பாதிடப்பட்ட செலவினத்துடன் வேறுபாடுகள் ஏற்படாதவாறு திருத்திய பாதிடொன்று தயாரிக்கப்பட்டு பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகையால் பாதிடு ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுச் சாதனமாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

5.5 தீர்க்கப்படாத கணக்காய்வுப் பந்திகள்

பின்வரும் அனாதாவிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

(அ) இலங்கை மின்சார சபையின் மொத்த நீர் மின் உற்பத்தியில் ஏறத்தாழ 50 சதவீதம் மஹாவலி நீர்த்தேக்கங்களை அண்மித்த நீர்மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதுடன் பொல்கொல்ல, விக்டோரியா மற்றும் கொத்தலை போன்ற நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டுக்களின் மீதுள்ள மின்சார விளக்குகளிற்காக அதிகாரசபையால் மின்சார சபைக்கு மின்சாரக் கட்டணம் செலுத்தப்படுகின்ற போதிலும், நீர்த்தேக்கங்களைப் பராமரித்தல் மற்றும் மின்சார சபை பயன்பாட்டிற்கு எடுக்கும் நீருக்கு கட்டணம் செலுத்தப்படாததால் இப்பிரதான அணைக்கட்டுக்களின் மின்சாரத் தேவையினை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரசபை கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

(ஆ) பொல்கொல்ல, கொத்தலை, போவதென்ன, மடபாகட, மாதறு ஓயா மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களுக்கு அண்மித்த ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் 655 அத்துமீறிய குடியிருப்பாளர்கள் இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களை வெளியேற்றுவதற்கும் மேலும் மேலும் குடியிருக்க வரும் அத்துமீறிய குடியிருப்பாளர்களின் வருகையை தடுப்பதற்கும் அதிகாரசபையானது தவறியிருந்தது.

(இ) எச் வலயத்தின் வதிவிட செயற்திட்ட முகாமையாளிற்கு வழங்கப்பட்ட வாகனத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு வாகனம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாகனம் 2010 மே தொடக்கம் 2011 திசெம்பர் வரை அலுவலக வளவிற்கு வரவில்லையென பாதுகாப்பு பிரிவால் பேணப்பட்ட நுழைவு பதிவேட்டின் பிரகாரம் அவதானிக்கப்பட்ட போதிலும், வதிவிட செயற்திட்ட முகாமையாளினால் அதன் அனைத்து பிரயாணங்களுக்கும் அவரின் கையொப்பம் இடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வாகனத்தின் சாரதி வாகனத்தின் நாளாந்த ஓட்ட நடவடிக்கைகள் தம்புத்தேகமவில்லுந்து ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்த போதிலும், 2010 பெப்ரவரி முதல் 2011 திசெம்பர் வரை அவர் எந்தவொரு நாளிலும் தம்புத்தேகம் அலுவலகத்தின் வருகை மற்றும் வெளிச்செல்லல் பதிவேட்டில் கையொப்பமிட்டிருக்கவில்லை.



இவ்வாகனம் அலுவலகத்தினால் பயன்படுத்தப்படாத காலப்பகுதியில் திருத்தங்களுக்காகவும் 04 டயர்களுக்காக ரூபா 201,385 ஆன செலவினமொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், அது தொடர்பாக ஆரம்ப பரிசோதனையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

(ஈ) வ/ப மஹாவலி லைவ்ஸ்டொக் என்டர்பிரைசஸ் கம்பனியின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரசபையினால் நீராவிய மற்றும் காலன்குற்றியாலிலிலுள்ள பண்ணைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்த காணிக்கு ஓராண்டிற்கு பெற வேண்டிய வாடகை கணக்கிடப்பட்டு மீளாய்வாண்டின் கணக்குகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. 2013 ஆம் ஆண்டிலிருந்து குறித்த கட்டிடங்களுக்காக வாடகை அறவிடுவதற்கு 16 லாட்களை எடுப்பதாக 2013 திசெம்பர் 04 ஆம் திகதிய பணிப்பாளர் நாயகத்தில் பதில் கடிதத்தில் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அதன் பிரகாரம் செய்யப்பட்டிருக்கவில்லை.

(உ) 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணிப் பிரீவின் பதிவேடுகளின்படி சட்டரீதியற்ற முறையில் அத்துமீறி கைப்பற்றப்பட்ட காணிகளின் எண்ணிக்கை 7,333 ஆக இருந்ததுடன், இவற்றை சட்டரீதியாக்கும் நடவடிக்கைகளின் தாமதங்கள் காரணமாக வாடகை பெற்றுக்கொள்ளக்கூடிய காணிகளிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வாடகை வருமானத்தை அதிகாரசபைக்கு இழக்கப்படுவதாக அவதானிக்கப்பட்டது.

06. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் அவ்வப்போது அதிகாரசபையின் பணிப்பாளரது நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், பின்வரும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக வீசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) நிலையான சொத்துக் கட்டுப்பாடு
- (ஆ) களஞ்சியக் கட்டுப்பாடு
- (இ) நிதிக் கட்டுப்பாடு
- (ஈ) வாகனக் கட்டுப்பாடு
- (உ) ஒப்பந்த நிர்வாகம்

ஒப்பம்: எச்.எம்.காமினி விஜேசிங்ஸ்
கணக்காய்வாளர் தலைமை அறிபதி

1/2 i ö Å Ç ÷ ç î Â ò 3/4 ý
« È Ì ¨ | 3/4 | 1/4 ÷ Å É
À 1/2 Ô Æ Ç ÷ ç î Â ò 3/4 ý
| 3/4 Ç × ¨ È

ஒருங்கிணைந்த நிதிக்கூற்று தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

மேற்படி விடயம் தொடர்பாக, கணக்காய்வாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இல. LP/H/MASL/14/55 மற்றும் 2015 .12. 21 தேதியிட்ட இலங்கை மகாவலி அதிகார சபை மற்றும் அதன் முகாமைத்துவ கம்பெனிகள் என்பவற்றின் 2014 டிசம்பர் 31 ஆந் திகதி முடிவடைந்த வருடத்துக்கான ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14 (2) (சி) பிரிவின் பிரகாரம் கணக்காய்வு அறிக்கைக்கான பதில்கள் பின்வருமாறு:

2௨2 ஒருங்கிணைந்த நிதிக்கூற்று தொடர்பாக அபிப்பிராயங்களை தெரிவித்தல்

2௨2௨1 நிதிக்கூற்றுக்களை ஒருங்கிணைத்தல்

(அ) ஏனைய மூன்று கம்பெனிகளினதும் 2014 ஆம் வருடத்திற்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள் இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

(ஆ) கலைப்பு தொடர்பான கணக்கறிக்கைகள் 2016.02.29 அன்று கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற விடயத்தை கணக்காய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2.2.2 தொடர்ச்சியாக நிலைத்து நின்றல்

(அ) மகாவலி வென்ச்சர் கெப்பிட்டல் கம்பெனியை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், கலைப்பு நடவடிக்கைகள் இப்பொழுது இடம்பெற்று வருகின்றன.

(ஆ) தலைவரையும் உள்ளிட்ட விதத்தில் ஒரு புதிய பணிப்பாளர் சபை நியமனம் செய்யப்பட்டு, முகாமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கம்பெனியில் ஒரு வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

2.2.3 கணக்கீட்டுக் கொள்கைகள்

(அ) 2015 ஆம் ஆண்டு கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளை மட்டும் ஒன்று திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கணக்கீட்டுக் கொள்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

(ஆ) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

2.2.4 கணக்கீட்டு குறைபாடுகள்

(அ) காணியின் பெறுமதியை பெற்றுக் கொள்வதற்கென மதிப்பீட்டு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பதுடன், தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

(ஆ) நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

(இ) நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது

(ஈ) நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது

2.2.5 தெளிவுபடுத்தப்படாத மாற்றங்கள்

(அ) சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் என்பவற்றை பரிசீலித்துப் பார்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

(ஆ) வென்ச்சர் கெப்பிட்டல் தனியார் கம்பெனியின் ஆரம்பத்தின் பொது மகாவலி அதிகார சபையினால் ரொக்கமாக வழங்கப்பட்டிருக்கும் 9,800,000 தொகை அதிகார சபையின் முதலீடுகளாக காட்டப்பட்டிருப்பதுடன், கம்பெனி வெளியிட்ட 1,039,800 பங்குகளின் பெறுமதி கம்பெனி கணக்குகளில் மூலதனமாக காட்டப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த வேறுபாட்டை பரீட்சிப்பதற்கென 1987 ஆம் ஆண்டின் ஆவணங்களை பரீட்சிக்க வேண்டியிருப்பதனால் அது தொடர்பாக தேடிப் பார்ப்பதற்கு குறித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2.2.6 தொங்கல் கணக்கு

நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

2.2.7 கணக்காய்வுக்கு சான்றுகள் இல்லாமை.

பங்குகள் மற்றும் மூலதன சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாதிருப்பதுடன், நீண்ட காலமாக பல அதிகாரிகளுக்கிடையில் பதவிகள் மாற்றமடைந்த காரணத்தினால் உரிய விதத்தில் கோப்புக்களை ஒப்படைத்தல் மற்றும் பொறுப்பேற்றல் என்பன இடம்பெறாத பின்னணியில் இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டிருக்கும் என நினைக்கின்றேன்.

2.3 கிடைக்க வேண்டிய அல்லது செலுத்த வேண்டிய தொகைகள்

(அ) பாக்கி வரித் தொகைகளை அறவிட்டுக் கொள்ளும் பொறிமுறைகளை வலுவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் வரி அறவீட்டில் ஒரு முன்னேற்றத்தை காண முடியும்.

விக்டோரியா, கொத்மலை வதிவிட வணிக முகாமைத்துவ அலுவலகத்தின் ஊழியர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பாக்கி வரித் தொகைகளை சம்பளத்திலிருந்து அறவிட்டுக் கொள்வதற்கென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆ) இந்த நிலுவைகளில் மகாவலி ஆலோசனை சேவை பணியகத்திற்கு பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பாக அக்கம்பெனியிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூ. 7975195/- தொகையும், இலங்கை வங்கியினால் எமது நிறுவனத்திலிருந்து மேலதிகமாக அறவிடப்பட்ட ரூ. 1921512/- பற்று வரி தொகையும் அடங்குகின்றது.

இந்தத் தொகையையும் உள்ளடக்கிய விதத்தில் மிகுதி நிலுவைகளை பரீட்சித்து பார்த்து, அறவிட்டுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இப்பொழுது இடம்பெற்று வருகின்றன.

(இ) 1 வருடம் தொடக்கம் 3 வருடம் வரையிலான காலப் பிரிவில் நிலவி வரும் வேலைக்கு முன்னரான முற்பணங்கள் இப்பொழுது அறவிடப்படும் நிலுவைகளாக இருந்து வருவதுடன், 5 வருடங்களை தாண்டிய ரூபா 6725803/- தொகை 10 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த கருத்திட்டங்கள் சம்பந்தப்பட்டவையாகும். அதன் காரணமாக அக்கருத்திட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் என்பவற்றை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பொழுது பணியிலிருந்து வராத நிலையிலும், தகவல்கள் இல்லாத நிலையிலும் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளது.

2.4 சட்டத்திட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுக்கு இணங்கியொழுகாமை

(அ) அரசு சுற்றறிக்கை 11/2006 இலங்கை மகாவலி அதிகார சபை பணிப்பாளர் சபை தீர்மானத்தின் பிரகாரம் மாதாந்த கொடுப்பனவு தொகையை செலுத்துவதற்கு ஒப்புதலளித்திருப்பதுடன், அது பயணிக்கும் தூரத்தை வரையறுத்திருக்கவில்லை. அவற்றுக்கு

பற்றுச் சீட்டுக்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவையும் இருந்து வரவில்லை. பயணக் குறிப்புக்களை பராமரிக்க வேண்டிய தேவையுமில்லை.

மேலதிக வாகனப் பாவனை தொடர்பாக - கட்டுமான வேலைத்தலங்கள், பல்வேறுபட்ட கருத்திட்ட வதிட வணிக அலுவலக பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய களப் பணிகள் தொடர்பாக 4 x 4 ஜீப் ஒன்றையும் உள்ளடக்கிய விதத்தில் பணிப்பாளர் நாயகத்திற்கென இரண்டு வாகனங்களை ஒதுக்குவது மகாவலி அதிகார சபையில் நிலவி வரும் ஒரு சம்பிரதாயமாகும். அத்தகைய பணிகளுக்கென இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இரு வாகனங்கள் பயன்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும், தற்போதைய பணிப்பாளர் நாயகம் ஒரு வாகனத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றார்.

(ஆ) வரி அறவிடுவதற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் urs/01/1410/2010-11-16

பிரகாரம் செலுத்தப்பட்டுள்ளன. இந்தக் கொடுப்பனவு இப்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் செய்திருக்கும் ஒரு பணி தொடர்பாகவே பாக்கி வரித்தொகைகளை செலுத்த வேண்டியிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு இக்கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளது என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

(இ) LP/H/MASL/1/14/20 வினா தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் MASL/FIN/AQ/2015 மற்றும் 2015.10.05 திகதியிட்ட கடிதம் மூலம் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது (பின்னிணைப்பு 1).

இது தொடர்பாக ஆழ்ந்த கவனத்துடன் செயற்படுவதற்கும், உரிய திகதிகளில் முற்பணங்களை செலுத்தித் தீர்க்காத உத்தியோகத்தர்கள் தொடர்பாக சுற்றறிக்கைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கும் உத்தியோகத்தர்களுக்கு அறிவுட்டப்பட்டுள்ளது.

2.5 போதிய அதிகாரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்கள்

(அ) இந்த விடயம் தொடர்பாக ஒரு செயல்திட்டம் இருந்து வரவில்லை என்ற விடயத்தை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் இந்த பயிற்சி பாடநெறியில் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மகாவலி அதிகார சபையின் உத்தியோகத்தர்களுக்கு பெற்றுக் கொடுப்பது பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது. அதிகார சபையின் கொள்கைகளின் பிரகாரம் வெளிநாட்டு பயணத்திற்கென உத்தியோகத்தர்களை அனுப்பும் பொழுது 06 மாத எல்லையை கவனத்தில் எடுத்து, வெளிநாட்டுப் பயணங்களிற்கு பெயர்களை வழங்கும் கொள்கையை சரியான விதத்தில் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ஆ) இது தொடர்பாக நியமிக்கப்பட்டிருக்கும் விசேட கமிட்டியின் தீர்மானத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் சார்பில் பணத்தை அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(இ) இச்செயலமர்வு 2014 செயலமர்வு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு மகாவலி மற்றும் நீர் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலுக்கு அமைவாக இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலமர்வின் வளவாளர்களாக தெஹிஅத்தகண்டிய மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் ஊவா ஆயுர்வேத சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரும் பயன்படுத்தப்பட்டிருந்தனர். பங்கேற்ற வைத்தியர்களின் பட்டியல்களின் பிரகாரம் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத வைத்தியர்கள் மட்டும் தமது பதவி பெயரைக் குறிப்பிட்டிருந்தனர் பாரம்பரிய வைத்தியர்கள் தமது பதவிப் பெயர்களை குறிப்பிட்டிருக்கவில்லை.

3. நிதிசார் மீளாய்வு

3.1 நிதிசார் பெறுபேறுகள்

3.2 (அ) அடிப்படை பெறுபேறுகள் சீர்குலைவதற்கான காரணம் 2014 ஆம் வருடத்தின் போது பணத்தொகைகள் செலவிடப்படாவிட்டாலும் கூட, கணக்கீட்டுக் கொள்கைகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சொத்துக்களின் பெறுமானத் தேய்வு ரூ. 197.85 மில்லியன் மற்றும் ஊக்குவிப்பு ஊதியக் கொடுப்பனவுக்கென ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 75.558 மில்லியன் என்பவற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பும், திரண்ட செலவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்புமாகும். இது தவிர நிலவிய வெற்றிடங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புக்கள் காரணமாக சம்பள செலவுகளில் ஒரு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

அடுத்து வரும் வருடங்களில் வரி வருமானத்தில் மேலும் ஒரு அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும்.

3.3 நிறுவனத்திற்கு எதிராக அல்லது நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள்

ஏற்றுக் கொள்கின்றேன்.

காணி மற்றும் வீடுகள் தொடர்பாக செயற்படும் பொழுது கடந்த காலங்களில் நிகழ்ந்த பல்வேறு செயற்பாடுகள் காரணமாக இத்தகைய வழக்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது. இப்பொழுது வழக்கு நிலைமைகள் ஏற்படாத விதத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரிசீலித்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

4. செயற்பாடு தொடர்பான மீளாய்வு

4.1 (அ) இற்றைப்படுத்தப்பட்ட மகாவலி திட்டத்தை அமுல் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ பிரிவினால் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன். இது தொடர்பாக ஒரு கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.

(ஆ) இந்த வினா தொடர்பாக, வதிவிட வணிக முகாமைத்துவ அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகள் எவை என்ற விடயம் வினாவில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அனைத்துப் பிரிவுகள் தொடர்பாகவும் மாதாந்த முன்னேற்ற மீளாய்வொன்றை மேற்கொண்டு செயற்திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், செயற்திட்டத்திற்கு வெளியில் விதிவிலக்கான நிலைமைகளின் கீழ் ஏதேனும் விடயங்கள் இடம்பெற்றால் அது தொடர்பாக பின்னர் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

காணிப் பிரிவின் செயலாற்றுகை

(இ) வினாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயத்தை பரிசீலனை செய்யும் பொழுது காணிப் பிரிவின் செயலாற்றுகை தொடர்பாக ஓரளவுக்கு ஒரு பின்னடைவு காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. இதற்கான பிரதான காரணங்களை பின்வருமாறு குறிப்பிட முடியும்:

காணிகளை பிரித்தறிவதற்கு முன்னர் காணித் துண்டுகளின் வரைபடங்களை தயாரித்தல், எல்லைகளை காட்டுதல், எல்லைக் கற்களை வைத்து வரைபடத்தை தயாரித்தல் என்பன தொடர்பாக நில அளவையாளர்களில் ஒரு பற்றாக்குறை நிலவி வருகின்றது. மகாவலி அதிகார

சபையில் உரிய அளவில் நில அளவையாளர்களின் எண்ணிக்கை இல்லாதிருந்து வருவதன் காரணமாக கொள்ளல் செயன்முறையின் கீழ் நில அளவையாளர்களை தெரிவு செய்வதற்கென நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. B மற்றும் C வலயங்களில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு தேர்தல்கள் காரணமாக சம்பந்தப்பட்ட காலப் பிரிவுகளுக்குள் காணி தொடர்பான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமை, காணித் துண்டுகளை பிரித்தல், வரைபடங்களை தயாரித்தல் என்பவற்றிற்கென மகாவலி அதிகார சபை மற்றும் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் இருந்து வரும் காரணங்கள் என்பவற்றினால் இச்செயற்பாட்டுக்கென குறிப்பிட்ட ஒரு காலப் பிரிவு தேவைப்படுதல்.

4.2 முகாமைத்துவ திறமையினங்கள்

(அ) மற்றும் (ஆ) விடயங்கள் தொடர்பான பதில்கள் பின்னிணைப்பு இல. 2 இன் பிரகாரம் தரப்பட்டுள்ளன. LP/H/MASL/1/14/20 வினா தொடர்பாக பதில் தயாரிக்கப்பட்டு, 2015.10.15 தேதியிட்ட கடிதத்தின் மூலம் உதவி கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(இ) 2014 வருடம் தொடர்பாக நடப்பு நிலைமைகளின் கீழ் 9 பணிப்பாளர் சபைக் கூட்டங்களை நடத்தக் கூடியதாக இருந்து வந்தமை திருப்திகரமான ஒரு நிலைமையாகும். மகாவலி அதிகார சபையில் காணப்படும் பெருந்தொகையான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு 2014 ஆம் வருடத்தில் இடம்பெற்றமையினால் நியமனங்கள் தொடர்பாக 115 பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டி ஏற்பட்டது. காணி குத்தகை தொடர்பாக 103 பத்திரங்களை சமர்ப்பிக்க கிடைத்தமை ஒரு சிறந்த நிலைமையாகும். ஏனைய பத்திரங்களும் சமர்ப்பிக்கப்பட்டமையை கருத்தில் கொள்ளும் பொழுது அதிகார சபையின் நோக்கங்கள் மற்றும் கருமங்கள் தொடர்பாக பணிப்பாளர் சபை போதியளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பது தெரிகின்றது.

4.3 செயற்பாட்டு திறமையினங்கள்

(அ) விவசாய மற்றும் வணிக அபிவிருத்தி நோக்கங்களுக்கென காணிகள் வழங்கப்படுதல் விடயம் தொடர்பாக வணிக அபிவிருத்தி பணிப்பாளரினால் முன்வைக்கப்படும் தெளிவுபடுத்தல்களை பின்னிணைப்பாக சமர்ப்பிக்கின்றேன். இப்பிரிவின் நடவடிக்கைகளின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டுக்குமென தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

(ஆ) இரத்தமலானை கல்தேமுல்ல என்ற இடத்தில் அமைந்திருக்கும் இயந்திர வேலைத்தலத்தை பொறுப்பேற்றுக் கொள்வதற்கென மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இயந்திர வேலைத்தலம் தொடர்பாக, மின்சாரம் மற்றும் நீர் கட்டணத் தொகைகளை நீர்ப்பாசன திணைக்களத்திடமிருந்து ஈடு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4.4 சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள்

(அ) அமைச்சு மற்றும் அதிகார சபை என்பன ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போது, சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக என்னுடைய ஒப்புதலுக்கு அமைவாக, அந்த முற்பணத் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

(ஆ) மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பிரகாரமும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்பின் பிரகாரமும் முறையற்ற நிலை

காரணமாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. உரிய செயற்பாடொன்றின் மூலம் இந்த நடவடிக்கையை நிவர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

(இ) மகாவலி விளையாட்டுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த (செலவுத் தலைப்பு 2822) பணத்தொகைகள் எஞ்சியிருந்த காரணத்தினால் விக்டோரியா வலயத்தின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் ஒப்புதலுடன் இந்தக் கருத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென பெறப்பட்ட பண்டங்களை வைப்புச் செய்வதற்கென இருந்த இடத்தை பெற்றுக் கொள்வதில் ஒரு பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் இல. 56 வீட்டில் அவை வைக்கப்பட்டிருந்தன. இப்பொழுது இக்கருத்திட்டம் உரிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

(ஈ) இந்த தொலைக்காட்சியை கொள்வனவு செய்வதற்கென முறையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 3D தொலைக்காட்சியை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக வதிவிட வணிக முகாமையாளரினால் முன்வைக்கப்பட்ட தெளிவுபடுத்தல்களின் அடிப்படையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(உ) ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பொறியியலாளர் பணித் தேவை அடிப்படையில் இயந்திர வேலைத்தலத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த உத்தியோகத்தரின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றை ஈடு செய்வதற்கான தேவை ஏற்படவில்லை.

4.5 செயற்படாத மற்றும் குறை உபயோக சொத்துக்கள்

(அ) வதிவிட வணிக முகாமைத்துவ அலுவலங்களில் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் ஒரு பற்றாக்குறை நிலவி வருகின்றது. சேவைக்கான தேவையின் பிரகாரம் பிரதி வதிவிட முகாமையாளருக்கு (காணி) சுற்றுலா விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வாடகை அடிப்படையில் ஒரு வீடு பெறப்பட்டிருந்தால் அதற்கென ஒரு பெரிய தொகையை செலவிட வேண்டியிருந்திருக்கும். அதன் காரணமாக இந்த மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

(ஆ) இந்த விடயம் தொடர்பாக பரிசீலனைகளை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.6 பொருளாதார ரீதியில் இலாபமற்ற கொடுங்கல் வாங்கல்கள்

(அ) இது 2003 ஏப்ரல் 20 மற்றும் 2013 டிசம்பர் 31 ஆந் திகதி ஆகிய தினங்களில் வெலிஓய வதிவிட வணிக முகாமைத்துவ அலுவலகத்தினால் நடத்தப்பட்ட உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்திற்கென செலவிடப்பட்ட ரூ. 19,538,336 தொகையாகும். இந்த விழாவுக்கான ஏற்பாடு பொறுப்பான அமைச்சரின் அறிவுறுத்தலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த உறுதிப்பத்திரங்களை வழங்கும் வைபவத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றமையினால் பாதுகாப்பு பிரிவினரின் அறிவுறுத்தலின் பிரகாரம் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன பெறப்பட்டிருந்தன. உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற காரணத்தினால் சம்பந்தப்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது. இந்த வைபவம் அரசாங்கத்தின் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் இடம்பெற்றதாகும்.

(ஆ) 31.12.2014 திகதியன்று அதிகார சபையின் தலைமை அலுவலக வளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வழங்கும் வைபவம் அரசாங்கத்தினால் களப் பணியாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை விநியோகிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ற விதத்தில் இடம்பெற்றதாகும். இந்த வைபவத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றுவிருந்த காரணத்தினால் மாலை

நேரத்தில் மழை பெய்யக் கூடிய நிலையை கருத்தில் கொண்டு வைபவ நடவடிக்கைகளுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டிருந்தது.

4.7 முறையான விதத்தில் கையேற்கப்படாத காணிகளில் கருத்திட்டங்களை ஆரம்பித்தல்

(அ) இந்த விடயம் தொடர்பாக - ரோயல் ஏசியாடிக் சோசைட்டி என்ற நிறுவனத்திற்கென காணியில் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது மகாவலி அதிகார சபை தொடக்கத்திலேயே அந்த நிறுவனத்துடன் உருவாக்கிக் கொண்டிருந்த புரிந்துணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தக் காணியின் பயன்பாடு தொடர்பாக இதுவரையில் எத்தகைய பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் கட்டடத்தில் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான அலுவலகங்கள் நடத்தப்பட்டு வருவதனால் இத்தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

(ஆ) இந்தக் காணியை பெறுமதி மதிப்பீடு செய்து, கையகப்படுத்திக் கொள்வதற்கென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

4.8 வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார சபையின் வளங்கள் அந்த நிறுவனங்களின் பொறுப்பில் இருந்து வருகின்றது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன்.

அவற்றை திரும்ப பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 9 வாகனங்களும், சுகாதார அமைச்சின் கீழ் 1 வாகனமும், விவசாய அமைச்சின் கீழ் 3 வாகனங்களும், ஜனாதிபதி செயலகத்தில் 1 வாகனமும், நுவரெலியா நீதிமன்றத்தின் பொறுப்பில் 1 வாகனமும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் 1 வாகனமும் இருந்து வருகின்றன. இதன் பிரகாரம் 16 வாகனங்கள் மேலே குறிப்பிடப்பட்ட விதத்தில் வேறு அமைச்சுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

4.9 அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ கருத்திட்டம் 2014 ஆம் ஆண்டில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்ததுடன், அமைச்சின் வேண்டுகோளின் பேரில் அனுபவமிக்க ஊழியர்கள் அதிகார சபையின் மூலம் சேவையில் இணைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் இந்த கருத்திட்டத்தின் நடவடிக்கைகளுக்கென அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தேவைப்பட்டமையாகும். இவ்விதம் ஊழியர்களை விடுவிக்கும் முறைமையில் குறைபாடுகள் இருந்து வந்துள்ளன என்ற விடயத்தை ஏற்றுக் கொள்கின்றேன். 2007 ஏப்ரல் மாதம் 5 ஆந் திகதியிடப்பட்ட இல. 33 கொண்ட முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை மற்றும் 2007 டிசம்பர் மாதம் 20 திகதியிடப்பட்ட இல. 33 (1) திருத்தப்பட்ட சுற்றறிக்கை என்பவற்றின் பிரகாரம் எதிர்காலத்தில் கருத்திட்டங்களுக்கு ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக கொள்கை முடிவொன்றை மேற்கொண்டு, அதன் பிரகாரம் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5. கணக்கு நடவடிக்கைகள் மற்றும் நல்லாட்சி

5.1 செயல்திட்டம்

பொறுப்புக் கூற வேண்டிய உத்தியோகத்தர்களின் பதவிப் பெயர்களை உள்ளடக்கிய விதத்தில் செயல்திட்டத்தினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5.2 உள்ளக கணக்காய்வு

இந்த வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு இந்த பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கென விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், மகாவலி அதிகார சபையின் சம்பள அளவுத் திட்டம் காரணமாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகள் விண்ணப்பம் செய்திருக்கவில்லை. அதன் விளைவாக இந்த வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்து வருகின்றது. தற்பொழுது அமைச்சின் கணக்காய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி உள்ளக கணக்காய்வாளர் பதவியின் பணிகளை

பதில் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றார். கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்காத விடயம் ஒரு குறைபாடாக இருந்து வந்தது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன்.

5.3 கொள்வனவுத் திட்டம்

ஏற்றுக் கொள்கின்றேன்

கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பாக உள்ளகக் கட்டுப்பாட்டுப் பலவீனங்கள் இருந்து வந்த காரணத்தினால் அதன் அமுலாக்கத்தில் பலவீனங்கள் நிலவி வந்தன. இந்நிலைமையைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு 2015 ஆம் ஆண்டில் உரிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

5.4 வரவு செலவுத்திட்ட கட்டுப்பாடு

இது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன், வரவு செலவு ஆவணத்தை ஒரு வலுவான கட்டுப்பாட்டுக் காரணியாக பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

5.5 தீர்க்கப்படாதிருந்து வரும் கணக்காய்வு தொடர்பான விடயங்கள்

(அ) மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருவதுடன், அதிகார சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் பிரதான நீர்த்தேக்கங்கள் மூலம் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என்ற விடயத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த விடயம் மகாவலி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இன்று வரையில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒரு விடயமாகும். இதற்கென கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் விடயம் தொடர்பாக இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கூடாக ஒரு கொள்கை முடிவு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அது தொடர்பாக மகாவலி அதிகார சபை இடையறாது கவனம் செலுத்தி வந்துள்ளது. நீர் மின்வலு தொடர்பான ஏகபோக உரிமையை மின்சார சபை கொண்டுள்ளது. அந்த நிறுவனம் வழங்கும் மின்சாரம் தொடர்பாக கட்டணப் பட்டியல்களைச் சமர்ப்பிக்கும் பொழுது, ஒரு மின்சார நுகர்வாளர் என்ற முறையில் அந்தக் கட்டணங்களைச் செலுத்தும் பொறுப்பை எமது நிறுவனம் கொண்டுள்ளது. அதன் காரணமாக அந்தக் கட்டணங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஒரு விலையைப் பெற்றுக் கொள்வதற்கென முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பொழுது, அதற்குக் கிடைக்கும் பதில் இத்தகைய கட்டணங்களை அறவிடுவதன் மூலம் ஒரு வருமானம் கிடைத்தாலும், அந்த வருமானத் தொகைகள் திரண்ட நிதியத்தில் வரவு வைக்கப்படுகின்றன என்பதாகும்; அந்த நிதியத்திலிருந்து இலங்கை மகாவலி அதிகார சபை பணத்தொகைகளைப் பெற்றுக் கொள்வதன் காரணமாக இதற்கென ஒரு விசேட விலையை செலுத்த வேண்டிய தேவை இருந்து வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

(ஆ) பொல்கொல்லை, கொத்மலை, போவதன்ன மாதுருஓயா, விக்டோரியா ஆகிய நீர்த்தேக்கங்களை சூழவுள்ள பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் அனுமதியில்லாமல் ஆட்கள் வசித்து வருவது ஒரு பிரச்சினையாக உள்ளது என்ற விடயத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நீர்த்தேக்கங்களை சூழவுள்ள பிரதேசங்கள் துரிதமாக சன நெருக்கடி மிக்க பிரதேசங்களாக மாறி வருவதனாலும், அப்பிரதேசங்களில் காணித் தட்டுப்பாடு நிலவி வருவதனாலும் சம்பந்தப்பட்ட பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் வெற்றுக் காணிகள் தொடர்பாக பிரதேச மக்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதனால் நிலைமை தீவிரமடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இவ்வருடத்தில் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கென இந்த விடயத்தை இதற்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன

(இ) இது தொடர்பாக உள்ளக கணக்காய்வு பிரிவினால் முறையான ஒரு பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் பரிந்துரைகளின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(ஈ) (1) வரையறுக்கப்பட்ட மகாவலி லைவ்ஸ்டோக் என்டர்பிரைஸஸ் தனியார் கம்பெனியின் உபயோகத்திற்கென அழிகார சபையினால் நீராவிய மற்றும் களங்குட்டிய பண்ணைகளின் உபயோகத்திற்கென வழங்கப்பட்டிருந்த காணிகள் தொடர்பாக கிடைக்க வேண்டிய தகவலை வாடகையை கணக்கிட்டு, அனை கணக்குகளில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்ற விடயத்தை ஏற்றுக் கொள்கின்றேன். 2015 ஆம் வருடத்தில் அளர்வை கணக்குகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

(உ) காணிப் பிரிவில் அறிக்கைகளின் பிரகாரம் அனுமதி பெறாத காணித் துண்டுகள் 7333 இருந்து வந்ததுடன், இவற்றை சட்டபூர்வமாக்குவதில் ஒரு தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். காணிப் பிரிவில் நிலை வரும் உத்தியோகத்தப் பற்றாக்குறை மற்றும் கடந்த வருடங்களில் நாட்டின் இடம்பெற்ற தேர்தல்களின் போது காணிகள் தொர்பான கட்டமைகள் இடைநிறுத்தப்பட்டமை என்பவற்றின் காரணமாக இத்தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விபத்திற்கு பொறுப்பான அமைச்சரின் விசேட கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்று, அவருடைய அறிவுறுத்தல்களின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடு

முறைமைகள் மற்றும் கட்டுப்பாடு போன்ற பலவினங்களை தடுத்தல் மொள்வதற்கென அது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.



அனூர தீஸாநாயக்க
பணிப்பாளர் நாயகம்
இலங்கை மகாவலி அழிகார சபை

бАí ¨ Á, i ÄÄç « ¾ç, i Ã
° ¨ ÀÂç | ° Âü ¾çÈý – 2014

மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 1970 கள் தொடக்கம் இன்று வரையில் நாட்டின்நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் கிராமிய அபிவிருத்தித் துறைகளுக்கு கணிசமான அளவில் பங்களிப்புச் செய்து வந்துள்ளது. தற்பொழுது அது பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தின் தேசிய அபிவிருத்திக் கொள்கை சட்டகத்தில் எடுத்து விளக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக கவனம் செலுத்தி வருவதுடன், அவற்றுக்கென செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை மகாவலி அதிகார சபை ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசன உட்கட்டமைப்புக்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் என்பவற்றுக்கு முன்னுரிமையை வழங்கியிருந்த அதேவேளையில் மகாவலிப் பிரதேசங்களில் உள்ளூர் அபிவிருத்தியை அதிகரிப்பதிலும், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருக்கும் வேலைகளைப் பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றது. உலர் வலயத்துக்குப் பெருமளவில் தேவைப்படும் நீர்ப்பாசன நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு இது அவசியமாகும்.

தேசிய நீர்ப்பாசனக் கொள்கை அதன் குறிக்கோள்களை பின்வரும் விதத்தில் சாதித்துக் கொள்ள முயற்சிக்கின்றது: (1) நீர் வளங்கள் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம், (2) நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களை நவீனமயமாக்குதல், (3) நீர் நிலைகளின் முகாமைத்துவம் (4) நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், (5) ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி. இப்பணிப்புரைகளுக்கு இணங்கிய விதத்தில் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்பவற்றைப் பொறுத்தவரையில் மிகவும் பலவீனமானதாக இருந்து வருவதாக அறியப்பட்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இலங்கை மகாவலி அதிகார சபை சபை கவனம் செலுத்தி வருகின்றது. இப்பிரதேசங்களில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்று வந்த போர் நிலைமைகள் காரணமாக அபிவிருத்திச் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன. தற்பொழுது வட மத்திய மாகாண கால்வாய், மாதுறுலுயா வலது கரை மற்றும் அல்லை கந்தளாய் கால்வாய் என்பன தொடர்பான நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டங்களும் மற்றும் கிவுல்லு வலயம் - L வெலிலுய திட்டத்தின் அமுலாக்கல் செயற்பாடுகள் தொடர்பான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு வேலைகளும் இடம்பெற்று வருகின்றன. இவை நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு கணிசமானளவிலான பயன்களை வழங்குவதுடன், பெருந்தொகையான கிராமியச் சமூகத்தினருக்கு நிலையான தொழில் வாய்ப்புக்களையும் உறுதிப்படுத்துகின்றது.

பல்நோக்கு மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு சில பாகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதுடன், அதன் பயன்கள் நன்கு வேரூன்றி, தேசத்தை செழிப்பு நிலையை நோக்கி நகர்த்திச் சென்றுள்ளன. அது நாட்டின் உணவு உற்பத்திக்கு நீர்ப்பாசன கட்டமைப்புக்களின் விரிவாக்கம், உற்பத்திறன் வளர்ச்சி என்பவற்றுக் கூடாக கணிசமானளவிலான பங்களிப்புக்களை வழங்கி வருவதுடன், நீர்மின் வலு உற்பத்திக் கூடாகவும் விரிவான அளவிலான பயன்களை எடுத்து வருகின்றது. கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் நெடுகிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றொரு முக்கியமான கருமமாகும். ஏனெனில், சமநிலையான பிராந்திய அபிவிருத்தியை சாதித்துக் கொள்ளும் விடயத்தில் நாட்டின் கிராமிய பிரதேசங்களிலிருந்து மூலவளங்களை நிலையாகத் திரட்டிக் கொள்ளும் விடயம் முக்கியமானதாகும். இந்த நிகழ்ச்சித்திட்டம் புதிய வருமான மார்க்கங்களை உருவாக்குவதனுடாகவும், கிராமியச் சமூகத்தினரின் தொழில் முனைவுத் திறன்களைப் பலப்படுத்துவதற் கூடாகவும், கிராமியக் குடும்பங்களின் வருமானங்களில் கணிசமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலமும் அதன் நம்பகத்தன்மையை பெற்றுக்கொண்டுள்ளது. நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் உத்தேசிக்கப்பட்டிருக்கும் கருத்திட்டங்கள் இப்பொழுது மகாவலி ஆற்றினதும், அதன் வடிநிலங்களினதும் இதுவரையில் பயன்படுத்தப்படாத நீர் ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.

மகாவலி பெருந்திட்டத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளவாறு 11 மகாவலி வலயங்களில் 365,000 ஹெக்டெயார் விவசாயக் காணிகளை அபிவிருத்தி செய்வதே அதன் எதிர்பார்ப்பாக இருந்தது. நீர்மின் வலு உற்பத்தி நிலையங்களுடன் கூடிய தொடரான பல நீர்த்தேக்கங்களை நிர்மாணித்தல், நீர்ப்பாசன வலையமைப்புக்களை உருவாக்குதல், விவசாயத்திற்கெனவும்,

குடியேற்றத்திற்கான காணி அபிவிருத்திக்கெனவும் காணிகளைத் திறந்து விடுதல், தேவையான சமூக பொருளாதாரக் கட்டமைப்புக்களை வழங்குதல் என்பவற்றை இப் பெருந்திட்டம் உள்ளடக்கியிருந்தது. உத்தேச அபிவிருத்தி உலர் வலயத்தின் 55 சதவீதமான நிலப்பரப்பு நெடுகிலும் வியாபித்திருப்பதுடன், தேசிய நீர்மின் வலு உற்பத்திக்குக் கணிசமான அளவிலான ஒரு பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இலங்கை மகாவலி அதிகார சபை 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் 1979 இல் ஸ்தாபிக்கப்பட்டது. மகாவலிப் பெருந்திட்டத்தை அமுல் செய்வதற்கான பணிப்பாணை அதற்கு வழங்கப்பட்டது. அதன் தற்போதைய பணி பெருந்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் எஞ்சியுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் நீர்ப்பாசன வலையமைப்பை புனரமைத்தல், காணி நிர்வாகம், விவசாய உற்பத்தியை அதிகரித்தல், குடியேற்றத்துக்குப் பின்னரான செயற்பாடுகள், குடியேற்றவாசிகள் தமது சமூக பொருளாதார நிலைமையை உயர்த்திக் கொள்வதற்கென அவர்களுக்கு நிலையான வருமான மார்க்கங்களை அறிமுகம் செய்து வைத்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றது. உலர் வலயத்தில் 100,000 ஹெக்டெயர் நீர்ப்பாசன நிலப்பரப்பில் நீரை முகாமைத்துவம் செய்வது மகாவலி அதிகார சபையின் முதன்மையான ஒரு பொறுப்பாக இருந்து வருகின்றது.

2014 டிசம்பர் மாதம் வரையில் மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவீடு சுமார் 110 பில்லியன் ரூபா ஆகும். விவசாய உற்பத்தி, கால்நடை என்பவற்றின் மூலம் கிடைத்திருக்கும் கூட்டுப் பயன்கள் 2014 டிசம்பர் முடிவு அளவில் 9100 பில்லியனாக இருந்து வந்தது.

இலங்கை மகாவலி அதிகார சபை நாட்டின் விவசாய அபிவிருத்தியில் முனைப்பான ஒரு பாத்திரத்தை வகித்து வருகின்றது. அது உள்நாட்டு நெல் உற்பத்தியில் 22 சதவீதத்தையும், சோயா உற்பத்தியில் 98 சதவீதத்தையும், பயறு உற்பத்தியில் 9 சதவீதத்தையும், மிளகாய் உற்பத்தியில் 6 சதவீதத்தையும் வழங்குவதுடன் ஏனைய பல களப் பயிர்களையும் உற்பத்தி செய்து வருகின்றது.

1.0 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள்

1.1 ஒட்டுமொத்த நிதிசார் முன்னேற்றம்

2014 ஆம் ஆண்டுக்கான மொத்த (திருத்தப்பட்ட) மூலதன செலவு ஒதுக்கு ரூ. 2225 மில்லியனாகும். 2014 டிசம்பர் முடிவு வரையிலான நிதிசார் முன்னேற்றம் கீழே தரப்பட்டுள்ளது:

கருத்திட்டத்தின் வகை	செலவொதுக்கு	திறைசேரியில் இருந்து விடுவிக்கப்பட்ட பணம் (டிசம்பர் 2014 வரையில்)	செலவு (2014 டிசம்பர் முடிவு வரையில்)
மகாவலிக் கருத்திட்டங்கள்	1,090.00	1,106.00	1,119.182
நிர்வாகம் மற்றும் பராமரிப்பு	1,135.00	1,144.80	1087.805
மொத்தம்	2,225.00	2,250.80	2,206.99

1.2 மகாவலி கருத்திட்டங்கள்

1.2.1 மகாவலி ஒருங்கிணைந்த கருத்திட்டம்

விவசாயத்திற்கு நீர்ப்பாசன நீரை வழங்குவதனுடாக மாதுறு ஓயா வலது கரையில் வசித்துவரும் கிராமியச் சமூகத்தினரின் வருமான மட்டங்களை உயர்த்துவதே இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமாகும். கருத்திட்டத்தின் செயற்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: (அ) நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்வதற்கென 1982 – 1986 காலப்பிரிவில் மாதுறு ஓயா வலது கரையில் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசன வலையமைப்பைப் புனரமைத்தல், (ஆ) கிராமிய சுய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த தெரிவு செய்யப்பட்ட நீர் விநியோகத் திட்டங்களை விருத்தி செய்தல், (இ) விவசாய அபிவிருத்தி மற்றும் விவசாய அமைப்புகள் எனபவற்றுக்கு ஆதரவளித்தல், (ஈ) சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் செய்தல். நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைக்கும் செயற்பாடு 52 கிலோ மீற்றர் பிரதான கால்வாய்கள், 65 கிலோமீற்றர் கிளைக் கால்வாய்கள், 459 கிலோமீற்றர் பகிர்மானக் கால்வாய்கள், 1138 கிலோமீற்றர் வயற்கால்வாய்கள், 54 கிலோமீற்றர் வடிகால் கால்வாய்கள், 80 கிலோமீற்றர் பராமரிப்புப் பாதைகள் மற்றும் சிறு குளங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. மதிப்பிடப்பட்டிருக்கும் மொத்தக் கருத்திட்டச் செலவு ரூபா 2200 மில்லியனாகும். இக் கருத்திட்டம் 6 வருடங்களுக்கென திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்திட்டம் 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், 2014 டிசம்பர் முடிவு வரையில் இதற்கென மொத்தம் ரூ. 2716. 3 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. 2014 ஆம் வருடத்துக்கான (திருத்தப்பட்ட) மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 450 மில்லியனாகும்; 2014 டிசம்பர் முடிவு வரையில் ரூ. 492. 5 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. இவ்வருடத்தின் போது 52 கிலோமீற்றர் விநியோகக் கால்வாய்கள் மற்றும் 133 கிலோமீற்றர் வயற் கால்வாய்கள் புனரமைப்புச் செய்யப்பட்டதுடன், 82 கிலோமீற்றர் விநியோக மற்றும் வயற் கால்வாய்ப் பாதைகள் பூர்த்தி செய்யப்பட்டன. இக்கருத்திட்டம் 479 மாடுகளை வழங்குவதன் மூலமும், 37 மேய்ச்சல் தரைகளை உருவாக்குவதன் மூலமும், 661 மாட்டுக் கொட்டில்களை நிர்மாணிப்பதன் மூலமும் கால்நடை அபிவிருத்தித் துறையில் விவசாயிகளுக்கு உதவியுள்ளது.



மகாவலி ஒருங்கிணைந்த கருத்திட்டம்

1.2.2. மல்வன்ன மற்றும் மகாவலிதன்ன எஞ்சியிருக்கும் பகுதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்

மகாவலிதென்ன பிரதேசம் பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களையும் உள்ளடக்கிய விதத்தில் பொலன்னறுவைப் பிரதேசத்தின் சிங்கபுர மேற்பாகத்தில் அமைந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வலயம் B (இடதுகரைக் கருத்திட்டம்) ஆரம்பிக்கப்பட்டதுடன், 10 வருட காலத்தின் பின்னர் 8 பிரிவு அலுவலகங்களின் முகாமைத்துவத்தின் கீழ் சிங்கபுரவில் மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், ஒரு சில வருடங்களின் பின்னர் இப் பிரதேசத்தில் பரவிய மிக மோசமான மோதல் நிலைமைகளின் தாக்கத்துடன் இணைந்த விதத்தில் அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்ற வேலைகள் கைவிடப்பட்டன. இம்மக்கள் சிவில் சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதுடன், பெரும்பாலானவர்கள் போர் இடம்பெற்ற காலப் பிரிவின் போது உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்து, வீடற்றவர்களாக வாழ்ந்து வந்தார்கள். அதன் விளைவாக 1200 பேர் இடம்பெயர்ந்திருந்ததாக கணிக்கப்பட்டிருந்தது. மகாவலி அதிகாரசபை அவர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், சமாதானம் மலர்ந்ததனை அடுத்து கால்வாய் வலையமைப்பின் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் என்பன ஆரம்பிக்கப்பட்டதுடன், இக்கருத்திட்டம் மகாவலிதன்ன பகுதியின் எஞ்சிய பாகமான சிங்கபுர மல்வன்ன அலகில் 850 விவசாயக் குடும்பங்களுடன் கூடிய குடியிருப்புக்களை அபிவிருத்தி செய்வதனையும், நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விதத்தில் 850 விவசாயக் குடும்பங்களைக் கொண்ட குடியிருப்புக்களை அபிவிருத்தி செய்வதனையும் இலக்காகக் கொண்டிருந்தது. உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்தவர்களையும், ஏனைய குடியேற்றவாசிகளையும் இப்பிரதேசத்தில் குடியமர்த்துவதன் மூலம் இதனை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டது. அதன் மூலம் நிலைபெறான விவசாய அபிவிருத்தியை மேற்கொள்வதே இதன் நோக்கமாக இருந்தது. கருத்திட்டத்தின் பிரதான செயற்பாடுகள் வருமாறு: இடம்பெயர்ந்திருந்த 750 பேர் சிங்கபுர தொகுதியில் குடியமர்த்தப்படுவதுடன் இணைந்த விதத்தில்

குடியேற்றங்களை ஸ்தாபித்தல். தற்போது பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளில் 521 ஹெக்டெயர் பரப்பளவினை நீர்ப்பாசன விவசாய நோக்கத்துக்கென அபிவிருத்தி செய்தல், மல்வன்ன மற்றும் மகாவல்லிதன்ன அலகுகளில் 174 வீட்டுத் தொகுதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் மகாவலிதன்ன குளம் மற்றும் சம்பந்தப்பட்ட நீர்ப்பாசனக் கால்வாய்கள் என்பவற்றை நிர்மாணிப்பதன் மூலம் நம்பகமான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துதல். கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தச் செலவினம் ரூ 935 மில்லியனாக இருந்து வந்ததுடன், 2014 ஆம் வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ 125 மில்லியனாக இருந்தது. 2014 டிசம்பர் முடிவின் போது இதற்கென மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவு ரூ 84.55 மில்லியன் ஆகும். 100 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காடுகள் துப்பரவு செய்யப்பட்டு, நிலம் சமப்படுத்தப்படும் வேலைகள் இவ்வருடத்துடன் பூர்த்தியடைந்திருந்ததுடன், பலநோக்குப் பொதுக் கட்டிடங்களின் நிர்மாண வேலைகள் வருடத்தின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

1.2.3. நம்பக்கன்ஓய ஒருங்கிணைந்த கருத்திட்டம்

நம்பக்கன்ஓய நீர்த்தேக்கம் மற்றும் நீர்ப்பாசனக் கருத்திட்டம் இப்பிரதேசத்துக்குள் வாழ்ந்து வரும் 3550 குடும்பங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் நீர்ப்பாசன வலையமைப்பு மற்றும் காணி அபிவிருத்தி என்பற்றை மேற்கொள்வதற்கென திட்டமிடப்பட்டிருந்தது. இக் கருத்திட்டம் மகாஓய பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருவதுடன், அது வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்ட மகாவலி பிரதேசத்துக்குள்ளும் வருகின்றது. நம்பக்கன்ஓய நீர்த் தேக்கம் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன், 2013 யூலை மாதம் 20 ஆம் திகதி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. நீர்த்தேக்கம் மற்றும் ஏனைய பிரதான நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. குடியேற்றம், காணி அபிவிருத்தி மற்றும் விவசாயம் / கால்நடை நடவடிக்கைகள் என்பன இலங்கை மகாவலி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலங்கை மகாவலி அதிகாரசபை இந்த வேலைகளை 2012 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. 2014 ஆம் வருடத்தின் போது இவ்வேலைகளுக்கென ரூ 115 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 2014 டிசம்பர் முடிவு அளவில் ரூ 84.5 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. நிலோபா மற்றும் பொள்ளேபெத்த இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கான 3 பாடசாலைக் கட்டிடங்கள் மற்றும் ஏனைய 12 கட்டிடங்களுக்கான வேலைகள் என்பன மேற்கொள்ளப்பட்டன. செயல்முறை விளக்கப் பண்ணை செயற்பட்டு வருவதுடன், வர்த்தகப் பழ வகைகள், ஏனைய களப்பயிர்களின் சாகுபடி என்பவற்றில் அது கவனம் செலுத்துகின்றது. கால்நடை அபிவிருத்தி நடவடிக்கைகள் 30 மாடுகளை வழங்கியதன் மூலமும், 20 மாட்டுக் கொட்டில்களை நிர்மாணித்ததன் மூலமும் மேம்படுத்தப்பட்டது. பல்வேறு தலைப்புக்களின் கீழ் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆட்களுக்கு அவர்களுடைய ஆற்றல்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கென சுமார் 50 விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன.



றம்பக்கன்ஓய ஓருங்கிணைந்த கருத்திட்டம்

1.2.4. கிவுல்ஓய நீர்த்தேக்க அபிவிருத்தி

கிவுல்ஓய நீர்த்தேக்க கருத்திட்டம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குள் அமைந்திருக்கின்றது. இக்கருத்திட்டத்தின் நோக்கம் இதுவரையில் பயன்படுத்தப்படாத மாஓய வடிநிலத்தின் நீர் வளங்களை விவசாய மற்றும் வீட்டுத் தேவை நோக்கங்களுக்கென பயன்படுத்திக் கொள்வதாகும். தொடக்கத்தில் நீர்த்தேக்கம் வடிநில நீருடன் சுயாதீனமாகச் செயற்படுவதுடன், பின்னர் அது உத்தேச வடமத்திய மாகாணக் கால்வாயுடன் இணைக்கப்படும். இக்கருத்திட்டத்தின் செயற்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: (அ) மாதுறு ஓய நதியின் பிரதான கிளை நதியான கிவுல்ஓய நதிக்குக் குறுக்கே சம்பத்துவர பிரதேசத்துக்கு அருகில் ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தல், (ஆ) 1700 ஹெக்டெயார் புதிய காணிகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கும், 700 ஹெக்டெயார் நிலப்பரப்புக்கு நீரை வழங்கி வரும் தற்போதைய 5 கிராமியக் குளங்களுக்கு போதியளவிலான நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கும் கால்வாய் வலையமைப்பொன்றை நிர்மாணித்தல், (இ) 2000 புதிய குடும்பங்களை குடியமர்த்துதல் மற்றும் (ஈ) ஆற்றின் கீழ் பகுதி அபிவிருத்தி. கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தச் செலவு ரூ. 6000 மில்லியனாகும். இக்கருத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வருடத்தின் போது 1900 ஹெக்டெயார் நிலப்பரப்பு தொடர்பான பொறியியல் ஆய்வுகள் பூர்த்தி செய்யப்பட்டதுடன், கிராமப் பாதைகள் (63.5 கிலோ மீற்றர்), அணுகு பாதைகள் மற்றும் விவசாயப் பாதைகள் (43 கிலோ மீற்றர்) என்பன விருத்தி செய்யப்பட்டன. வருடத்தின் போது மேலும் 9 கிணறுகள் தோண்டப்பட்டன. 2014 ஆம் வருடத்தின் போதான நிதி ஒதுக்கீடு

ரூ 100 மில்லியனாகும்; 2014 டிசம்பர் முடிவின் போது செலவிடப்பட்டிருந்த தொகை 62. 6 மில்லியனாகும்.



கிவுல்ஓய நீர்த்தேக்க அபிவிருத்தி

1.2.5. ஒருங்கிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டம் - வலயம் L

வலயம் L அபிவிருத்திக் கருத்திட்டம் அநுராதபுரம், வவுனியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அமைந்திருப்பதுடன், அந்த வலயத்தின் 62000 ஹெக்டெயர் மொத்த நிலப்பரப்பு நீரியல் எல்லைகளின் அடிப்படையில் 9 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலயங்கள் 4 மற்றும் 5 என்பன 1981 ஆம் ஆண்டில் அபிவிருத்திக்கென எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வலயங்களுக்குள் பொது வசதிகளுடன் கூடிய விதத்தில் 3100 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. மிகுதிப் பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகள் இடை நிறுத்தப்பட்டதுடன், அங்கு நிலவிய பாதுகாப்பற்ற சூழல் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. கிராமியக் குளங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள், பாதை வலையமைப்பு மற்றும் பொதுக்கட்டிடங்கள் போன்ற ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகள் போர் காரணமாக மிக மோசமான விதத்தில் சேதமடைந்திருந்தன. வடபுல அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டப்பட்டதனை அடுத்து இலங்கை மகாவலி அதிகார சபை சேதமடைந்திருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்கும், இடம்பெயர்ந்திருக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கும் திட்டமிட்டது. அதன் பிரகாரம்

2012 – 2015 காலப்பிரிவின் போது கருத்திட்டப் பிரதேசத்தில் 6900 இடம்பெயர்ந்த குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன. கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தச் செலவு ரூ. 3957 மில்லியனாகும். 30 கிலோமீற்றர் வயற் கால்வாய்கள் மற்றும் 6 கிலோமீற்றர் நீர் விநியோகக் கால்வாய்கள் என்பவற்றின் நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. 2688 குடியிருப்பாளர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதுடன், 1200 குடும்பங்கள் மாதாந்த உலர் உணவு உதவியை பெற்றுக் கொண்டன. இவ்வருடத்தின் போது 35 வீட்டுத் தோட்டங்கள் திட்டம் மற்றும் 58 வயல் வெளி செய்முறை விளக்க நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன நடத்தப்பட்டன. 2014 ஆம் ஆண்டின் போது ரூபா 150 மில்லியன் (திருத்தப்பட்ட ஒதுக்கீடு) ஒதுக்கப்பட்டிருந்ததுடன், கருத்திட்டம் 2014 டிசம்பர் முடிவில் 280.37 மில்லியன் ரூபாவை செலவிட்டிருந்தது.

1.2.6. ரிதிமாலியந்த ஒருங்கிணைந்த அபிவிருத்தி

ரிதிமாலியத்த பிரதேச செயலகப் பிரிவு மிகக் கஷ்டப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிரிவாக இனங்காணப்பட்டிருப்பதுடன், நாட்டின் மிக வறிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேச செயலகப் பிரிவினை அபிவிருத்தி செய்வதற்கென இலங்கை மகாவலி அதிகார சபையினால் ஓர் ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பிரதான நோக்கம் சமூகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதும், குடியேற்றவாசிகளுக்கென விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திசார் மற்றும் நிலையான வருமான மார்க்கங்களை உருவாக்கிக் கொடுப்பதுமாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வர்த்தகப் பயிர்களின் சாகுபடி, கால்நடை அபிவிருத்தி, தொழில்முனைவு அபிவிருத்தி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் அடிப்படையில் 1150 குடும்பங்களுக்கு கழிப்பறைகளை நிர்மாணிப்பதற்கென தேவையான உதவி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 750 கழிப்பறைகள் பூர்த்தி செய்யப்பட்டதுடன், 9 குளக்கரை மற்றும் குள அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்பளையாய முனை அணைக்கட்டு மற்றும் கால்வாய், நொட்டகொல்லாவெவ அளப்பிட்டவல கால்வாய், கக்குட்டுவல்பத்த கால்வாய், மெதக்குபுற அணைக்கட்டு மற்றும் கலவல்தன்ன கால்வாய் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர இக்காலப்பிரிவின் போது 40 குடிநீர்க் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இப்பிரதேசத்தின் கால்நடை அபிவிருத்திக்கென 6.65 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இது 80 பசு மாடுகளை வழங்கியமை மற்றும் 5 மாட்டுக் கொட்டில்கள் அமைக்கப்பட்டமை என்பவற்றையும் உள்ளடக்குகின்றது. சமூக மேம்பாட்டுப் பின்னணியில் 3 சமூக கலாசார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்கான செலவு ரூ. 375,000 ரூபாவாகும். 2014 ஆம் ஆண்டுக்கென ரூ. 150 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் 2014 டிசம்பர் முடிவின் போது கருத்திட்டம் இதில் ரூ. 115.16 மில்லியனை செலவிட்டிருந்தது.



1.3 பராமரிப்பு மற்றும் நிர்வாகம்

இலங்கை மகாவலி அதிகார சபை 100,000 ஹெக்டெயார் நிலப்பரப்பு தொடர்பாக நீர்ப்பாசன நீரை முகாமைத்துவம் செய்வதுடன், 10,049 கிலோமீற்றர் நீர்ப்பாசன வலையமைப்பு, 8 பெரிய நீர்த்தேக்கங்கள், 400 க்கும் மேற்பட்ட சிறிய நீர்த்தேக்கங்கள் மற்றும் 8 மகாவலி வலயங்களில் 800 கிலோமீற்றர் பாதை வலையமைப்பு என்பவற்றைப் பராமரித்து வருகின்றது. மேலும், இலங்கை மகாவலி அதிகார சபை 100,000 விவசாயக் குடும்பங்களுக்கு குடியேற்றத்தின் பின்னரான செயற்பாடுகளை வழங்குவதற்கும், 9 மகாவலி வலயங்களில் காணி நிர்வாகத்துக்கும், விவசாய / கால்நடை நிகழ்ச்சித்திட்டங்களின் அமுலாக்கலுக்கும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதற்கும், சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் செய்வதற்கும் பொறுப்பாக இருந்து வருகின்றது. 2014 ஆம் வருடம் தொடர்பான திருத்தப்பட்ட செலவு ஒதுக்கு ரூ. 1,135 மில்லியனாகும்; அதில் 2014 டிசம்பர் முடிவு வரையில் ரூ.1087. 8 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருந்தது.

1.3.1 மகாவலி வலயங்களின் முன்னேற்றம்

மகாவலி B, C, D, G, H, L, உடவளவை, குருளுவெவ, விக்டோரியா மற்றும் கொத்மலை ஆகிய வலயங்களில் காணி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு, காணி நிர்வாகம், விவசாய மற்றும் குடியேற்றத்திற்குப் பின்னரான செயற்பாடுகள் என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,135 மில்லியனாகும். இப்பிராந்தியங்கள் நீர்ப்பாசன கட்டமைப்புக்களின் பராமரிப்பு, காணி பகிர்ந்தளிப்பு, குடியேற்ற அபிவிருத்தி என்பன தொடர்பாக மகாவலி பிரதேசங்களைச் சேர்ந்த 171,695 குடும்பங்களுக்கு வசதிகளை வழங்கி வருகின்றன.

1.3.1.1 நீர்ப்பாசனக் கட்டமைப்பை இயக்குதல்

இரண்டாம் நிலை காடு வளர்ச்சியை துப்பரவு செய்தல், வண்டல் படிவுகளை அகற்றுதல், நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கான திருத்த வேலைகள் மற்றும் விருத்திச் செயற்பாடுகள், கட்டமைப்புக்கள் மற்றும் கிரவல் பாதை அமைப்பு என்பன மகாவலி நீர்ப்பாசன அமைப்புக்களின் பராமரிப்புப் பணிகளின் கீழ் வருகின்றன. 2014 ஆம் ஆண்டில் இதற்கான நிதி ஒதுக்கு ரூ. 673. 64 மில்லியனாகும் ; இதில் 2014 டிசம்பர் முடிவு வரையில் இச்செயற்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கென ரூ. 595. 40 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

மகாவலிப் பிரதேசங்களுக்குள் 975 விவசாயிகள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீர் விநியோகக் கால்வாய் வலையமைப்பின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு என்பன 789 விவசாயிகள் அமைப்புக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 190 விவசாயிகள் அமைப்புக்கள் செயல்முறை விளக்க மட்டத்துக்கு மேம்படுத்தப்பட்டதுடன், 36 விவசாய அமைப்புக்கள் வர்த்தக மட்டத்துக்கு மேம்படுத்தப்பட்டன.

1.3.1.2 பெண்களுக்கு வலுவூட்டும் செயற்பாடுகள்

மகாவலிப் பிரதேசங்களில் விவசாய மற்றும் பொருளாதார இலக்குகளை சாதித்துக் கொள்வதில் பெண்கள் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகின்றார்கள். இலங்கை மகாவலி அதிகார சபை பெண்களுக்கு வலுவூட்டும் பல நிகழ்ச்சித்திட்டங்களை ஊக்குவித்திருப்பதுடன், அவை பெண்களின் சிறு குழுக்களை அமைத்தல், சேமிப்பை ஊக்குவித்தல், அவர்களுடைய சொந்த கடன் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தல் என்பவற்றையும் உள்ளடக்குகின்றன.

1.3.1.3 நிறுவன அபிவிருத்தி

தொழில்முனைவு, ஆற்றல்களைக் கட்டியெழுப்பதல், நிறுவனங்களைப் பலப்படுத்துதல், பெண்களுக்கு வலுவூட்டுதல், சமூக கலாசார அபிவிருத்தி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கடாக மகாவலி குடியேற்றவாசிகளின் சமூக பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது குடியேற்றத்தின் பின்னரான செயற்பாடுகளின் ஒரு முக்கியமான பாகமாக இருந்து வருகின்றது. அதன் பிரகாரம், இலங்கை மகாவலி அதிகார சபையின் நிறுவன அபிவிருத்திப் பிரிவு இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினருக்கென பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும், செயலமர்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது.

அது 2014 டிசம்பர் முடிவு அளவில் 5 தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் குடியேற்றவாசிகளுக்கான 10 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் வழங்கியிருந்தது. இது தவிர சமூக அபிவிருத்தி, சமூக சுகாதாரம், கல்வி என்பன தொடர்பான 34 நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன.

- “இசுர” நிகழ்ச்சித் திட்டம் - ஒவ்வொரு மாதத்தினதும் கடைசி வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் 9 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
- நீர்ப்பாசனக் கட்டமைப்பு 35 நீர்ப்பாசன வலய முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1.3.1.4 காணிகளைப் பகிர்ந்தளித்தல்

2014 ஆம் வருடத்தின் போது முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வீடமைப்புக்கென 89 காணித் துண்டுகளும், வர்த்தக நோக்கங்களுக்கென 110 காணித் துண்டுகளும், அரிசி ஆலைகளுக்கென 16 காணித் துண்டுகளும், கல்லுடைக்கும் நிலையங்களுக்கென 11 காணித் துண்டுகளும், வர்த்தக விவசாயக் கருத்திட்டங்களுக்கென 31 காணித் துண்டுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், இவ்வருடத்தின் போது காணி ஆணையாளரின் கீழ் 12,860 காணி அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களும் 1,258 வருடாந்த அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டிருந்தன.

பிரித்து வழங்கப்பட்ட மொத்தம் 237,241 காணித் துண்டுகளில் 15,794 காணித் துண்டுகள் அளிப்புக்களாக வழங்கப்பட்டிருந்தன. குடியேற்றவாசிகளுக்கு காணி அளிப்புக்களை வழங்கும் செயற்பாடு வருடத்தின் போது துரிதப்படுத்தப்பட்டதுடன், நில அளவைத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் நில அளவையாளர்களுடன் இணைந்த விதத்தில் விசேட காணி அளவைகள் மற்றும் அடையாளப்படுத்தல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டன. துரிதப்படுத்தப்பட்ட காணி அளிப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 74,947 காணித் துண்டுகள் தொடர்பாக அளவை வேலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வருடத்தின் போது அக் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இதில் 71,990 காணித் துண்டுகள் தொடர்பான திட்டங்கள் நில அளவைத் திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்பட்டு இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

வருடாந்த வாடகை சேகரிப்பு தொடர்பான இலக்கு இவ் வருடத்தில் 196.74 மில்லியனாக இருந்து வந்ததுடன், அதில் 182 மில்லியன் ரூபா வருடத்தின் போது சேகரிக்கப்பட்டிருந்தது.

1.4 விவசாய அபிவிருத்தி

1.4.1 விவசாய விளைதிறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்

உள்ளூர் உணவுப் பயிர் சாகுபடி மற்றும் கால்நடை உற்பத்தி என்பவற்றின் விளைதிறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இவற்றின் விளைதிறன் அதிகரிக்கும் பொழுது நாட்டுக்குள் வரும் விவசாய உற்பத்திகளைக் குறைத்துக் கொள்வதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை ஸ்தாபித்துக் கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஏனைய களப்பயிர்களின் மேம்பாடு, கலப்பு நெல் விதை வகைகளின் உற்பத்தி, இயற்கை உர வகைகளின் அதிகரித்தளவிலான பாவனை, பண்ணைகள் மற்றும் நாற்று மேடைகள் என்பவற்றை உருவாக்குதல், ஏற்றுமதித் தரம் வாய்ந்த அரிசி உற்பத்தியை மேம்படுத்துதல் போன்ற தொடரான பல நிகழ்ச்சித்திட்டங்கள் இதற்கென ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேலும், இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “சுவதல்” போன்ற பாரம்பரிய நெல் வகைகளின் உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டது. கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விருத்தி செய்யப்பட்ட கால்நடை முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்கள், கறவை மாடுகளின் தரத்தை மேம்படுத்துதல், கோழிப்பண்ணை முகாமைத்துவம், நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன.

1.4.2 விவசாயப் பயிர் சாகுபடி

2013 / 2014 பெரும்போகத்தின் போது மகாவலி பிரதேசங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் பரப்பளவு 88,939 ஹெக்டெயாராக இருந்து வந்ததுடன், இப்பருவத்தின் போது மொத்த நெல் உற்பத்தி 512,521 மெற்றிக் தொன்களாக இருந்து வந்தது. மகாவலி பிரதேசங்களில் நெல் விளைச்சல் ஹெக்டெயார் ஒன்றுக்கு 5.5 மெற்றிக் தொன்களாக இருந்து வந்தது. ஆகக் கூடிய சராசரி விளைச்சல் உடவளவை வலயத்தில் ஹெக்டெயார் ஒன்றுக்கு 6.4 மெற்றிக் தொன்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சிறுபோகத்தில் மொத்தம் 36,527 ஹெக்டெயாரில் ஏனைய களப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்ததுடன், இப்பருவத்தின் போது வரட்சி காரணமாக அப்பயிர்களின் உற்பத்தியில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. 2014 சிறுபோகத்தின் போது 41,700 ஹெக்டெயார் நிலப்பரப்பில் நெற்சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஏனைய களப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட பரப்பு 29,944 ஹெக்டெயாரர்கள் ஆகும். மகாவலி வலயங்களில் இந்த இரு பருவங்களின் போதும் மொத்தம் 753, 802 மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது.

2014 ஆம் ஆண்டுக்கான மகாவலி பிரதேசங்கள் தொடர்பான உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் 3933 ஹெக்டெயார் சோயா அவரை 4768 ஹெக்டெயார் சோளம், 2,899 ஹெக்டெயார் பெரிய வெங்காயம், 717 ஹெக்டெயார் மிளகாய், 754 ஹெக்டெயார் உழுந்து, 1,376 ஹெக்டெயார் பயறு, 1470 ஹெக்டெயார் கௌப்பி, மற்றும் 748 ஹெக்டெயார் நிலக்கடலை என்பவற்றையும் உள்ளடக்கியிருந்தது. மேலும், 9546 ஹெக்டெயார் நிலப்பரப்பில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

1.4.3 கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

மகாவலி பிரதேசங்களில் ஒரு மேலதிக வருமான மார்க்கம் என்ற விதத்திலும், சமூகத்தின் உயர் போசணை மட்டங்களை பராமரித்து வரும் ஒரு முறை என்ற விதத்திலும் பாற்பண்ணைத் தொழில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை மகாவலி அதிகார சபையின் கால்நடை முகாமைத்துவப் பிரிவு மகாவலி வலயங்கள் தொடர்பான பாற்பண்ணை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் அமுலாக்கத்துக்கும், கண்காணிப்புக்கும் பொறுப்பாக இருந்து வருகின்றது. மகாவலி பிரதேசங்களில் இருந்து வரும் மொத்தம் 187,800 மாடுகள் மூலம் 2014 ஆம் வருடத்தின் போது 23.3 மில்லியன் லீட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது.

பாற்பண்ணை விவசாயிகளுக்கென 18 நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டதுடன், பாற்பண்ணைத் தொழிலில் விலங்குகளின் போசணை மற்றும் போதியளவிலான உணவூட்டும் நுட்பங்கள் என்பவற்றில் 40 விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு “பால் வாரம்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 48 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மகாவலி வலயம் C இல் கிராதுறுகோட்டையிலும், வலயம் L பிரதேசத்திலும் இரு கால்நடை வளர்ப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், உற்பத்தித் திறன் மற்றும் கால்நடை முகாமைத்துவம் என்பவற்றை மேம்படுத்துவதற்குமேன உத்தியோகத்தர்களினதும் விவசாயிகளினதும் திறன்களை விருத்தி செய்வதற்கென நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.



பாற்பண்ணை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - மகாவலி H வலயத்தில் மீகலாவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு பண்ணையில் பால் கறப்பதற்கென புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

1.4.4 நன்னீர் மீன்பிடி மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு

மகாவலி நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்தியை மேற்கொள்ளல் ஒரு முக்கியமான நிகழ்ச்சித்திட்டமாக இருந்து வருவதுடன், அது மகாவலி குடியேற்றவாசிகளின் வருமான மட்டங்களையும், அதேபோல போசணை மட்டங்களையும் மேம்படுத்துவதற்கு உதவி வருகின்றது. 2014 ஆம் வருடத்தின் போது 4747 மெற்றிக் தொன் நன்னீர் மீன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில், மகாவலிப் பிரதேசங்களில் இளந்தலைமுறையினருக்கு நிலையான தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்துடன் அலங்கார மீன் வளர்ப்பு நிகழ்ச்சித்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

1.4.5 மகாவலிப் பண்ணைகள்



நிலத்திலிருந்து ஒரே அளவிலான உற்பத்தித் திறனைப் பெற்றுக் கொள்வதற்கும், அதிகளவிலான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், விதை மற்றும் தாவர வகைகளில் சுய தேவைப் பூர்த்தியைப் பராமரித்து வருவதற்கும், புதிய பண்ணை நடைமுறைகள் குறித்த செய்முறை விளக்கங்களை வழங்குவதற்கும், நீரின் விளைதிறனை அதிகரிப்பதற்கென கால்நடைக் கூறு மற்றும் நடைமுறைகள் என்பவற்றை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கும் இலங்கை மகாவலி அதிகாரசபை மகாவலி பிரதேசங்களில் 18 விவசாயப் பண்ணைகளை ஸ்தாபித்துள்ளது.

மகாவலிப் பண்ணைகள் 6 குறிக்கோள்களின் கீழ் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றன:

- விவசாயிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான ஒரு பயிற்சி நிலையமாக பண்ணைகளை முகாமைத்துவம் செய்தல்.
- ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்கான ஒரு நிலையமாக அவற்றை ஸ்தாபித்தல்.
- விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் என்பவற்றுக்கான பிராந்தியத் தேவைகளை நிறைவு செய்து வைத்தல்.
- சிறந்த விவசாய நடவடிக்கைகளுக்கான நிலையம்.
- சுற்றுச் சூழலுக்குப் பொருத்தமான உள்ளூர் சுற்றுலா நிலையங்களாக முகாமைத்துவம் செய்தல்.
- உச்சமட்ட இலாபமீட்டும் வர்த்தகப் பொருளாதார அலகுகளாக ஸ்தாபித்தல்.

2014 ஆம் வருடத்தின் முடிவின் போது இப்பண்ணைகளில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நிலப்பரப்பு 1484 ஏக்கர்களாக இருந்து வந்ததுடன் அது 975 ஏக்கர் நெல், 50 ஏக்கர் மாம்பழம் , 93 ஏக்கர் வாழை 5 ஏக்கர் பப்பாசி, 1.8 ஏக்கர் அன்னாசி, 3 ஏக்கர் கிறாகன் பழம், கலப்புப் பழங்களின் சாகுபடி 75 ஏக்கர் என்ற வகையில் இருந்து வந்தது.

1.5 வன வளம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு

சுற்றாடல் பிரிவு தொடர்ந்தும் மகாவலிப் பிரதேசத்தின் அனைத்து சுற்றாடல் நடவடிக்கைகளையும் முகாமைத்துவம் செய்து, ஒருங்கிணைத்து வருகின்றது. மொரகஹகந்த களுஹங்கை கருத்திட்டத்துக்கென சுற்றாடல் தாக்க மதிப்பீட்டின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் சுற்றாடல் முகாமைத்துவத் திட்டத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல் இந்த வருடத்துக்கான முன்னுரிமையாக இருந்து வந்தது. இச்செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், அடுத்த வரிவாக்கத்துக்குத் தேவையான சுற்றாடல் இசைவைப் பெற்றுக் கொள்வதற்கென தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் கூறின் கீழ் மகாவலி ஆற்றின் வண்டல் படிவினைத் தடுக்கும் பொருட்டு 19,224 மீற்றர் உயிரியல் மண் அணைகளும், 7553 மீற்றர் இயந்திரவியல் மண் பாதுகாப்பு அணைகளும் உருவாக்கப்பட்டன. இழைய வளர்ப்பு ஆய்வு கூடம் 96,963 தாவரங்களை உற்பத்தி செய்தது. அது மூங்கில், பழ வகைகள், யானைகளுக்கான ஒரு உயிரியல் வேலியாகப் பயன்படுத்தக் கூடிய தாவரங்கள் என்பவற்றையும் உள்ளடக்கியிருந்தது. நீரின் தரத்தை முகாமைத்துவம் செய்யும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், வனவள அபிவிருத்திக்கென 84 மர நடுகை நிகழ்ச்சித்திட்டங்களும், 107 சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களும் இக்காலப்பிரிவின் போது நடத்தப்பட்டன. இதற்கான வருடாந்த நிதி ஒதுக்கு ரூ 20 மில்லியனாக இருந்து வந்ததுடன், 2014 டிசம்பர் முடிவின் போது இத் தொகையில் ரூ14.58 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

1.5.1 சிறு அளவிலான நீர் மின் உற்பத்திக் கருத்திட்டங்கள்

மகாவலி பிரதேசங்களில் 59.3 மெகாவாற் நீர் மின்வலு உற்பத்தி ஆற்றலைக் கொண்ட 19 சிறு அளவிலான நீர் மின்வலு நிலையங்களை நிர்மாணிப்பதற்கென இணக்கக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.



மாத்தளை சுதுஹங்கையில் அமைந்திருக்கும் சிறு அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையம். இது இலங்கை மகாவலி அதிகார சபையுடன் இணைந்து ஒரு தனியார் துறை நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையம் தேசிய மின் தொகுதிக்கு 6 மெகாவாற் மின்சாரத்தைப் பங்களிப்புச் செய்தது.

1.6 சுற்றுச் சுழலுக்குப் பொருத்தமான சுற்றுலாத்துறை

மொறகஹகந்த கருத்திட்டப் பிரதேசத்தில் சுற்றாடல் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் சுற்றாடலுக்குப் பொருத்தமான தங்குமிட வசதி மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் என்பவற்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. படகுச் சேவைகளை நடத்தும் அதே வேளையில், மகாவலி நீர்த்தேக்கங்களின் நிலத் தோற்றத்தை மேலும் விருத்தி செய்வதற்கும், பசுமைப் பிரதேசங்களை உருவாக்குவதற்கும், மகாவலி வலயத்தின் எழில் மிக்க காட்சிகளை கண்டு களிப்பதற்கென சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

1.7 காணிகள் மீதான உள்நாட்டு முதலீடுகள்

மகாவலி அபிவிருத்தியில் தனியார் துறை முதலீடுகளைத் தூண்டும் நோக்கத்துடன் உயர் உற்பத்தித் திறன் கொண்ட விவசாயக் கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கென மகாவலி காணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2014 டிசம்பர் முடிவு வரையில் 534 முதலீட்டாளர்களுக்கு வர்த்தக விவசாயக் கருத்திட்டங்களுக்கென காணிகள் வழங்கப்பட்டிருந்தன. மக்கள் வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இவ் வருடத்தின் போது மில்லியன் பெறுமதியான 1082 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ரூ 27,150 நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

2. முதன்மைச் செயலாற்றுகைக் குறிகாட்டிகள்

தேசத்திற்கு ஒரு மிகச் சிறந்த சேவையை வழங்கும் முதன்மையான குறிக்கோளுடன் இலங்கை மகாவலி அதிகார சபை 6 முதன்மைச் செயலாற்றுகைக் குறிகாட்டிகளுடாக அதன் சேவைகளை வழங்கி வருகின்றது (இக்குறிகாட்டிகள் இலங்கை மகாவலி அதிகார சபையின் செயலாற்றுகையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் முக்கிய கோட்பாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன). இவை இயல்பில் அளவரீதியான குறிகாட்டிகளாக இருந்து வருவதுடன், ஒவ்வொரு வருடத்தின் முடிவின் போதும் வருடாந்தம் அளவிடப்படுகின்றன.

- மகாவலி பிரதேசங்களினதும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட வடிநிலங்களினதும் தரை நீர் சேகரிப்புத் திறனை அதிகரித்தல்.
- மகாவலிப் பிரதேசங்களில் நீர்ப்பாசனம் வழங்கக் கூடிய மொத்த நிலப்பரப்பை (ஹெக்டெயர்) அதிகரித்தல்.
- பயிர்களின் செறிவுத் தன்மையை அதிகரித்தல்.
- பன்முகப்படுத்தப்பட்ட சாகுபடிப் பிரதேசங்களை (ஏனைய களப் பயிர்கள்) அதிகரித்தல்.
- இலங்கை மகாவலி அதிகார சபையின் மனித வளத் தேவைகளை நிறைவு செய்து வைத்தல்.
- பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகள் என்பவற்றுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும் நிலையை மேம்படுத்தல்.

தரை நீர் சேகர ஆற்றலை நிமிடத்துக்கு 2,843 கன அடியிலிருந்து 3,745 கன அடியாக அதிகரித்தல்

வட மாகாணத்தில் கிவுல்லய நீர்த்தேக்கத்தின் வேலைகள் பூர்த்தியடைவதுடன் இணைந்த விதத்தில் 2015 ஆம் வருடத்தில் 66 கனஅடி கொள்ளளவு புதிதாகச் சேர்க்கப்படும். வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் போதியளவில் நீர் கிடைக்காதிருப்பதுடன், அப் பிரதேசத்தின் அபிவிருத்தியின் பின்னணியில் அது ஒரு அத்தியாவசியமான தேவையாக இருந்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டில் மொறகஹந்த திட்டம் பூர்த்தியடைவதுடன் இணைந்த விதத்தில் 570 கனஅடி அளவு சேர்க்கப்படுவதுடன், 2017 ஆம் ஆண்டில் களுஹங்கை நீர்த்தேக்கத்திலிருந்து மேலும் 266 கனஅடி சேர்க்கப்படும். மேலே குறிப்பிடப்பட்ட நீர்த்தேக்கங்களின் நிர்மாண வேலைகள் தொடர்பான தற்போதைய நிலவரம் வருமாறு:

- கிவுல்லய – நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
- மொறகஹந்த - நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
- களுகங்கை – ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது

நீர்ப்பாசனம் வழங்கக் கூடிய நிலப்பரப்பின் அளவை 102,898 இருந்து 121,725 ஹெக்டெயர்களாக அதிகரித்தல்

வலயம் B வலதுகரை அபிவிருத்தியுடன் இணைந்த விதத்தில் 2016 ஆம் ஆண்டில் புதிதாக 7300 ஹெக்டெயர்கள் நீர்ப்பாசனத்தின் கீழ் எடுத்து வரப்படவுள்ளன. மிகுதிப் பிரதேசங்கள் மொறகஹந்த, மெதினிகிரிய மற்றும் அல்லைக் கந்தளாய் கருத்திட்டங்களின் புதிய அபிவிருத்திகளை அடுத்து மிகுதி நிலப்பரப்புகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்படும்.

சாகுபடிச் செறிவினை 192 இருந்து 195 ஆக அதிகரித்தல்

இலங்கை மகாவலி அதிகார சபை மகாவலிப் பிரதேசங்களில் தொடர்ந்தும் சாகுபடிச் செறிவுத் தன்மையை அதிகரித்து வருவதுடன், அதனை உயர் மட்டத்தில் பராமரித்து வருகின்றது. தற்போதைய சாகுபடிச் செறிவு விகிதம் 192 ஆக இருந்து வருவதுடன், விவசாய மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் புதிய கருத்திட்டங்கள் என்பவற்றுடன் இணைந்த விதத்தில் இரண்டு வருட காலப்பிரிவின் போது அதனை 195 ஆக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பன்முகப்படுத்தப்பட்ட சாகுபடி நிலப்பரப்புக்களை (ஏனைய களப் பயிர்களை) 24,360 ஹெக்டேயர்களிலிருந்து 50,990 ஹெக்டேயர்களாக அதிகரித்தல்

பன்முகப்படுத்தப்பட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும் பிரதேசம் பயிர் பன்முகப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்த விதத்தில் அதிகரிக்கப்படும். குறிப்பாக சோயா அவரை, சோளம், பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் என்பவற்றின் உற்பத்தி நிலப்பரப்பினை தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் மேலும் அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி அதிகார சபையின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்

நீர் வளங்களின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் என்பவற்றை மேற்கொள்வதற்கென தொடர்ந்தும் நிறுவனத்தின் ஊழியர் படையை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்து வருகின்றது. இலங்கை மகாவலி அதிகார சபையின் ஒப்புதலளிக்கப்பட்ட ஆளணி 4614 ஆக இருந்து வருவதுடன், தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை 4327 ஆக உள்ளது. இந்த ஊழியர் படையில் 36 பேர் உயர் முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களாகவும், 804 பேர் நடுத்தர முகாமைத்துவ மட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். தற்பொழுது இலங்கை மகாவலி அதிகார சபை 74 சதவீதம் தொழில்நுட்ப ஆளணியுடனும், தேவைப்படும் தொழில்சார் ஆளணியில் 55 சதவீதத்தினருடனும், முகாமைத்துவ ஆளணியினரில் 89 சதவீதத்துடனும் செயற்பட்டு வருகின்றது. தேவைப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் ஆளணியினரில் 85 சதவீதம் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படவிருப்பதுடன் மிகுதி 2015 ஆம் வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படும்.

பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக்குறைகள் என்பவற்றுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குதல்

பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நிலையை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை மகாவலி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு அலகு (பத்திரிகைச் செய்திகள் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலி போன்ற ஏனைய) ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து, அவற்றுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றது. 2014 டிசம்பர் முடிவின் போது 80 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

3. 2015 ஆம் வருடத்துக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள்

1. நீர்ப்பாசன வலையமைப்பினை இயக்குதல் மற்றும் பராமரித்தல்.
2. மொற்கஹகந்த மற்றும் களுஹங்கை கருத்திட்டம்.
3. கிவுல்ஓய வலயத்தில் ஒருங்கிணைந்த கருத்திட்ட அபிவிருத்திகள்.
4. வலயம் B மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தல்.
5. விவசாய மேம்பாடு.
6. கால்நடை அபிவிருத்தி.
7. 30 பண்ணைகளை ஸ்தாபித்துப் பராமரித்தல்.
8. புதிய வர்த்தகப் பண்ணைகள்.
9. புதிய சிறு அளவிலான நீர் மின்வலுக் கருத்திட்டங்களை உருவாக்குதல்.
10. உத்தேச புதிய கருத்திட்டங்கள்.

4. 2015 ஆம் வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு

கருத்திட்டத்தின் வகை	2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு (ரூ. மில்லியன்)
மகாவலி கருத்திட்டங்கள்	1,250.00
நிர்வாக மூலதனம்	875.00
மொத்த மூலதனம்	2,125.00